





## முகவரை

---

இலக்கியப் பசி இப்போழுது தமிழ் நாட்டிற் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எனிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் ‘தமிழ் விருந்து’.

தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சிர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை-இவை நான்கு கூறுகளாக இங் நூலிற் காணப்படும்.

சென்னையிலும் இருச்சிராப்பள்ளியிலும் உள்ள வானெஸி நிலையத்தில் நான் பேசிய பதினெட்டுப் பிரச்சக்கள் இங் நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைச் சேர்த்துக்கொள்ள அனுமதி தந்த இரு நிலையத் தார்க்கும், இங் நூலை வெளியிடுவதற்கு அனுமதி யளித்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும் எனது நன்றி ரியதாகும்.

{ சென்னை,  
19—9—45. }

மு. பி. சேநாபாலிங்கை



## உள்ளுறை

பக்கம்

### I

1. கலையும் கற்பனையும்	...	1
2. புராதனப் போர் பண்டியெடுப்பு	...	9
3. போர்க்களங்கள்	...	16
4. ஆகாய விமானம்	...	20
5. வாழ்க்கையும் வைராக்கியமும்	...	26

### II

6. புறநானூறு	...	34
7. சிலப்பதிகாரம்	...	39
8. மணிமேகலையும் மதுவிலக்கும்	...	44
9. நன்வெண்பா	...	50
10. நகைச்சரவை	...	57

### III

11. தமிழ்நாட்டாரும் அயல்நாட்டாரும்	...	64
12. தமிழ்மொழியும் பிறமொழியும் - தெலுங்கு	...	72
13. தமிழ்மொழியும் பிறமொழியும் - மலையாளம்	...	81
14. தமிழ்மொழியும் பிறமொழியும் - கன்னடம்	...	88

15.	இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை	...	95
-----	--	-----	----

## IV

16.	தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு	...	103
17.	தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு	...	110
18.	தமிழ் இலக்கியத்திற் கண்ட தூது	...	116
19.	தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி	...	122
20.	தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள்	...	128

சென்னை வானேலி நிலையைப் பேச்சுக்கள் :—எண் : 1, 2, 3, 5, 6,  
7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 20.

திருச்சிராப்பள்ளி வானேலி நிலையைப் பேச்சுக்கள் :—எண் : 18, 19.  
‘மனிமேகலையும் மதுவிலக்கும்’ என்பது சென்னை மதுவிலக்குச்  
சுக்கத்தின் (The Hindu Good Templars League) ஆண்டு  
விழாவிற் செய்த சொற்பொழிவின் சுருக்கம்.

# தமிழ் விருந்து

I

## கலையும் கற்பணையும்

கலைச் செல்வமே ஒரு நாட்டின் செல்வத்துள் எல்லாம் தலைசிறந்த செல்வம். அச் செல்வம் என், எழுத்து என்னும் இரு வகையில் அடங்கும். “என்னென்ப, ஏன் எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப” என்பது திருவள்ளுவர் வாக்கு. இவற்றுள் - காவியம், ஓவியம் முதலிய கலைகள் கற்பணை நயத்தால் இன்பம் பயக்கும். கற்பணை, நாட்டின் தன்மைக்குத் தக்கவாறு அமையும். வெப்பம் மிகுந்த நாட்டில் வசிப்பவர்கள் குளிர்மையை விரும்புவர். தமிழ்நாடு பெரும்பாலும் வெப்பமுள்ள நாடு. நீர் நிறைந்த ஆறுகளையும், நிழல் அமைந்த சோலை களையும் காவிய உலகத்திற் கானும்பொழுது நம் உள்ளம் குளிர்கின்றது. குளிர்மையில் உள்ள ஆசையால் அன்றே, நீரைத் தண்ணீர் என்கின்றேயும்; அன்பை ஈரம் என்கின்றேயும்; ஆண்டவன் சேவடியைத் திருவடி சிழல் என்கின்றேயும்? திருவடி சிழலின் இனிமையை உணர்த்து கின்றூர் திருஞாவுக்கரசர் :

“ மாசில் விணையும் மாலை மதியமும்  
வீச தென்றலும் விங்கிள வேணி தூம்  
ஆச வண்டறை பொய்க்கையும் போன்றதே  
ஈசன் எந்தை இணையடி நீழலே ”

என்பது தேவாரத் திருப்பாட்டு.

வெப்பத்தால் வாடி வருங்குவோர் குளிர்மையைக் கண்டு இன்புறதல்போன்று, பிறவித் துன்பத்தால் வருங்குவோர் ஆண்டவன் திருவடியை அடைந்து மகிழும் பெற்றியைப் பெரியோர்கள் அழகாகப் பாடியுள்ளார்கள். ஆண்டவன் அளிக்கும் பேரின்பம், கோடையிலே இளைப்பாற்றும் குளிர் பூஞ்சோலையாகவும், ஒடையிலே ஊறுகின்ற தெள்ளிய நீராகவும், மேடையிலே வீசுகின்ற மெல்லிய தென்றலாகவும் ஒரு தமிழ்க் கவிஞரது கற் பனையிலே காட்சி தருகின்றது :

“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே, தருசீழலே, நிழல்களின்த களியே ஒடையிலே ஊறுகின்ற திஞ்சுவைத்தண் ஸீரே உகந்ததண்ணீ ரிகடமலர்ந்த சுகந்தமண் மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூஞ் காற்றே மெங்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே ஆடையிலே எனைமணங்த மணவாளா, பொதுவில் ஆடுகின்ற அரசேளன் அலங்கல் அனிங் தருளே” என்று பாடினார் இராமலிங்க அடிகள்.

நீர்வளமும் சிலவளமும் உடைய தமிழ் நாட்டில், பண்டைக்கால முதல் பயிர்த்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்பட்டு வருகின்றது. முற்காலத் தமிழர், தொழு துண்டு வாழுவிரும்பினார் அல்லர்; உழுதுண்டு வாழுவே விரும்பினார்கள். ‘சீரைத் தேடின் ஏரைத்தேடு’ என்றார் ஒரு புலவர். ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழு இன்றியமையாதது. தாய் முகங்காணுப் பிள்ளையும், மழு முகங்காணுப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ் நாட்டார் வானத்திலே தவழும் மேகத் தையே நோக்கி வாழ்ந்தார்கள். ஒங்கி உயர்ந்த மலைகளில் மழு மேகம் தவழுக் கண்டால் தமிழர் உள்ளாம் தழுக்கும். கார்மேகத்தின் இடையே மின்னல் வீசுக் கண்டால்

அவர் உள்ளம் துள்ளி மகிழும். மழைக்குறிகளைக் கண்டு உழவர் அடையும் ஆனந்தக் களிப்பைத் தயிழ்ப் பாட்டிலே காணலாம்.

“ ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்று தேகுற - மலை யாளமின்னல் உழுமின்னல் குழ மின்னுதே  
நேற்றுமின்றும் கொம்புசற்றிக் காற்ற டிக்குதே - கேணி ஸிரப்படுசொ றித்தவளை கூப்பி இகுதே  
சேற்றுநண்டு சேற்றில்வளை ஏற்ற டைக்குதே - மழை தேடியொரு கோடிவானம் பாடி யாடுதே  
போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச் - சேரிப் புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே”

என்ற பாட்டு உழவர் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது. வானத்திலே திரண்டு எழுந்து செல் லும் மழை மேகத்தை - கார்மேகத்தைக் - கருணையின் வடிவமாகக் கண்டு தயிழ்நாட்டார் போற்றினார்கள்; கார் மேகமே உலகத்தைக் காக்கும் என்று கருதிக்கை தொழு தார்கள்; மன்னுயிரை யெல்லாம் காத்தருஞும் தெய்வ மாகிய திருமாலுக்கும் அவ் வண்ணத்தையே அமைத்தார்கள்; ‘கருமுகில் வண்ணன், எம் கண்ணன்’ என்றார்கள். திருவேங்கடம் என்னும் திருப்பதிமலையில் அப் பெரு மான் நின்றருஞும் கோலத்தைக் கருமேகத்தின் வடிவாகவே காட்டுகின்றது சிலப்பதிகாரம் :

“ வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஒங்குயர் மலையத் துச்சி மீமிசை மின்னுக்கொடி யுடுக்கு விளங்குவில் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையில் ஏந்திச் செங்கண் நெடியோன் நின்ற வண்ணும் ”

என்பது சிலப்பதிகாரச் சித்திரம். கருமேகத்தின் வண்

ணம் அருமையான வண்ணமாக, அழகான வண்ணமாகத் தமிழ் நாட்டார்க்குத் தோன்றிற்று. அதனாலேயே அழகுடைய மேகத்தை அவர்கள் 'எழிலி' என்னும் சொல்லாற் குறித்தார்கள். எழில் என்பது அழகு. எழில் வாய்ந்த பொருள் எழிலியாகும். திருவன்னவர் எழிலி என்ற சொல்லை இரிது எடுத்து ஆள்கின்றார் :

“ நெடுங்கடலும் தன்ஸீர்மை குன்றும் தடிக்குதையிலில் தாங்கல்கா தாகி வீடின் ”

என்பது திருக்குறள். இக் குறளின் கருத்தும் கற்பணியும் நன்கு அறியத் தக்கவாகும். நெடுங்கடலில் நீர் அதிகமாக உண்டு. ஆயினும் அந்நீரில் ஒரு துளியேனும் தாசங் தீர்த் தற்கு உதவாது. அக் கடலில் உள்ள நீரைக் கருணை வாய்ந்த மேகம் கவர்கின்றது; மழையாக மாஙிலத் தார்க்குத் தருகின்றது. இத்தகைய அருளுடைய கார் மேகத்தை எழிலி என்றார் திருவன்னவர். இக் குறளின் கருத்தைப் பிற்காலத்துப் புலவர் ஒருவர் விரித்துரைத்து விளக்கியுள்ளார் :

“ பிறர்க்குதலி செய்யார் பெருஞ்செல்வம் வேறு  
பிறர்க்குதலி ஆக்குபவர் பேரூம்—பிறர்க்குதலி  
செய்யாக் கருங்கடல்ஸீர் சென்று புயல்முகந்து  
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு ”

என்றார் நன்னெறி ஆசிரியர்.

பலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது; அருவியாய் விழுகின்றது; ஆரூகப் பாய்கின்றது. ஆற்று நீர் கால்களி லும் ஏரிகளி லும் நிறைந்து பயிர்பச்சைகளையும் செடிகொடிகளையும் வளர்க்கின்றது. இளங் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல் பசும் பயிர்களை நீரூட்டி வளர்ப்பது நதியாகும். ஆதலால், நதியைத் தாயாகவும் நிலத்தைக் குழந்தையாகவும்

புலவர்கள் புனைந்துரைப்பாராயினர், சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது காவேரியாறு. அந் நதியின் பெருமையாலேயே “சோழவளாடு சோறுடைத்து” என்று கவிகள் புகழ் வாராயினர். செழுஞ் சோலைகளின் இடையே அழகுற நடந்து செல்லும் காவிரியாற்றைச் சிலப்பதி காரம் இசைப்பாட்டால் வாழ்த்துகின்றது :

“வாழி அவன்தன் வளாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி”

என்பது சிலப்பதிகாரத்தின் வாழ்த்து. இன்னும் பாண்டி நாட்டின் சிறந்த நதியாகிய வைகையைப் “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி” என்றும் “பொய்யாக் குலக் கொடி” என்றும் இளங்கோவடிகள் புகழ்ந்துரைத்தார். ஆற்றுப் பெருக்கற்ற காலத்தும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வைகையின் கருணை வாழ்த்துதற்குரிய தன்றே ?

ஆற்றுநீராலும் மழைநீராலும் உணவுப் பொருள் களை விளைவிக்கின்ற உழவரைத் தமிழ்நாடு பாராட்டி மகிழ்ந்தது. ‘உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்’ என்று பாடினார் கம்பர். இக் கருத்தை மனத்திற் கொண்டு, “உழவுக்கும் தொழி ஆக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித் திருப்போரை ணிந்தனை செய்வோம்” என்றார் பாரதியார்.

அக் காலத்தில் உழவருக்கு இருந்த பெருமை, திருவள்ளுவர் முதலாய தலைமைப் புலவர்கள் வழங்கியுள்ள கற்பணகளாலும் விளங்கும். வில்லேடுத்துப் போர் செய்யும் வீரரை ‘வில்லேர் உழவன்’ என்றும், சொல்லாற்றல் வாய்ந்த கவிஞருக்குச் ‘சொல்லேர் உழவன்’ என்றும் குறித்தார் திருவள்ளுவர் :

“வில்லேர் உழவர் பகை கொள்ளும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை”

என்பது திருக்குறள். வேற்படை தாங்கிய வீரனே ‘அயில் உழவன்’ என்றார்சிந்தாமணி ஆசிரியர்; வாளேந் திய வீரனே ‘வாள் உழவன்’ என்றார்கள். எனவே வீரரையும் புலவரையும் உழவராகக் கண்ட பெருமை பண்டைத் தமிழ் நாட்டுக் குரியது.

இயற்கையோடு கலந்து வாழ்ந்த தமிழரின் பெருமை சில கற்பனைகளால் சிறந்து விளங்குகின்றது. நல்ல நிறமும் நறுமணமும் உடைய மலர்கள் எக் காலத்தும் மாந்தர்க்கு இன்பம் தருவனவாகும். தமிழ் நாட்டார்க்குச் சிறப்பாக மலர்களில் மிகுந்த விருப்பம் இருந்ததாகத் தெரிகின்றது. பூக்களில் தலைமை வாய்ந்தது; தாமரை. அப் பூவைப் பாடாத கவிஞர் இல்லை. தண்ணீர் நிறைந்த குளம் முதலிய இடங்களில் தாமரை காணப்படும். தாமரையால் அழகு பெற்ற குளங்களின் கோலத்தைக் காவியங்களிற் காணலாம். காலைப் பொழுதில் தாமரை மலரும்; மாலைப் பொழுதிற் குவியும். இவ் வியற்கைக் காட்சியால் விளைந்த கற்பனைகள் பலவாகும். காலையில் கதிரவன் தோன்றும்பொழுது தாமரை இதழ் விரிந்து இன்புறுகின்றது; மாலையில் கதிரவன் மறையும்பொழுது இதழ் குவிந்து ஒடுங்குகின்றது. ஆதலால், ‘கதிரவன் காதலன்; தாமரை காதலி’ என்று கவிஞர் கற்பனை செய் வாராயினர். இக் கற்பனையின் பயனுக்குத் தாமரைங்களை என்னும் பெயர் குரியனுக்கு அமைந்தது.

இன்னும், பூவின் பல பருவங்களைத் தமிழ் நூல் களிற் காணலாம். அரும்பு முதற்பகுவம்; முகை அடுத்த பருவம்; போது அதற்குடுத்த பருவம்; போது விரிந்த நிலையில் மலராகும். இந் நான்கு பருவங்களில் மூன்றைத் திருவள்ளுவர் ஒரு பாட்டிலே குறித்துள்ளார் :

“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாக  
மாலை மலரும் இங் நோய்”

என்ற குறளில் அரும்பு, போது, மலர் என்னும் மூன்று பருவங்கள் முறையாகக் குறிக்கப்பட்டுள்ளன.

மென்மையும் அழகும் வாய்ந்த பூவிற்கு நிகராகப் பெண்களைக் கருதினர் தமிழ் நாட்டுக் கவிஞர். இதனாலேயே ‘பூவை’ என்னும் பெயர் பெண்ணுக்கு அமைவதாயிற்று. பூவிற்கும் பல பருவங்களை வகுத்தவாறு பெண்ணுக்கும் பேதை, பெதும்பை, மங்கை, மடங்கை முதலிய பருவங்களைப் புலவர்கள் வகுத்தார்கள். இல்லாம்புக்கையில் தலைப்படும்பொழுது பெண்மை மணக்கின்றது; சிறந்த இன்பம் பயக்கின்றது. ஆதலால் கல்யாணம் என்னும் மங்கலத்தை ‘மணம்’ என்று அறிந்தோர் கூறுவாராயினர். எனவே, பூவின் தன்மைக்கும் பெண்ணின் நீர்மைக்கும் உள்ள ஒற்றுமையாலேயே மணம் என்ற சொல் கல்யாணத்தைக் குறிப்பதாயிற்று.

இயற்கையான நிகழ்ச்சிகளில் சிறந்த உணர்ச்சி களைக் கற்பிக்கும் முறை கவிகளிடம் உண்டு. அயோத்தி மாங்கரில் ஒரு தீயை நிகழ்ந்துவிட்டது. எல்லார்க்கும் இனியவனுகிய இராமன் நாட்டைவிட்டுக் காட்டுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. தலைமகன் காட்டுக்குச் செல்லவேண்டும் என்று கைகேசி வற்புறுத்தினால். மன்னவனுகிய தசரதன் கைகேசியின் கொடுமையைப் பொறுக்கமாட்டாது மண்மேல் மயங்கி விழுந்தான். இஃது இராப்பொழுதில் மாளிகையில் நிகழ்ந்தது. இந்தக் கொடுமையை அயோத்தியில் உள்ள கோழிகள் அறிந்தன; மனக்கலங்கின; “ஊரார் எல்லாம் இதை அறியாமல் உறங்குகின்றார்களே” என்று சங்கின; துன் பம் பொறுக்கமாட்டாமல் இரு சிறகாலும் வயிற்றில்

அறைக்குகொண்டன ; குய்யோ முறையோ என்று கூவி ஊராறையெல்லாம் அழைத்தன என்று கவிஞர் கூறு கின்றார் :

“என்த ருங்கடை சென்ற யாம்  
இறங்கு கின்றன ஏழையால்  
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்  
மயங்கி விம்மிய வாரெல்லாம்  
கண்டு நெஞ்சி கலங்கி அஞ்சிறை  
யானகாமர் துணைக்கரம்  
கொண்டு தம்வயி நெற்றி எற்றி  
விலிப்ப போன்றன கோழியே”

என்பது கம்பர் பாட்டு. விடியுமன்னே சிறகடித்துக் கூவுகின்ற கோழியின் செய்கையில் சோகத்தை ஊட்டிக் காட்டினார் கவிஞர்.

காலையிற் கூவும் கோழியின் குரல், கேட்போர் மனோபாவத்திற் கேற்றவாறு அமைகின்றது. முருக பக்தர் ஒருவர் கோழியின் குரலைக் கேட்கின்றார். கோழி முருகனுக்கு உகந்த பொருள்களில் ஒன்று. அது முருகன் கொடியிலே நின்று கூவும் பெருமை வாய்ந்தது. ஆதலால், கோழியின் குரல் வெறுங் கூக்குரல் அன்று : தெய்வம் மனக்கும் குரல் என்று அவ் வடியார்க்குத் தோன்றுகின்றது. ‘கொக்கறுகோ, கொக்கறுகோ’ என்று கூவும் கோழியின் கருத்தை அவர் விளக்குகின்றார். கொக்கு என்பது மாமரம். மாறுபட்ட குரன் மாமரமாகி நின்றான். அவனை அறுத்தார் முருகப் பெருமான். ஆதலால் கொக்கறுத்த கோமானுகைய முருகனையே கோழி புசழ்ந்து போற்றுகின்றது என்று அப் பெரியார் கூறுகின்றார். ஆகவே கலைகளில் உள்ள கற் பனை, நாட்டின் இயல்பிற்கும், கலைவாணரது மனை பாவத்திற்கும் ஏற்றவாறு அழையும் என்னும் உண்மை நன்கு விளங்குவதாகும்.

## புராதனப் போர்- படையெடுப்பு

இக் காலத்தில் நடந்துவரும் பெரும் போரால் வினை யும் எல்லை யற்ற தொல்லையை அறியாதார் யாருமில்லை, உலகம் முழுவதையும் அலைத்துக் குலைத்து வருத்துகின்ற இப் போரின் கொடுமையைக் காண்பவர்கள் முற்காலத் தில் நிகழ்ந்த போர்களைக் குறித்து அறிந்துகொள்ள விரும்புதல் இயற்கையோகும்.

தமிழ் நாட்டில் முற்காலத்தில் நிகழ்ந்த பெரும் போர்கள் காவியங்களில் நன்றாக விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் ஆசையே போருக்கு அடிப்படையாகும். மன்னர் மனத்தில் எழுகின்ற ஆசைக்கோர் அளவில்லை என்று தாயுமான அடிகள் கூறிப்போந்தார்.

“ ஆரைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம்  
கட்டி ஆளினும் கடல் மீதிலே  
ஆணை செலவே நினைவர் ”

என்று அப் பெரியார் அருளிய திருவாக்கின் உண்மை இக் காலத்தில் நடைபெறும் போரால் நன்கு விளங்குகின்றதன்றே ?

ஆயினும், முற்காலப் போருக்கும் தற்காலப் போருக்கும் ஓர் அடிப்படையான வேற்றுமை தோற்றுகின்றது. முற்காலப் போரில் ஓர் அரசன் படை மற்றேர் அரசன் படையைத் தாக்கி வீரம் வினைக்குமேயன்றி, குடிகள் எல்லோரையும் அழித்து நாட்டைச் சுடுகாடாக்குகின்ற கொடுமை நிகழ்ந்ததில்லை. பகைவர் நாட்டின்மீது படையெடுக்கும் மன்னர், போருக்கு ஆற்றுதல்களைப்புறத்தே போக்குவார்கள் ; போர்க்களத்தில் பச்சிளம் பாலரைக் கொல்லமாட்டார்கள் ; முதியவர்மீதும் படைக்கலங்களைத் தொடுக்கமாட்டார்கள்; பயன் தருகின்ற பசுக்களை

வதைக்க மாட்டார்கள்: இஃது அறப்போர் முறை என்று புலவர்களால் போற்றப்படுகின்றது. பழங்தமிழ் நூல்களில் இவ் வண்வமயைக் காணலாம். மதுரைமாநகரில் கணவனைப் பறிகொடுத்த கண்ணகி அந்கரத்தைக் கூட்டெடரிக்க முற்பட்டாள். அப்பொழுது அவ் வீர பத்தினி யின் முன்னே அக்கினி தேவன் தோன்றி “யார் யாரை அழிக்கவேண்டும்” என்று கேட்டான். அதற்குக் கண்ணகி, “பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர் மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத் தார் பக்கமே சேர்க்” என்று ஏவினால்.

போர்க்களத்தில் அஞ்சாது நின்று அமர் விளைக்கும் வீரரை மறவர் என்று தமிழ்நாடு அழைத்தது. மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்பது பொருள், எனவே மறவர் என்பார் வீரராவர். அவர்கள், மனத்தின்மையும் உடல் தின்மையும் உடையராய், வில்லும், வாரும், வேலும் தாங்கி வெம்போர் புரிவார்கள்; போர்க்களத்தில் முகத்திலும் மார்பிலும் படுகின்ற வடுக்களைப் பொன்னினும் மணியினும் அருமையாகப் போற்றுவார்கள்; போரற்ற நாளெல்லாம் பயனற்ற நாளென்று கருதுவார்கள். இத் தகைய வீரர்கள் கொற்றவை என்னும் தெய்வத்தை வணங்கினார்கள். வெற்றி தரும் தெய்வமே கொற்றவையாகும். அத் தெய்வத்தின் அருள் பெற்று மறவர் போர் புரிந்தார்கள்.

தமிழ்நாட்டு மன்னர்போர் செய்யப் புறப்படும்போது நல்ல நாரைம் பொழுதும் பார்ப்பது வழக்கம். அதனை ஆராய்ந்து சொல்வதற்குரிய அறிஞர்கள் எப்பொழுதும் அரசனைப் பிரியாமலிருப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் நற்பொழுதில் அரசன் தன் வாளையும் குடையையும் படையெடுக்கும் திசையில் பெயர்த்து வைப்பான். சோழ நாட்டை யாண்ட கரிகால்வளவன் வடநாட்டின்மீது

படையெடுக்கு முன்னமே நல்ல நாளும் பொழுதும் பார்த்து, வாளும் குடையும் வடதிசையில் பெயர்த்து வைத்தான் என்று சிலப்பதிகாரம் உணர்த்துகின்றது.

தமிழ்வேந்தர், பகைவரது நாட்டின்மீது படையெடுக்கும்பொழுது, சிறந்த பூமாலைகளை அணிந்திருப்பார்கள். நறுமணம் கமழ்கின்ற பூக்களை அணிந்து கொள்வதில் தமிழ்நாட்டாருக்கு என்றும் ஆசை அதிகமென்றே தோன்றுகின்றது. தமிழ்நாட்டு மூவேந்தராகிய சேர சோழ பாண்டியர்கள் வெவ்வேறு மாலைகளை அடையாள மாலைகளாக அணிந்திருந்தார்கள். சேர மன்னனுக்குப் பனங்தோட்டு மாலையும், பாண்டியனுக்கு வேப்பம்பூ மாலையும், சோழ மன்னனுக்கு ஆத்தி மாலையும் அடையாள மாலைகள் என்று அறிகின்றோம். போருக்குப் புறப் படும்பொழுது, மன்னர், அவ்வடையாள மாலைகளைச் சிறப்பாக அணிந்திருப்பார்கள். இவ்வாறு அணிவதனால், படையெடுத்துவரும் மன்னர் இன்னுரென்பதை, மாற்றார் நன்கு அறிந்துகொள்வர். இந்த அடையாள மாலையோடு வேறு விதமான பூமாலைகளும் படையெடுக்கும் அரசர்கள் அணிவதுண்டு. பகையரசன் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் கருத்தோடு படையெடுக்கும் அரசன் வஞ்சிப் பூமாலை சூடியிருப்பான். மாற்றரசன் கோட்டையை வளைத்து முற்றுகை செய்யக் கருதிப் படையெடுக்கும் மன்னவன் உழிஞாக மாலை அணிந்திருப்பான். வீரப் புகழை விரும்பிப் பிற மன்னர்மீது படையெடுக்கும் அரசன் தும்பைப் பூமாலை தரித்திருப்பான். ஆகவே, மன்னர்கள் அணிந்திருக்கும் மாலைகளைக் கண்டு, அவர் மனத்திலமைந்த கருத்தை மாற்றரசர் நன்றாகத் தெரிந்து கொள்வார்கள். போர்க்களத்தில் வெற்றி பெறுகின்ற வேந்தர்கள் வாகை மாலை குடுதல் வழக்கம்.

பகைவர் நாட்டின்மீது போர் தொடுக்கக் கருதும்

அரசன் அதற்கு அறிகுறியாக அங் நாட்டிலுள்ள பசுக் களைக் கவர்ந்து தன் நாட்டிற்குக் கொண்டுவருவான். அதற்கு, ‘ஆளிரைகவர்தல்’ என்று பெயர். பசுக்களைக் கவரச்செல்லும் மறவர் செக்கச்சிவந்த வெட்சிமாலை சூடியிருப்பார்கள்; இருட்டிலே சுகுனம் பார்த்துச் சென்று பசுக்களைக் கவர்ந்து வருவார்கள். அப் பசுக் களுக்குரிய அரசன் அவற்றை மிட்பதற்குப் படை யெடுத்து வரும்போது, இருதிறத்தார்க்கும் போர் நிகழும். இவ்வாறு பசுக்களைக் கவர்வதன் கருத்துயாது என் பதைச் சிறிது ஆராய்வோம்: பசுக்களுக்குத் தீங்கு செய்யும் நோக்கம் மன்னர் மனத்திலிருந்ததாகத் தெரிய வில்லை; கவர்ந்து வந்த பசுக்களை அவர் நன்கு பாதுகாத்த தாகவும் தெரிகின்றது. தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டார் பசுக்களை மிக அன்புடன் போற்றி வந்துள்ளார்கள். மனிமேகலை என்னும் தமிழ்க் காவியத்தில் பசுக்கள் மீது சிறிதும் பகைகொள்ளலாகாது என்னும் கொள்கை நன்கு விளக்கப்பட்டிருக்கின்றது. பசும்புல்லை மேய்ந்து, இனிய பாலைத்தந்து, மக்கள் உடம்பை வளர்க்கின்ற பசுக்களை எப்பொழுதும் பாதுகாக்கவேண்டுமே யன்றி அவற்றைத் துன்புறுத்தல் ஆகாது என்பது அக் காவியத் தில் உணர்த்தப்படுகின்றது.

‘விடுங்கில் மருங்கில் படுபுல் ஆர்ந்து  
இருங்கில் மருங்கின் மக்கட் கெல்லாம்.  
சிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால்  
அறந்தடு நெஞ்சோடு அருள்சரங் தூட்டும்’

அருமை யாங்தது பசு; ஆதலால் அதனை ஆதரித்தல் வேண்டும் என்பது இந்நாட்டார் கருத்து. பகைவர் நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வரும் செய்கையும் இக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டதாகும். பகைவர் நாட்டில் போர் நிகழும்பொழுது அவ்விடத்தினின்றும்

தப்பியோடக் கூடியவர்கள் ஓடிவிடுவார்கள். பாதுகாப் பிடங்களை அடையக்கூடியவர்கள் அடைந்துவிடுவார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் உயிருக்காக உலைந்து ஒடும் பொழுது, பசுக்களையார் பாதுகாப்பார்கள்? பசுக்கள் போர்க்களத்தில் அகப்பட்டு இறந்துவிடுமேன்று கருதி அவற்றை முன்னமேயே வளைத்துக்கொண்டுவந்து மாற்றரசர் தம் நாட்டில் வைப்பார்களென்று அறிந்தோர் கூறுகின்றனர்.

இனிப் பண்டைக் காலத்தில் எவ்வாறு படை திரட்டப்பட்டது என்பதையும் சிறிது பார்ப்போம் : அரசன் போர்செய்யக் கருதியவுடன் அவனது போர்ப்பறை முழுங்கும். அப்பறையின் ஒரை நாற்றிசையும் சென்று அதிரும். அவ் வோசையைக் கேட்ட வீரர்கள் போர்க் கோலம் புனைந்து மிக்க ஆர்வத்தோடு புறப்படுவார்கள். வீரத் தாய்மார்கள் தம் பிள்ளைகளை ஆசி கூறி அனுப்புவார்கள். வீரமனைவியர் விருப்புடன் தம் காதலர்க்கு விடை கொடுப்பார்கள். நால்வகைச்சேனை பழங் தமிழ் நாட்டிலிருந்ததாகத் தெரிகின்றது. தேர்ப்படை, யாஜிப் படை, சூதிரைப் படை, காலாட்படை ஆகிய நான்கும் திரண்டெடுமுந்தவுடன் அரசன் படைத் தலைவரோடு சென்று அவற்றைப்பார்த்து மகிழ்வான்; வீரது ஆரவாரத்தைக் கேட்டு அகம் களிப்பான்; தானும் அவர்களுடனிருந்து உணவருந்தி அவர்களுக்கு ஊக்கமளிப்பான். சேனை புறப்பட்டுச் செல்லும் வழியில் அரசனும் படைத் தலைவர்களும் தங்குதற்குரிய பாடிவீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு அரசனும் வீரரும் அமர்ந்து இளைப்பாறும்பொழுது ஆடலும் பாடலும் கடைபெறும்.

இவ்வாறு பண்டையரசர்கள் படையெடுத்த மாட்சியைச் சிலப்பதிகாரம் என்னும் செந்துமிழ்காலியத்தில் சிறப்பாகக் காண்கின்றோம். சேரநாட்டை யாண்ட

செங்குட்டுவன் என்னும் மன்னவன் வடாட்டின்மீது படையெடுத்த வரலாறு அக் காலியத்தில் வீரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.

“வடாட்டரசர் இருவர், தமிழ் நாட்டரசரைப் பழித் துப் பேசினார்களென்று சேர மன்னன் கேள்விப்பட்டான்; அளவிறந்த சிற்றம் கொண்டான். ‘அருந் தமிழ் அரசரின் ஆற்றலை யறியாது இகழ்ந்து பேசிய அரசரை அடக்கி வருவேன்’ என்று சபையில் சபதம் கூறினான். அந் நிலையில் மன்னன் கருத்தை அங்கிருந்த அமைச்சரும் பிறரும் நன்றாக அறிந்துகொண்டார்கள். நாளும் பொழுதும் நன்கு பார்த்துச் சொல்லும் வான்நால் அறிஞன் எழுந்தான்; ‘அரசே! வடாட்டின் மீது படையெடுப் பதற்குப் பொருத்தமான நல்ல நேரம் இதுவே. இப் பொழுதுபுறப்பட்டால் மாற்றரசர் எல்லோரும் தோல்வி யுற்று உன் பாதம் பணிவார்கள்’ என்று அறிவித்தான். அது கேட்ட மன்னவன், அப்பொழுதே தன் வெண் கொற்றக் குடையையும், கெடிய: வாளையும் வடதிசையில் பெயர்த்து வைக்கப் பணித்தான்; படை திரட்டு மாறு படைத்தலைவர்க்கு ஆணையிட்டான்.”

“சேரன் தலைநகரமாகிய வஞ்சிமாகரத்தில் போர்ப் பறை முழங்கிற்று. வீரர்கள் மகிழ்ந்து எழுந்து திரண்டார்கள். அரசன் வஞ்சிமாலை சூடிப் பட்டத்துயானை மீதேறிப் போருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் அவன் வழிபடும் சிவன் கோயில் இருந்தது. அரசன் அக் ணோயிலை வலம்வந்து வணங்கினான்; சிவன் அருளின் சின்னமாகப் பெற்ற பூமாலையைச் சிரத்தில் அணிந்து கொண்டான்; அப்பால் ஆடகமாடம் என்னும் திருக் கோயிலிற் பள்ளிகொண்ட பெருமாளை வணங்கினான்; அங்கே பெற்ற பூமாலையைத் தோழுக்கு அணியாக வைத்தான். இவ்வாறு இறைவன் அருள் பெற்ற சேரன்

கால்வகைச் சேணையோடும் வஞ்சிமா நகரைவிட்டு வட திசை கோக்கிச் சென்றுன்; இடையிடையே சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பாடிலீடுகளில் தங்கினுன்; மலையும் நதியும் கடந்து பகைவர் நாட்டை நன்னினுன்; பொங்கி யெழுந்த பகையரசர் சேணையைச் சிதற அடித்தான்; வாகை மாலை சூடினுன்; தமிழரசரைப் பழித்துப் பேசிய சிற்றரசர் இருவரையும் சிறை செய்து சினம் தீர்ந்தான்” என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.

இவ் வரலாற்றுலும் கரிகால் சோழனுடைய ராத்திரத்தாலும் தமிழ் நாட்டரசர்கள் போர்க்களத்தில் வீரப்புகழ் வாய்ந்து விளங்கினார்களென்ற செய்தி நன்றாகத் தெரிகின்றது. சோழாட்டுப் புலிக்கொடியைக் கரிகாற் சோழன் இமயமலையில் ஏற்றினுன். சேராட்டுச் செங்குட்டுவன் கற்டின் செல்வியாகிய கண்ணாகிக்கு இமயமலையிற் சென்று சிலையெடுத்து வெற்றி வீரனாக மீண்டு வந்தான். இவ் வரசர்கள் தமிழ் நாட்டின் வீரப்புகழை விளக்கினார்கள். இவருக்குப் பின்னே வந்த கங்கை கொண்ட சோழன், குலோத்துங்கன் முதலாய மன்னர் சிகழ்த்திய அரும்பெரும் போர்களைத் தமிழ்ப் புலவர்கள் பாட்டாலும் உரையாலும் பாராட்டினார்கள். கலிங்காட்டின்மீது குலோத்துங்கன் சேநைதிபதியாகிய கருணை கரன் படையெடுத்து, அந் நாட்டு அரசனை வென்று, வாகைமாலை சூடிய வரலாறு கலிங்கத்துப் பரணியில் இலங்குகின்றது. இவ்வாறு முற்காலத் தமிழ்மன்னரும், இடைக்காலத் தமிழ்மன்னரும் போர் முகத்தில் காட்டிய வீரம் இக் காலத்தினர்க்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஊட்டுவதாகும்.

“விண்ணை இடுக்கும் தலைஇம யம்னாம்  
வெற்பை யீடிக்கும் திறலுடையார் - சமர்  
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் ததமிழ்ப்  
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு”

என்று, தமிழரது வீரத்தைப் பாராட்டினார். தமிழர்கள் என்றும் படைக்கு முந்துவர். இன்று நிகழ்ந்து வரும் பெரும் போரிலும் தமிழ்நாட்டு வீரர் பல்லாயிரவர் படையிற் சேர்ந்து, பாலைவனங்களிலும் காடுகளிலும் வீரப் போர் புரிந்து, தமிழ்நாட்டின் பழம் பெருமையை விளக்கி வருகின்றார்கள். பாரதாட்டின் படைக்கரம் என்று கருதப்படுகின்ற பாஞ்சால நாட்டு வீரரிலும் தமிழ்நாட்டு வீரர்கள் எவ்வாற்றானாலும் குறைந்தவர் அல்லவர் என்பது காலம் செல்லச் செல்ல எல்லோர்க்கும் இனிது விளங்கும்.

---

### போர்க்களங்கள்

இவ் வலகத்தில் போர் இல்லாத இடமே இல்லை. காட்டிலே விலங்கொடு விலங்கு போராடுகின்றது. எரிய விலங்கை வளிய விலங்கு கொல்லுகின்றது. நீரிலே மீனாடு மீன் போராடுகின்றது. சிறிய மீன் பெரிய மீனுக்கு இரையாகின்றது. நாட்டிலே அரசம் அரசும் போராடுகின்றன; எரியவர் நாட்டை வளியவர் கவர்ந்து ஆனுகின்றனர். படை வலிமையுடைய நாடே சிறந்த நாடாக இன்று மதிக்கப்படுகின்றது.

முற்காலத்தில் தமிழ்நாட்டில் வீரர்கள் மலிந்திருந்தார்கள். அன்னார்,

“தக்சிமீது வான்இடிந்து  
விழுகின்ற போதினும்  
அச்சமில்லை அச்சமில்லை  
அச்சமென்ப தில்லையே”

என்று பாடிக்கொண்டு போர்க்களாம் செல்லும் பான்மையாளர். ஆன்களும் பெண்களும் வீரம்வாய்ந்து விளங்கி னர்கள். இத் தகைய மறக்குடியில் தோன்றினால் ஒரு

மங்கை ; தன் மனப்பான்மைக்கேற்ற வீரன் ஒருவனை மணந்து ஒரு வீரக்குழந்தையைப் பெற்றுள். அவன் தமையனும் ஒரு தீரன். இவர்கள் ஒரு குடும்பமாக இன்புற்று வாழ்ந்து வருகையில் நாட்டிலே பெரும்போர் மூண்டது. போர் முழக்கம் கேட்டபோது அம் மங்கையின் தமையன் போர்க்கோலம் பூண்டு அமர்க்களம் போந்தான் ; கண்டோர் வியக்கக் கடும்போர் புரிந்தான் ; மாலைப்பொழுதில் மார்பிலே அடிபட்டு இறந்தான். மறுஞாட் காலையில் போர்ப்பறை மீண்டும் வீரரைப் போருக்கு அழைத்தது. உடனே அம் மங்கையின் கண வன் போருக்குக் கிளம்பினான் ; அமர்க்களம் புகுந்து அரும்போர் புரிந்தான் ; செருக்களத்தில் உயிர்கொடுத் துப் புகழ்கொண்டான். பொழுதுவிடிந்தது. மறுபடியும் போர்ப்பறை முழங்கிற்று. மங்கை எழுந்தாள் ; தன் குழந்தையை அழைத்தாள் ; அவன் தலையில் எண்ணெய் தடவிச் சீவினாள் ; வெளுத்து வைத்திருந்த ஆடையை விரித்து உடுத்தினாள் ; வேலாயுதத்தைக் கையிலே கொடுத்து இளம்பாலனைப் போர்க்களத்திற்கு அனுப்பி னாள். முதல் நாள் தமையன் இறந்தான் என்றும் தளராது, மறுஞாள் கணவன் இறந்தான் என்றும் கலங்காது, தன் குடும்பத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் உணராது, இளம்பாலனைப் போருக்கு அனுப்பிய பெண்மனியின் வீரத்தை மாசாத்தியார் என்னும் பெண் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார்.

மற்றெருகு வீரத்தாய் போர்க்களத்தில் தன் மகன் பகைவர்க்குப் புறங்காட்டி ஒடினான் என்று கேள்வி யற்றார்கள் ; பொங்கி எழுந்தாள் ; கொடிய வாளைக்கையிலே எடுத்தாள் : “என் மகன் போர்க்களத்தில் புறங்காட்டி ஒடினான் என்பது உண்மையானால் அப் பேடிக்குப் பாலூட்டிய மார்பை இவ் வாளால் அறுப்பேன்” என்று

வஞ்சினம் கூறிப் போர்க்களம் புகுந்தாள்; அங்கே பினங்களிடையே நடந்து சென்று தன் மகன்து உடலைக் கண்டாள்; முகத்திலும் மார்பிலும் அடியுண்டு சிறைந்து கிடந்த அவ் வடலைக் கண்ட நிலையில் அவனைப் பெற்ற போது அடைந்த இன்பத்திலும் பெரியதோர் இன்பம் உற்றின்.

இனி, மற்றொரு போர்க்களத்தைக் காண்போம் : கலிங்கம் என்னும் நாட்டின்மீது கருணாகரத் தொண்டை மான் படையெடுத்தான். ஆண்மை நிறைந்த வீரர்கள் அணியணியாகத் திரண்டு எழுந்தார்கள். போர்ப்பறை கேட்டுப் பொங்கி எழுந்த வீரன் ஒருவன், போர்க்கோலம் புனைந்து, தன் காதல் மஜையாளிடம் விடைபெறச் சென்றுன். வீரக்கோலத்தில் தன் கணவனைக் கண்ட மங்கை அவ் வழகைக் கண்ணால் பருகிக் களிப்புற்றினால்; தலைவனது பரந்த மார்பினைப் பார்த்தாள்; நிமிர்ந்த தோள் களை நோக்கினால்; அத் தோளில் அமைந்த வாளின் ஓளி யைக் கண்டாள்; அனவீறந்த இன்பழும் பெருமையும் அடைந்து வீரக் கணவனுக்கு விளை கொடுத்து அனுப்பினால்.

போர்க்களம் போந்த காதலன் மாற்றுரை வென்று விரைவில் வருவான் என்று அவன் சென்ற வழிமேல் வீழிவைத்துக் காதலி காத்திருந்தாள். வீரன் மீண்டு வருவதாகக் குறித்திருந்த நாளில் வரவில்லை. மேல் ஒரு நாள் சென்றது. சில நாள் சென்றன. மனத்துயரம் பொறுக்கமாட்டாத மங்கை போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள். அங்கே கால்மாடு தலைமாடாக வீரர்கள் சாய்ந்து கிடந்தார்கள். அவர் உடம்பினின்றும் பாய்ந்த குருதி ஆரூக ஒடிற்று. முகத்திலும் தோளிலும் பகும் புண்பட்டுக் கிடந்தார் சிலர். மடித்த வாயினராய் மாண்டு கிடந்தார் சிலர். இவ்வாறு விழுந்து கிடந்த வீரருள்ளே

அம் மங்கை தன் கணவனைக் கானுது மயங்கினுள். அவன் என்னுயினுன் என்று கேட்டறிவதற்கு அமர்க் களத்தில் யாருமில்லை. அந் நிலையில் வீரர் வணங்கும் தெய்வமாகிய பைரவியை வினவலுற்றார்கள்.

“பொருதடக்கை வாள்ளங்கே ! மணிமார் பெங்கே !

போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத

பருவயிரத் தோள்ளங்கே ! எங்கே ! என்று

பைரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்”

“ஜூயோ ! தெய்வமே ! என் கணவனுடைய வலிமை சான்ற கை எங்கே ? அக் கையில்லைமந்த வாள் எங்கே ? மாற்றூர்க்குப் புறங்கொடாத மணிமார்பு எங்கே ? எங்கே ?” என்று மங்கை பைரவியைக் கேட்கின்றார்கள்.

இனிக் கடைசியாக நூரூண்டுகளுக்கு முன்னே தயிழ் நாட்டில் கிகழ்ந்த ஒரு வீரத் தியாகத்தைக் காண்போம் : பாஞ்சாலங் குறிச்சிப் பாளையக்காரன் சேனைக் கும்மற்றெரு சேனைக்கும் பெரும்போர் நடந்தது. பாளையக்காரன் தம்பியாகிய ஊழைத்துரை என்பவன் அச் சேனையை எதிர்த்துப் போர் செய்தான். பகல் முழுதும் போர்விகழ்ந்தது. அந்திமாலை வந்தடைந்தபோது மாற்றூர் சேனை வெற்றிபெற்று மீண்டது. பாளையக்காரன் சேனையில் பலர் விழுந்து கிடந்தார்கள். பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து போபுரியச் சென்றிருந்த வீரன் ஒருவன் திரும்பி வரக் கானுத அவன் தாய், இருட்டிலே மகனைத் தேடப் புறப்பட்டாள் ; போர்க்களத்தில் கிடந்த பிணங்களை ஓவ் வொன்றுகப் புரட்டிப் பார்த்தாள் ; நெடுநேரம் தேடித் திரிந்து தன் மகனைக் கண்டாள். அண் கொடுங்காய மடைந்து குற்றுயிராய்க் கிடந்தான். உயிரோடு தன் மகனைக் கானும் பேறுபெற்ற வீரத்தாய் மனங்குளிர்ந்து அவனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்கள். அப் பொழுது அவ் வீரன், “தாயே! என்னை எடுத்துச்செல்வது

ஞல் யாது பயன்? நம் படைத் தலைவராகிய ஊமத்துரை, அதோ, குற்றுயிராய்க் கிடக்கின்றூர். அவரை எடுத்துக் கொண்டுபோ. அவர் பிழைத்தால் நம்மெல் லோர்க்கும் நலமாகும்” என்று உருக்கமாக வேண்டினான். அவ் வரைகேட்ட தாய் மனம் உருகினான்; தன் மகனது அரும் பெருங் தியாகத்தை மெச்சினான்; அவன் விரும்பிய வாரே ஊமத்துரையைக் கண்டு எடுத்துச் சென்று காப்பாற்றினான்.

தனக்கென வந்த தண்ணீரைத் தன்னிலும் தாக முடைய ஒரு போர் வீரனுக்கு அளித்து அழியாப் புகழ் பெற்றின் ஓர் ஆங்கில வீரன். அவ் வண்ணமே, தன் னுயிர் காக்க வந்த தாயைத் தலைவனிடம் அனுப்பி அவ னுயிரைக் காத்து, தன்னுயிர் துறந்த தமிழ்வீரன் தியாக மும் வியக்கத் தக்கதன்றே? இத் தகைய வீரரைப் போற்றுதார் யாரே?

### ஆகாய வியானம்

பழங்காலத்தில் தரையிலே போர்க்கழிந்தது. இடைக் காலத்தில் தரையிலும் தண்ணீரிலும் போர் நடந்தது. இக் காலத்தில் ஆகாயமும் அமர்க்களமாயிற்று. கருங் கடலில் நீந்திச்செல்லும் மீன்கள் போல நீலவானத்தில் விமானங்கள் பறந்து செல்கின்றன. அங் நாள் கதை களிற் கேட்டசெய்திகள் எல்லாம் இங் நாளில் நம் கண் ணைதிரே சிகழ்கின்றன.

பறக்குட்கோட்டைகளைக் குறித்து ஒரு பழந்தமிழ்க் கவிஞர் பாடியள்ளார். ஆகாயத்தில் இயங்கிய அக் கோட்டை தூங்கெயில் என்று பேயர்பெற றிருந்தது; பறக்கும் கோட்டையின் உள்ளே யிருந்து பகைவன் காடு நகரங்களைப் பாழாக்கினான். அப் பொல்லாப் பகைவனை ஒரு சோழ மன்னன் வென்றான்; அவன் ஊர்ந்து சென்று

ஆகாயக் கோட்டையை ஒரு படைக்கலத்தால் அடித்து ஒழித்தான். அவ் வீரனைத் தூங்கேயில் ஏற்ற தொடித் தோட் செம்பியன் என்று தமிழ் நாடு போற்றிப் புகழ்ந்தது. அம் மன்னன் கையாண்ட படைக்கலம் இன்ன தென்பது இப்போது தெரியவில்லை.

மற்றேர் அரசன் ஒரு பெரிய நாட்டை ஆண்டுவந்தான். தலையிலே போர் செய்வதற்கு நால்வகைச் சேனையும் அவரிடம் நன்கு அமைந்திருந்தன. ஆயினும் விண்ணிலே பறந்து செல்வதற்கு விமானம் ஒன்று செய்ய அவன் பணித்தான். அவன் விரும்பியவாறு ஆகாய விமானம் ஒன்று ஏழு நாளில் ஆக்கப்பட்டது. நல்லரச்கும், மெழுகும், பல்கிழியும், பயினும் கொண்டு பாங்குறச் செய்யப்பட்ட ஆகாய விமானம் மயில் வடி வத்தி விழுந்திருந்தது. அவ் விமானத்தின் அழகு மன்னவன் மனத்தைக் கவர்ந்தது. விமானத்தை இயக்கும் பொறி வியக்கத் தக்கதாய் இருந்தது. அப் பொறியை வலப்பக்கத்தில் கைவிரலால் மெல்ல அசைத்தால் விமானம் எழுந்து மேலே பறக்கும்; மேக மண்டலத்திற்கு மேலாகச் செல்லும். அப் பொறியை இடப்பக்கத்தில் அசைத்தால் விமானம் கீழே இறங்கிக் கால் குவித்துத் தரையிலே தங்கும்.

இத் தகைய மயில்விமானத்தை அம் மன்னன் முதலில் தன் மாளிகைப் பூங்தொட்டத்திலே இயக்கிப் பழகி ருன்; எளிதாக அவ் வானாழுர்தி இயங்கும் தன்மையை அறிந்து, தன் காதல் மனைவிக்கும் அதை டூக்கும் முறையைக் கற்பித்தான். விமானத்தை முறைக்கி மேலே பறக்க வும், எளிதாக இறக்கவும் கற்றுக்கொண்ட அரச மாதேவி மாளிகையைச் சூழ்ந்த இடங்களிலும் பூங்காவனத்திலும் அதன்மீது ஏறிச் சுற்றி இன்புற்றிருந்தாள்.

மாறுபட்ட அரசரை யெல்லாம் முறித்து அழித்த

மன்னவன், போர் ஒடுங்கியதென்று கவலை தீர்ந்தான் ; அரசாங்க வேலைகளைத் தன் அமைச்சனிடம் ஒப்புவித்தான்; அவ் வமைச்சனை,

“எனக்குயிர் என்னப் பட்டான்  
என்னலாற் பிறரை இல்லான்  
முனைத்திறம் முருக்கி முன்னே  
மொய்யமர் பலவும் வென்றான்”

என்று புகழ்ந்தான். அமைச்சனிடம் அரசாங்க பாரதத்தை இறக்கிய பின்பு அளவிலர் மகிழ்ச்சியடைந்து அரசன் இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்டான்.

அரசியலை ஏற்றுக்கொண்ட அமைச்சன் ஒரு நயவஞ்சகன் ; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன் ; தேனினும் இனிய சொற்களால் மன்னனது மாசற்ற மனத்தைக் கவர்ந்து வசப்படுத்தியவன் ; அரசாங்க வேலைகளில் அரசன் சிறிதும் தலையிடுவதில்லை என்பதை அறிந்து கொண்டு மெல்லச் சூழ்சியை செய்யத் தொடங்கினான் ; நால்வகைப் படைகளுக்கும் வேண்டுவன் கொடுத்து அவற்றை வளைத்துக் கொண்டான் ; அரசனிடம் அன்பு கொண்ட குடிகளிற் பலரை நால்வகை உபாயங்களால் வசப்படுத்தினான் ; அரசனையும் சிறை பிடிப்பதற்குக் காலம் பார்த்திருந்தான்.

ஒரு நாட்காலையில் அரண்மனையைச் சுற்றிப் பெரிய ஆரவாரம் உண்டாயிற்று. படைகளின் முழுக்கம் கடலொலி போல் எழுந்தது. மாளிகையைச் சேனை சூழ்ந்து கொண்டது என்று மன்னவன் அறிந்தான் ; அமைச்சன மோசம் செப்தான் என்று உணர்ந்தான். ஆயினும் சிறிதும் கலக்கம் கொள்ளாது கருவுற்றிருந்த தன் மனையாளிடம்போங்து, “மாசறு பொன்னே! நான் மதிமோசம் போனேன். அமைச்சனுகிய வஞ்சகன் என் படைகளை வசப்படுத்திக்கொண்டான்; என்னையே தாக்கத் துணிந்து சேனைகளுடன் மாளிகையை வளைந்துள்ளான். ஆயினும்,

என்? காகமானது கோடி கூடி நும் ஒரு கல்லின் மூன் னெதிர் நிற்குமோ? நெஞ்சார வஞ்சகம் செய்த பாவியின் படைகளைப் பஞ்சாகநான் பறக்கடிப்பேன். எனினும், கடும் போர்க்களத்தைக் கண்டால் நீ கலங்குவாய் ஆத லால், மயில் விமானத்தின்மீதேறி நீ வெளியே பறந்து செல். நன்றிகெட்ட இங்நாய்களை நான் கொன்று குவித்த பின்னர் உன் இருப்பிடம் நாடி அழைத்துக்கொள் வேன்” என்று கூறினான்.

நாயகன் சொல்லிய சொல் நங்கையின் செவிகளைச் சுட்டது; அவள் மனத்தை அறுத்தது. “ஜேயோ! தெய் வமே! நான் என் செய்வேன்! என்மேல் வைத்த காத லாலன்றே என் கணவன் இங்நிலை அடைந்தார்? பாவி யேன் பொல்லாத கனவொன்று கண்டேனே! அக் கணவும் கனவாயிற்றே! அரசரே! யாரும் துணையற்ற உம்மை நான் எவ்வாறு விட்டுப் பிரிவேன். நானும் உம் முடன் இருந்து ஒல்லும் வகையால் உதவி செய்வேன்; உயிரைப் பிரிந்து உடல் பறந்து செல்லுமோ?” என்று அவள் உங்க்கமாக உரைத்தாள்.

போர்க்களம் செல்வதற்குப் பரபரப்புற்ற இளஞ்சிங்கம் பேரன்ற மன்னவன், மயங்கி நின்ற மங்கையை நோக்கி, “எல்லாம் அறிந்த நீ இவ்வாறு கலங்கலாமோ? மெல்லியல் வாய்ந்த மாதறைப் போர்க் களத்திற்கு வெளியே அனுப்பிய பின்னன்றே அறப்போர் வீரர் படைக்கலம் எடுத்து மாற்றுரை நோக்கிச் செல்வார்? கருவுற்ற உன்னை அருகே வைத்துக்கொண்டு கடும்போர் புரிய என்னால் இயலுமோ? இதோ, மயில் விமானம் வந்துவிட்டது! ஏறிக்கொள்!” என்று சொல்லி மங்கையை விமானத்தில் ஏற்றினான்.

இருதலைக் கொள்ளியின் இடைப்பட்ட ஏறும்பு போல் இடருற்ற மங்கை, விமானத்தில் ஏறியிருந்து,

வெதும்பிய மனத்தோடும், நடுங்கிய கரத்தோடும் அதனை இயக்கத் தொடஞ்கினால். விமானம் பறந்து எழுந்து சென்றது. கொடிப்பொழுது அம் மயிலை அரசன் கோக்கி நின்றான்; கண்ணில் எழுந்த கண்ணீரைத் துடைத்து விட்டுப் போர்க்கோலம் புளைந்து பொங்கி எழுந்தான்; கொடிய வாளை வீசிக்கொண்டு மாளிகையின் புறத்தே நின்ற சேனையின்மீது பாய்ந்தான். அவன் சென்ற இட மெல்லாம் சேனை சின்னபின்னமாயிற்று. பரந்த படை யின் கடுவே ஒரு பெரிய வேழத்தின்மீது வஞ்சகனுகிய அமைச்சன் அமர்ந்திருக்க அவன் கண்டான்; உடனே வாய் மடித்து வாளோச்சி அவ் விடம் கோக்கிப் பாய்ந்தான்; குருதியாறுகளைக் கடந்து விரைந்தான். பகைவர் விடுத்த அம்புகள் அவன் மேளியிற் பாய்ந்தன. அவர் எறிந்த படைக்கலங்கள் அவன் உடலை அறுத்தன. கெடும்பொழுது அங்குமிங்கும் பாய்ந்து அவன் கடும் போர் விளைத்தான்; இறுதியில் கைசோர்ந்து மெய் சோர்ந்து விழுந்தான்; உயிர் துறந்தான்.

அமர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறந்த அரசனைக் கண்டு சான்றேர் மயங்கினர். மறவரும் இரங்கினர். கோளரியைக் குறுக்கி வென்றாற்போல அரசனை வென்று நாடாஞ்ம் உரிமை பெற்றுள்ள அமைச்சன்; தானே இனி அரசன் என்று நகரமெங்கும் பறை யறைவித்தான்.

மயிலேறிப் போந்த மங்கையின் கைவீரல்கள் இயக்கும் பொறியில் இருந்தனவாயினும், அவள் மனம் போர்க்களத்தைப் பொடியது. ஆதலால், விமானம் மெல்ல ஊர்ந்தது. ஒரு காட்டின்மீது சென்று கொண்டிருக்கையில் வெற்றி முரசத்தின் ஓலி மங்கையின்செவியில்விழுந்தது; வஞ்சகனுகிய அமைச்சன் வெற்றி பெற்றுனே என்று அவள் திடுக்கிட்டாள். அங்கிலையில், அவள் மனம் துளங்கிற்று; கண் இருண்டது. பொறியினை இயக்கியகரம் இடப்

பக்கமாகச் சோர்ந்தது. விமானம் கீழ் நோக்கிச் சென்று ஒரு சடு காட்டில் விழுந்தது. பின்புகை மலிந்த மயானத்தில் அகப்பட்ட மங்கை அன்றிலம்பேடை போல அரற்றினான் ; அழுது சோர்ந்தாள்.

விமானம் விழுந்த அதிர்ச்சியால் அம் மயானத்தில் அரசமாதேவி ஒரு குழங்கையை ஈன்றான். இள ஞாயிறு போல் விளங்கிய அம் மகவைக் கண்டபோது அவள் மனத்திலிருந்த வருத்தம் சிறிது மறைந்தது. ஆயினும், மகனைக் கூர்ந்து நோக்க நோக்க அவள் கண்களில் கண்ணீர் கரந்தது : ‘எங்கே பிறத்தற்குரிய மைந்தன் இங்கே பிறந்தான் !’ என்று எண்ணி எண்ணி ஏங்கினான்.

“மகனே ! அரண்மணையில் இன்னிசை வாத்தியம் முழங்க, அழகிய மாதார் அருநடம்புரிய, பாவலர் பல்லாண் அசைக்க, அணி விளக்குக்கள் ஓளிபரப்ப, மெல்லிய பட்டு மொத்தையிலே கீ பிறத்தற்குரியவன் அல்லனா ?

“வெவ்வாய் ஓரி முழவாக  
விளிந்தார் ஈமம் விளக்காக  
ஒவ்வாச் சுடுகாட் டுயார் அரங்கில்  
நிழல்போல் நுடங்கிப் பேயாட  
எவ்வாய் மருங்கும் இருங்கிரங்கிக்  
கூகை குழந்திப் பாராட்ட  
இவ்வாரூ கிப் பிறப்பதோ  
இதுவோ மன்னற் கியல்வேங்தே ”

“என் கண்மணி ! இம் முதுகாட்டிலே நாரி ஊளை யிடுகின்றது ; பின்தைச் சுடும் நெருப்புக் கொழுந்து கீட் டெரிகின்றது. கோரமான பேய் கொக்கரித் தாடு கின்றது. சுடுகாட்டைச் சூழ்ந்து கூகை குழறுகின்றது. மன்னன் மைந்தனுகிய கீ பிறந்தவாறு இதுவோ ?” என்று அவள் அழுது சோர்ந்தாள். இங்ஙனம் சுடுகாட்டிற் பிறந்த மைந்தனே சீவகன் என்னும் பெயர் பெற்றுச் சிந்தாமணியின் தலைவனுயினான்.

## வாழ்க்கையும் வைராக்ஷியமும்

வைராக்கியம் என்ற சொல்லைக் கேட்டவுடனே தமிழ் நாட்டில் வழங்கும் இரண்டோரு வாசகம் நம் நினைவிற்கு வருகின்றது: ஒன்று, புராண வைராக்கியம்; மற்றென்று, மயான வைராக்கியம். இவ் விரண்டையும் சிறிது பார்ப்போம்: ஓரிடத்தில் கம்பராமாயணக் கதை நடக்கிறது. இராமனைக் காட்டுக்குப் போகும்படி கட்டளையிடுகின்றார்களைகேசி. கோசல நாட்டுச் செல்வம் எல்லாம் இனிப் பரதனுக்கே உரியது; இது மன்னவன் ஆணை, என்று பேசுகின்றார்கள். அது கேட்ட இராமன் முகமலர்ந்து கைகுவித்து,

“ மன்னவன் பணியன் ரூகில் நும்பணி மறுப்ப னேன் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றே என்னினி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன் மின்னெளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்”

என்று காட்டை கோக்கிப் புறப்படுகின்றார்கள். இந்தப் பாட்டைக் கேட்கின்றார்களுக்குவன். அவனுக்கும் அவன் தம்பிக்கும் ஒரு சொத்தைக் குறித்து நீதிமன்றத்தில் நெடு வழக்கு நடக்கின்றது. பாட்டைக் கேட்டங்கையில், அவன் எண்ணுகின்றார்கள்: “இராமனே உத்தமன்; தான் வேறு தம்பி வேறு என்ற எண்ணம் அற்றவன்; எவ்வளவு பெருந்தன்மையோடு பரதன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமன்றே என்று பேசுகிறோன். நான் மட்டும் என் தம்பியின்மீது ஏன் வழக்கை நடத்தவேண்டும்? அந்தச் சொத்தை என் தம்பி ஆண்டால் என்ன, நான் ஆண்டால் என்ன” என்று எண்ணிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றார்கள்; பசுதீர உண்கின்றார்கள்; உறங்குகின்றார்கள். உறக்கத்திலே வைராக்கியம் உலைந்து விடுகிறது. மறுநாட்காலையில் அவன் வக்கீல் வீட்டுக்குப் போகிறார்கள். வழக்கு முறையாக நடக்கிறது. இதுதான் புராண வைராக்கியம்.

மற்றெனுக வைராக்கியத்தைப் பார்ப்போம்: ஒருவன் திஹர் என்று இறந்துவிடுகிறான். உற்றூர் உறவினர் எல் லோரும் வருகின்றார்கள்; கண்ணீர் சொரிகின்றார்கள்; இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றார்கள்; சமத்தில் ஏற்றுகின்றார்கள்; நெருப்பை மூட்டுகின்றார்கள். அப்போது ஒருவன் நினைக்கிறான்: “என்ன உலக வாழ்க்கை! கேற்று இருந்தான்; இன்று போய்விட்டான். எனக்கும் இப்படித்தானே ஆகும்! ஆதலால் காற்றுவள் போதே தூற்றிக்கொள்ளவேண்டும்.”

“கனியேனும் வறியசெக் காயேனும்

உதிர்ச்சுருகு கங்கலேனும்

கனல்வாதை வந்தெழுத்தின் அன்னிப்பு

சித்துநான் கண்முடி மெளவியாகித்

தனியேஇ ரூப்பதற் கென்னினேன்

எண்ணமிது சாமிக் அறியாததோ

சர்வபரி பூரணா கண்டதத் துவமான

சச்சிதா னந்த சிவமே”

என்று அவன் பாடுகின்றான்; மயானத்திலிருந்து திரும்பி வருகின்றான். மனத்தில் எழுந்த வைராக்கியம் மாயமாய்ப் பறந்து போகின்றது: இதுதான் மயான வைராக்கியம்.

மனத்தின்மையே வைராக்கியமாகும். மனத் தின்மையற்றவர்கள் ஒரு கொள்கையில் நிலைத்து நிற்கமாட்டார்கள். மனதறுதியடையவர்கள் மலைபோல் உலையாது நிற்பார்கள். அவர், மெய்வருத்தம் பாரார்; பசி நோக்கார்; அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார். மனவறுதிகொண்டு அறநெறியில் நிற்கும் மாத்தரை இவ்வைகம் போற்றும். “அரிச்சங்திரன், வாய்மை என்னும் சத்திய நெறியில் வழுவாது நின்றான்; பலவகையான சோதனைக்கு உட்பட்டான்; பதியிழுந்தான்; பாலனை இழந்தான்; படைத்த நிதி இழந்தான்; இவ்வாறு ஒன்றன்

பின் ஒன்றுக எல்லாவற்றையும் இழந்து சனத்தொழில் புரியும் காலத்தும் சத்தியத்தை விடாது பற்றினின்றோன் ; தன்னைச் சோதித்த முனிவரை நோக்கி.

“ பதியி முந்தனம், பாலனை யிழுந்தனம், படைத்த நிதியி முந்தனம், இனிநமக் குளதென நினைக்கும் கதியி முக்கினும் கட்டுரை இழக்கிலேன் ” என்றான்.

அதுகேட்ட முனிவன் மதியிழுந்து, வாயிழுந்து, மானமும் இழந்து சென்றான் ” என்று அரிச்சுங்கிரன் சரித்திரம் கூறுகின்றது.

இனி, மனிதர்க்குரிய குணங்களிற் சிறந்தது பொறுமை என்பர். ‘உள்ளம் கவர்ந்து எழுந்து ஒங்கும் சினத்தைக் காத்துக்கொள்ளும் குணமே குணம்’ என்றார் ஒரு கவிஞர். வெம்மைவிளைப்பது கோபம் ; செம்மை விளைப்பது பொறுமை. இத் தகைய பொறுமை மன உறுதியாலே வரும். பொறுமையின் தன்மையைத் தம் வாழ்க்கையிலே பொருங்தக் காட்டினார் ஏசுநாதர். தீய வர்கள் அவஸ்கும்பந்துகொண்டு சீறினார்கள்; கழியால் அடித்தார்கள்; காறியுமிழுந்தார்கள்; மூன்முடியைத் தலையிலே வைத்து அழுத்தினார்கள்; கையிலே நெடுஞ் சிலுவையைக் கொடுத்து வீதியின் வழியாக நடத்திச் சென்றார்கள். ஏசுநாதர் திருமுகம் சோர்ந்தது ; நாவலர்ந்தது ; கண் குழிந்தது. இத் தகைய இளைத்த டேரியில் கயவர்கள் இருப்பாணியை அறைக்தார்கள். அப் பெருங் துயரத்தைப் பொறுத்தார் ஏசுநாதர்; சிலுவையில் அறைந்து துன்பறுத்தியவர்மீது இரக்கமும்கொண்டார் ; இறைவனை நோக்கி, ‘என்தையே ! இவர் அறியாமல் செய்கின்றார்கள். இவர் பிழையை மன்னிக்கவேண்டும்’ என்று பிரார்த்தித்தார். இத் தகைய இரும்பொறையையும், பெருங் கருணையையும் அழகாகப் பாடினார், கிருஸ்தவக்கம்பர் என்று புகழப்படுகின்ற கிருஸ்ன பிள்ளை.

“தன்னரிய திருமேனி சிதைப்புண்டு தவிப்பெய்திப்  
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்து எந்தாய்  
இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை  
மன்னியும்னன்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம்”

[அருள்வள்ளல்”]

என்ற பாட்டில் தின்மை செய்தார்க்கும் நன்மை செய்த  
ஏசுநாதரை ‘அருள்வள்ளல்’ என்று கவிஞர் போற்றி  
யிருப்பது பொருத்தமுடையதன்றே?

அரிச்சங்கிருநும் ஏசுநாதரும் அறிவெறியிலே  
வைராக்கியம் பூண்டவர்கள். இதற்கு மாருகத் தவறூன்  
வழியிலே தலைப்பட்டு, விடாக்கண்டராக நின்றாரும்  
உண்டு. கற்பின் செல்வியாகிய சிதையைக் கவர்ந்து  
சென்று சிறையில் வைத்தான் இராவணன். சிதையை  
மீட்பதற்காக இராமன் இலங்கையின்மீது படையெடுத்  
தான். பெரும் போர் மூண்டது. இராவணன் மைந்  
தனுகை இந்திரசித்தன் இலங்கையில் நிகரற்ற வீரன்.  
அவன் வென்று வருவான் என்று எண்ணி இறுமாந்திருங்  
தான் இராவணன். போர்க் களத்தில் பகைவரது  
திறத்தை நன்றாகத் தெரிந்த இந்திரசித்தன் இராவணன்  
மாளிகையை அடைந்து, மன்னனைத் தொழுது, ‘ஐயனே,  
இன்று கடந்த போரில் நான் அரிய பெரிய படைக்கலங்  
களையெல்லாம் விடுத்தேன். அவை பகைவர்மீது செல்ல  
வில்லை. ஆதலால் போருக்கு அஞ்சி இங்கு வந்துவிட  
டேன் என்று கருதிவிடலாகாது. உன்பால் வைத்த  
ஆசையால் ஒன்று சொல்லக் கருதி வந்தேன். சிறைப்  
படுத்திய சிதையை விட்டுவிட்டால், ராம் சிரும் சிறப்பும்  
சிதையாமல் வாழலாம். பகைவர் சிற்றம் தீர்வர்; நம்  
காட்டை விட்டு கீங்குவர். பகையும் போரும் இன்றி கீ  
பண்புற்று வாழ்வாய். உன்பால் வைத்த அன்பினுல்  
இதைச் சொன்னேன்’ என்றான்.

அம் மொழி கேட்ட இராவணன், சின்தை கலங்கிச் சிற்றம் தலைக்கொண்டான் ; எதிரே நின்ற இந்திரசித்தை நோக்கி, “பேதையே ! நீ அறியாமற் பேசினும். உன்னை நம்பி இருக்கின்றேன் என்று என்னினுயா ? என் தோள் வலியை நம்பியே சிதையை எடுத்து வந்தேன். எடுத்து வந்த மங்கையைக் கொடுத்துவிடுதல் சனமன்றே ? மானமே உயிரிலும் பெரிது ; வீரப்புக்கே வாழ்விலும் விரும்பத் தக்கதி.

“வென்றிலன் என்ற போதும் வேதமுள் எளவும் யானும் கின்றுள னன்றே மற்றவ் விராமன்பேர் சிற்கு மாயின்

பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ, பொதுமைத் தன்றே இன்றுளார் காளை மாள்வார் புகழுக்கும் இறுதி யுன்டோ” என்று சினந்து பேசினான். அதுகேட்ட இந்திரசித்தன் குன்று முட்டிய குருவிபோல மீண்டும் போர்க்களம் போந்தான் ; அரும்போர் புரிந்து ஆவி துறந்தான். இறுதி யில் இராவணனும் போர்புரிந்து மாண்டான்.

தமிழ் நாட்டில் வழங்கும் மற்றெலூரு சரித்திரமும் தவறுன வைராக்கியத்தால் வரும் கேட்டைக் காட்டுகின் றது. குரன் என்பவன் ஒரு பேரரசன் ; வீரமகேங்கிரம் என்னும் நகரில் அரசு வீற்றிருந்தான் ; வானவர் நாட்டின்மீது படையெடுத்து, இந்திரன் மகனுகிய சயந்தனை யும் தேவரயும் பிடித்துச் சிறை வைத்தான். அவர்களை விடுவிப்பதற்காக முருகன் படை எழுந்தது. குரன் மகனுகிய பானுகோபன் அச் சேனையை எதிர்த்தான் ; வீரவேல் கொண்டு போர் புரியும் முருகனை ஒருங்களும் வெல்ல முடியாது என்று நன்றாக உணர்ந்தான் ; குரனிடம் சென்று, “அரசே, இன்று மாற்றுமீது மாயப் படையை ஏவினேன். அதனினும் சிறந்த படைக்கலம் என்னிடம் இல்லை. அம் மாயப் படையும் பயனற்றப் போயிற்று. நீ நெடுங்காலம் வாழ்வேண்டும் ; அரசாள

வேண்டும் என்பது என் ஆசை. அவ் வரசையால் ஒன்று கூறுகின்றேன். வானவரை நீ சிறையினின்றும் விட்டு விட்டால் படையெடுத்துவந்த முருகன் நம் நாட்டை விட்டு அகல்வான்; சிற்றும் தீர்வான். உன் அரசு நீடுமி வாழும்” என்றான்.

அவ் வரை கேட்ட சூரன் பொங்கி ஏழுந்தான். “மைந்தா! என் முன்னின்று என்ன பேசினாய்? வானவரை விட்டேனன்றால் என்னையார் மதிப்பார்? இவ்வுலக வாழ்க்கை நிலையற்றதென்பதை நீ அறியாயோ? இளமையும்செல்வமும் வீரமும் இனைய பிறவும் அழிந்தே திரும். அழியாமல் நிற்பது புகழ் ஒன்றே. ஆதலால் என் ஆவி கொடுத்து அரும்புகழ் பெறுவேனேயன்றி, வானவரை விடுவித்து வசையினுக்கு ஆளாகி வாழ்மாட்டேன்.”

“இறங்கிட வரினும் அல்லால் இடுக்கண்ணன் றுறினும்தம் [பால்

பிறங்கிடு மானம் தன்னை விடுவரோ பெரியர் ஆனேர் சிறங்கிடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும் துறங்கிடேன் பிடித்த கொள்கை. சூரன்னன் ஜெருபேர் [பெற்றேன்.]”

என்று எரிந்து பேசினான். அது கேட்ட பானுகோபன் அமர்க்கலாம் போந்து, வீரப்போர் புரிந்து ஆவி துறங்கான். பின்னர்ச் சூரனும் போர் செய்து மாண்டான். அரக்கர் தலைவனுகைய இராவணனும், அசரர் தலைவனுகைய சூரனும் தவறான வழியிலே சென்றார்கள்: ‘அர்க்கனும் / முதலையும் கொண்டதுவிடா’ என்றபடி விடாக் கண்ட ராய் நின்றார்கள்: வீழ்ந்து ஒழிந்தார்கள்.

இனி, மத வைராக்கியம் என்பது ஒன்றுண்டு. இவ்வுலகப் பொருள்களில் ஆசையற்று, கடவுளையே நினைந்து கசிந்து நிற்கும் நிலையே அது. திருவாசகத்தில் மாணிக்க வாசகர் இவ் வைராக்கியத்தின் தன்மையை விளக்கி யருளினார்.

“கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடி னும் நன்னேன் நினதடி யாரோடுல் லாலங்ர கம்புகினும் என்னேன் திருவரு னாலேஇ ருக்கப் பெற்றிஇற்றவா உன்னேன் பிறதெய்வம் உன்னையல் லால்ளங்கள் உத்தமனே” என்பது ஓர் அருமைத் திருவாசகம். இத் தகைய வைராக் கியத்தைத் தம் வாழ்க்கையிலேகாட்டிய பக்தர் பலரா வர். “பூதிவில்லிபுத்தூரில் கோதை என்னும் ஆண்டாள் தோன்றினான். இளமையிலேயே அவள் பெருமாளிடம் பேரன்பு செலுத்தினான்; அவர் திருமேனியைக் கண்டு காதலித்தாள்; அவர் திருநாமங்களைக் கேட்டுச் செவி குளிர்ந்தாள்; அவர் நிருப்புகழைப் பாடிப்பாடிப் பரவச முற்றாள் அவள் மங்கைப் பருவமுற்றபோது பெற்றேர் மணம் பேசத் தொடங்கினார்கள். அதையறிந்த மங்கை “மனிதன் எவனையும் நான் மணக்கமாட்டேன்; மனீ வண்ணஞ்சிய பெருமாளையே மணப்பேன்” என்றான். இந்த மனத்தின்மையைக் கண்டு யாவரும் வியப்பும் கிகைப்பும் உற்றார்கள். ஆயினும், அவளன்பின் திறத் தினை அறிந்ததிருவரங்கப் பெருமாள் அவளை ஏற்றுப் பேரருள் இன்பமளித்தார்” என்று குருபரம்பரை என்னும் வரலாறு கூறுகின்றது.

இனி, சிவத் தொண்டர்களில் ஒருவராகிய திருநாவுக்கரசர் கொண்ட வைராக்கியத்தைச் சிறிது பார்ப்போம்: “தமிழ் நாட்டிலுள்ள சிவப்பதிகளை யெல்லாம் கண்டு வணங்கிய திருநாவுக்கரசர், கைலாச மலையில் சிவபெருமான் வீற்றுக்கும் கோலத்தைக் காண ஆசைப்பட்டார்; எழுபது வயதிற்கு மேற்பட்ட முதுமைப் பருவத்தில் வடத்திசைவை நோக்கி நடந்தார்; காசியை அடைந்து கங்கையையும் வீசவநாதரையும் கைதொழுதார்; வெள்ளி மாமலையை நோக்கி உள்ளம் மகிழ்ந்து நடந்தார்; இரவு பகலாகஹன் உறக்கமின்றி நடந்து நடந்து, கால் இரண் டும் தேய்ந்தார்; கைகளால் நடக்கத் தொடங்கினார்; கையும் தேய்ந்தார்; உடம்பினுல் உருண்டு உருண்டு சென்றார்;

உடம்பும் தேய்ந்தார்; கர்வதற்கும் முடியாமல் வழி  
யிலே தங்களூர். அப்போது அவ் வழியாக முனிவர் ஒருவர்  
வந்தார்; திருநாவுக்கரசரைக் கண்டு இரக்கம் கொண்டு  
‘நீர் இங்கே எதற்காக வந்தீர்?’ என்றார். ‘முனிவரே!  
கைலாச நாதனைக் கண்டு கும்பிடும் காதலால் வந்தேன்’  
என்று திருநாவுக்கரசர் மறுமொழி தந்தார். அது கேட்ட  
முனிவர், ‘கைலாச மலையாவது, நீர் காண்பதாவது?  
வானவரும் காணமுடியாத அம் மலையை மானுடராகிய  
நிரோ காணவல்லீர்! வந்த வழியே சென்று சொந்த  
ஊரைச் சேரும்’ என்றார். முனிவர் சொன்ன சொற்  
களால் நாவுக்கரசர் சிறிதும் மனம் தளரவில்லை; தம்  
மனவறுதியைத் திறமாக எடுத்துரைத்தார்.

‘ஆனாம் நாயகன் கயிலையில் இருக்கைகண் டல்லால்  
மானும் இவ்வடல் கொண்டுமே ஓன்னன மறுத்தார்.’  
முனிவராக வந்த சிவபெருமான் திருநாவுக்கரசரது  
வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்து, கைலாசக் கோலத்  
தைக் காட்டியருள்ளார்” என்று பெரிய புராணம் கூறு  
கின்றது.

சமயவைராக்கியம் போலவே சமுதாய வைராக்கிய  
மும் உண்டு. தாய்ந்தொரை உயர்த்துவோம் என்றும்,  
தாய் மொழிக்குத் தொண்டு செய்வோம் என்றும்,  
நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்றும்  
உறுதி கொண்டவர்கள் உயர்ந்தவர்கள்லரோ? இத்த  
கைய வைராக்கியம் பூண்டவர்கள் பிறர் தூற்றினால்  
வருந்தமாட்டார்கள்; போற்றினால் மகிழவும் மாட்டார்  
கள். நயத்தினுலேனும் பயத்தினுலேனும் அவர் மன  
உறுதியை மாற்ற முடியாது. அவர்களே ஒன்றத்தை  
முடிக்கும் நீர்மையாளர் என்று திருவள்ளுவர் கூறியுள்  
ளார். “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்  
திண்ணியராகப் பெறின்” என்பது திருக்குறள்.

## புறநானாறு

செந்தமிழ் நாட்டின் பழம் பெருமையை எடுத்துக் காட்டும் நூல்களுள் புறநானாறும் ஒன்று. பல புலவர்கள், பலரைப்பற்றி, பல காலத்தில் பாடிய பாட்டுக் கள் அங் நூலிற் காணப்படும். அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்களில், அறத்தையும் பொருளையும் பற்றிய நானாறு பாட்டுக்கள் தோகுக்கப்பட்டிருத்தலால், அங் நூல் புறநானாறு என்னும் பெயர் பெற்றது.

புறநானாற்றிலே படைத்திறம் உடைய பெருவேங்தரைக் காணலாம் ; கொடைத்திறம் வாய்ந்த கோற்றவரைக் காணலாம் ; கற்றறிக்தடங்கிய சான்றேரைக் காணலாம். சுருங்கச் சொல்லின் கலைமகனும் திருமகனும் களிநடம்புரிந்த பண்ணைத் தமிழ்நாட்டைப் புறநானாற்றிலே காணலாம்.

அக் காலத்து மன்னர் பலர் பொன்மலர் நறுமணம் கமழுந்தாற்போன்று, புவிச்செல்வத்தொடு கவிச்செல்வமும் பொருந்தப்பெற்று விளங்கினார்கள். முடியடை மன்னராய் முத்தமிழ் நாட்டையாண்ட சேர சோழ பாண்டியரிற் சிலர் பாடிய கவிகள் புறநானாற்றிலே உண்டு. கற்பின் செல்வியாகிப கண்ணகியின் சீற்றத் தால் உயிரிழுந்து அழியாப் புகழ்பெற்ற கெஞ்சுசெழியன் என்ற பாண்டியன், புலமை வாய்ந்த முடிவேந்தருள் ஒருவன். கலைபின்கவை யறிந்த அக் காவலன், எல்லோரும் கல்வி கற்று மேம்படவேண்டும் என்று ஆசையுற்றுன். ‘கற்றவர் மேலோர் ; கல்லாதவர் கீழோர்’ என்பது அவன் கொள்கை.

“ வேற்றுமை தெளிந்த நற்பா ஒவ்வொும்  
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்  
மேற்பால் ஒருவனும் அவன்கட்ட படுமே”

என்று அவன் பாடிய பாட்டால், பிறப்பினால் வரும் சிறப்பினும், கல்வியறிவினால் எய்தும் பெருமையே உயர்ந்த தென்பது இனிது விளங்குகின்றதன்றே?

இனி, சோழாட்டு மன்னாகிய கோப்பெருஞ் சோழனைப் பார்ப்போம்: அவனும் கவிபாடும் திறம்பெற்ற வன்; தமிழறிந்த புலவர்களைத் தலைக்கொண்டு போற்றி யவன். அச் சோழன், செல்வத்தில் தனக்கு நிகராய ஒரு வளைத் தோழனுக்க் கொண்டான் அல்லன்; பிசிராந்தையார் என்னும் புலவரை உயிர் கண்பராக்க கொண்டான். சோழாட்டின் தலைநகராகிய உறையூரில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருந்தான். பாண்டி நாட்டிலுள்ள பிசிர் என்னும் சிற்றுரையில் புலவர் குடியிருந்தார். சோழன், செல்வச் செழுமை வாய்ந்தவன்; பிசிராந்தையார் புலவர்க்குரிய வறுமை பூண்டவர்; எனினும், சோழனுக்கு ஆங்கதையே உயிர்த்தோழர் ஆயினார். இத் தகைய அரசன் உலக வாழ்க்கையில் வெறுப்புற்று, நாடு துறந்து, உண்ணு விரதம் பூண்டான். அந் நிலையில் அவன் மனம் பிசிராந்தையொருவரையே நாடிற்று. ‘நண்பர் வருவார் வருவார்’ என்று அவன் வழிமேல் வீழிவைத்திருந்தான்; “என்

· செல்வக்காலை நிற்றினும்

அல்லற்காலை சில்லலவன்”

தோழன், என்று அருகே யிருந்த அன்பரிடம் அகங் குழூங்து கூறினான். இங்ஙனம் ஏங்கே ஸின்ற உயிர் சீங்கிப் போயிற்று. சோழன் சொல்லிய வண்ணமே ஆங்கதை வந்து சேர்ந்தார்; நிகழ்ந்ததை அறிந்தார்; தாழும் உண்ணுவிரதம் இருந்து, தம்முடிர்கொண்டு, சோழன் கல்லுயிரைத் தேடச் செல்பவர் போல, ஆவி துறந்தார். இவ் விருவரும் ஓன்றுபட்ட உணர்ச்சியின் டயங்கிய உயரிய கட்டிற்குச் சிறந்த சான்றூயினார்.

கலையறிந்த புலவர்களை அக் காலத்து மன்னரும் செல்வரும் மதித்தார்கள் : கற்றோரைப் போற்றுத் தாடு ஒரு நானும் கடைத்தேறமாட்டாது என்னும் உண்மையை நன்றாக அறிந்திருந்தார்கள். சேரநாட்டை யாண்டபெருஞ்சேரலை நாடிச் சென்றூர் ஒரு தமிழ்ப் புலவர். அப்பொழுது மன்னன் மாளிகையில் இல்லை. நெடுந்தூரம் நடந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் வருந்திய புலவர் அங்கிருந்த மெல்லிய மஞ்சத்தில் படுத்துறங்கிவிட்டார். சேரமான் வந்தான் ; மஞ்சத்தில் உறங்கிய அறிஞரைக் கண்டு நெஞ்சம் குளிர்ந்தான் ; அவர் நன்றாக உறங்குமாறு வேண்சாமரம் எடுத்து வீசவானுயினான். சேரன் உள்ளத்தில் அமைந்த தமிழார்வம் இதனால் தெள்ளிதீன் விளங்குகின்றதன்றோ? வாள் எடுத்து, மாற்றூர் தலைகளை வீசிய கைகளால் சேரமான் செந்தமிழ்ப் புலவர்க்குச் சாமரம் வீசினான். தகடுர்க் கோட்டையைத் தகர்த்த சேரன் தமிழ்ப் புலமைக்குத் தாழ்ந்து பணி செய்வானுயினான்.

கொங்கு நாட்டிலே குமணன் என்னும் குறுங்கில் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் புலவரது வறுமைக்குப் பெரும்பகைவன். தம்பியின் கொடுமையால் நாடிமுந்து, தன்னந்தனியனுய்க் காட்டிலே மறைந்து வாழ்ந்த அம் மன்னைத் தேடிக் கண்டுகொண்டார் ஒரு தமிழ்க்கவிஞர் ; அவன் நிலைமையைச் சிறிதும் கருதாது தம் பாட்டைச் சொல்லத் தொடங்கினார் ; “ஐயனே. பலங்கள் உணவின்றி, மனையாள் வற்றி ஒடுங்கிவிட்டான். பாலற்ற ஏக்குழுமங்கை பசியால் அழுது தாய் முகம் பார்க்கின்றது. தாய், கண்ணீர் நிறைந்த கண்களோடு என் முகம் பார்க்கின்றாள். ஏழையேன் என்செய்வேன்? உன்முகம் நோக்கி வந்தடைங்கேன்” என்று உருக்க மாகப் பாடினார். கவிஞர் பாடிய பாட்டைக் கேட்ட குமணன் பெருந்துயரம் உற்றான் ; நாடிமுந்த பொழுது

அடைந்த தன்பத்தினும், வாடிய புலவரது வறுமையை அறிந்த ஸிலையில் அவன் பெருந்துயரம் அடைந்தான். “அந்த நாள் வங்கிலை அருங்கவிப்புலவோய், இந்த நாள் வங்கு டீ நோந்தெனை அடைந்தாய்” என்று சொல்லிக் கொண்டே தன் உடைவாளை எடுத்துப் புலவர் கையிற் கொடுத்து. “இவ் வாளால் என் தலையை அரிந்து, நாடா ஞம் என் தம்பியிடம் கொடு; இத் தலைக்கு அங்கே விலை யுண்டு. அவன் தரும் பொருளைப் பெற்று, வறுமையைப் போக்கிக்கொள்” என்று முகமலர்ந்து கூறினான். இவ் வாறு அறிஞர் ஒருவரைப்பற்றிய வறுமை கண்டு தரி யாது தன் தலையையே கொடுக்க இசைக்த குமணை சன்ற தமிழ் நாடு பெருமை வாய்ந்ததன்றே?

இத் தகைய பெரியோரைத் “தமக்கென வாழாப் பிறர்க் குரியாளர்” என்று தமிழகம் போற்றுகின்றது. இவர்கள் இருத்தலாலேயே இவ் வுலகம் ஸிலைத்திருக்கின்ற தென்று தியாகத்தீன் பெநுமையைப் பாராட்டிப் பாடி னன், இனம்பெருவழுதி என்னும் பாண்டியன்.

அதிகமான் என்னும் சிற்றரசன் அழுதம் சிறைந்த கருநெல்லிக் கனியைத் தான் உண்டு நெடுங்காலம் வாழக் கருதாது, நல்ல தமிழ்ப் பாட்டியற்றிய ஒளவையார்க்கு மனமகிழ்ந்து கொடுத்தான் அல்லனே? அதிகமானின் தமிழார்வத்தையும் தியாகத்தையும் ஒளவையார் வாயார வியந்து வாழ்த்தினார்.

ஆண் பெண் ஆகிய இருபாலாரும் பாடியுள்ள கவிகளைப் புறானாற்றிலே காணலாம். கல்வியிற்கடைப் பட்டோர் என்று இக் காலத்திற் கருகப்படுவேன்ற குலங்களிற் பிறந்த பெண்மணிகள், முற்காலத்தில் கவிபாடியுள்ளார்கள். மலை நாட்டையாண்டவறைக்கோன் என்பவனை ஒரு குறமகள் பாடினான். கரிகாற் சோழனை வெண்ணி என்னும் ஊரிற் பிறந்த குயத்தி பாடி னன். எயினக்குலத் திற் பிறந்த ஒரு மங்கை வஞ்சிமாநகரின் வளம் பாடி னன்.

இங்ஙனம் கல்வி சிறந்த தமிழ் நாட்டில் முடிவேந்த ருக்கு அடுத்த வரிசையில் அமைந்த சிற்றரசர்களிற் சிலர் சிறந்த வள்ளல்களாக விளங்கினார்கள். பாண்டி நாட்டி இள்ள பறம்புமலையையும் அம் மலையை யடுத்த முந் நூறு ஊர்களையும் ஆண்டுவந்தான் பாரி என்னும் சிற்றரசன். அவன் மனத்தில் எழுந்த கருணைக்குக் கங்கு கரையில்லை. அவன் நாவில், ‘இல்லை’ என்ற சொல்லே இல்லை. காட்டிலே குழந்தை கிடந்த மூல்லைக்கொடி யொன்றைக் கண்டு மனமிரங்கி, அது படர்ந்து தழைத் தற்காகத் தன் அழகிய தேரை அதன் அருகே வீட்டுச் சென்ற பாரியின் மனப்பான்மையைத் தமிழுலகம் வியந்து மகிழ்ந்தது. பயன் கருதாது கொடுத்த பாரியின் பெருமையைப் பொய்யறியாக் கபிலர் புகழ்ந்து போற்றினார்.

“ பாரி பாரி என்றுபல ஏத்தி  
ஒருவற் புகழ்வற் செங்காப் புலவர் ;  
பாரி ஒருவனும் அல்லன்,  
மாரியும் உண்டுசன்று உலகுபுரப் பதுவே ”

என்று பாடினார் கபிலர். “ செந்தமிழ்ப் புலவரெல்லாம் பாரி ஒருவனையே மாறி மாறிப் புகழ்கின்றனரே ! இவ் வெகுத்தைக் காப்பவன் பாரி ஒருவன்தானு ? மழையும் உலகுத்தைக் காக்கின்றதன்றே ” என்று கபிலர் பழிப் பார் போலப் பாரியின் பெருமையைப் பாராட்டினார். இம் மண்ணுலகில் பாரிக்கு ஒப்பாகச் சொல்லத் தக்கார் யாருமில்லை ; விண்ணினின்று கைம்மாறு கருதாது பொழியும் மாரியே அவனுக்கு இணையாதும் என்பது கபிலர் கருத்து. இங்ஙனம், கொடைத்திறத்தால் புகழ்பெற்ற பாரியைத் தேவாரமும் பாராட்டுவதாயிற்று. “ கொடுக் கிலாதாணைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை ” என்று முறையிடுகின்றார் சுந்தரழூர்த்தி.

போதியமல்லத் தலைவனும் விளங்கிய ஆய் என்பவன் மற்றொரு வள்ளல். வறுமையால் வாடி வந்தடைந் தோரைத் தாயினும் சாலப்பரிந்து ஆதரித்த ஆயின் பெருமையைப் புறானானுற்றுல் அறியலாம். “இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும் - அற விலை வாணிகன் ஆய் அலன்” என்று அவன் மனப்பான்மையை ஒரு பாட்டு விளக்குகின்றது. பயன் கருதாது கொடுத்தான் அவ் வள்ளல். கைப்பொருளைக் கொடுத்து அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அவன் அல்லன். கொடுப்பது கடமை, முறைமை என்ற கருத்து ஒன்றே அவன் உள்ளத்தில் நின்றது என்று புலவர் வியந்து கூறுகின்றார். இத் தகைய செம்மனம் படைத்தவர் கோடியில் ஒருவர் என்று கூறவும் வேண்டுமோ?

---

### சிலப்பதிகாரம்

சேரநாட்டில் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன் ஒரு நாள் பெரியாற்றங்கரையின் மணற் பரப்பிலே உல்லாச மாகப் பொழுது போக்கிக்கொண்டிருந்தான். அம் மன்னன் தம்பியாகிய இளங்கோவும், மதுரைத் தமிழ்ப் புலவராகிய சாத்தனாகும் உடன் இருந்தார்கள். அப் பொழுது மீண்டும் குறவர்கள் திரண்டு போந்து, சேரஜை மனமாற வாழ்த்தி, “மன்னர் மன்னு! நினது மலை நாட்டில் என்றும் கண்டறியாத ஒரு காட்சியை இன்று கண்டோம். வாடிய முகத்தோடு, ஒரு மாது மலைமேல் ஏறி வேங்கை மரத்தின் கீற்றுவந்து நின்றான். ஒரு வியானம் விள்ளினின்றும் இறங்கிற்று. அவள் அவ் விமானத்திலேறி எம் கண்காண விண்ணுலகம் சென்றான். அவள் எங்காட்டானோ? யார் மகனோ? அறி யோம்” என்று கூறித் தொழுது நின்றார்கள். அது

கேட்ட மன்னாலும் இளக்கோவும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். அங்கிலையில் மதுரைச் சாத்தனூர், “அரசே! அங்கல்லாள் வரலாற்றை நான் அறிவேன். அவள் சோழ நாட்டுப் புகார் நகரத்திலே பிறந்தவள்; கண்ணகி என்னாலும் பெயருடையாள்; செல்வப் பெருங்குடியிற் பிறந்தும், முன்வினைப் பயனால் அவ் ஒரைவிட்டுத் தன் கணவரேடு மதுரையை அடைந்தாள். அங்கு அரண் மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் என்று அரசன் ஆணையால் காவலாளர் அவள் கணவனைக் கொன்றார்கள். கணவனை யிழுந்த மாது கதித்தெழுந்து, பாண்டியன் முன்னே சென்று தன் கணவன் குற்றவாளியல்லன் என்று கிளைபித்தாள். அவள் சீற்றத்தால் மன்னாலும் மடிந்தான். மதுரையும் ஏரிந்தது” என்று சொல்லி முடித்தார்.

அக் கதையைக் கேட்ட இருவர் உள்ளாழும் உருகின. கவியரசராகி இளங்கோ அக் கதையின் மூலமாகச் சில சிறந்த உண்மைகளை உலகத்தார்க்கு உணர்த்தலாமே என்று என்னினார். நீதி தவறிய அரசரை அறமே ஒறுக்கும் என்பது ஓர் உண்மை. கற்புடைய மாதரை வின்னலுவகும் மண்ணுவலகும் போற்றும் என்பது மற்ற ரூர் உண்மை. வினையின் பயன் விளைந்தே தீரும் என்பது பிறதோர் உண்மை. இம் ஏழாலும் உண்மைகளும் கண்ணகியின் கதையில் அமைந்திருத்தலால், இளங்கோ அக் கதையைக்கொண்டு ஒரு காவியம் இயற்றக் கருதி வார்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற ஒருவதாலும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தனும் ஊழ்வினை உருத்துவங் தூட்டும் என்பதாலும் குழ்வினைச் சிலம்பு காரண மாக நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”

என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுமாற்றால் இளங்கோ வின் மனத்தில் அமைந்த கொள்கை இனிது விளங்கு

கின்றது. கண்ணகியின் சிலம்பு காரணமாகவே கதை விளைந்ததாதலின் சிலப்பதிகாரம் என்று இளங்கோவடிகள் அக் காவியத்திற்குப் பெயரிட்டார்.

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழ்த்தாயின் கபுத்தில் இலங்கும் அணியாகும் என்று கற்றறிந்தோர் கூறுவர்.அக் காவியம் கற்போர் மனத்தை அள்ளும் திறம் வாய்ந்ததென்று கட்டுரைத்தார் பாரதி யார். “ஞஞ்சை, அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு” என்பது புனைந்துரையன்று ; பொருளுறையே.

இத் தகைய காவியத்திலையைந்த நயங்களிற் சிலவற் றைக்காண்போம் : கண்ணகியை மணங்து இன்புற்ற கோவலன், கலமீலாம் ஒருங்கே வாய்ந்த அங்கையை நோக்கி,

“மாசறு பெரன்னே வலம்புரி முத்தே  
காசறு விரையே கரும்பே தேனே  
அரும்பெறத் பாவாய் ஆருயிர் மருக்கே  
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே  
மலையிடைப் பிறவா மணியே என்கோ  
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ  
யாழிடைப் பிறவா இசையே என்கோ  
தாழிருங் கூந்தல் தையால் நின்னை”

என்று கூறும் கட்டுரையிலையைந்த காதற்சுவை கம்முள் எத்தைக் கவர்கின்றதன்றே ?

தமிழ் வளர்த்த பாண்டியனுக்குளிய வைகை ஆற்றை, “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி, வையை என்ற பொய்யாக் குலக்கொடி” என்று இளங்கோவடிகள் போற்றும்பொழுது நம் செவியில் இன்பத்தேன் வந்து பாய்கின்றதன்றே? இன்னும், சோழாட்டை வளாநாடாக்கிய காவேரியாற்றை,

“பூவர் சோலை மயிலாடப் புள்ளது குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி”  
என்று அவர் வாழ்த்தும்பொழுது நம்முள்ளெம் குவரிக் கின்றதன்றே?

இலை, மதுரையம்பநீயிலே கண வணைப் பறை கொடுத்த கண்ணகி, தலைவிரி கோலமாக நின்று கொண்டு,

“மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்  
பட்டாங்கி யானுமோர் பத்தினியே யாமாகில்  
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்”

என்று வஞ்சினம் கூறும்பொழுது நம் நெஞ்சத்தில் வீரம் பொங்குகின்றதன்றே? சுருங்கச் சொல்லின், காவியத்தில் அமைதற்குரிய சுவைகள் எல்லாம் சிலப்பநீகாரத்தில் செவ்வையாக அமைந்திருக்கின்றன. ஆதலால், சிலம்பின் செல்வம் தமிழ்நாட்டுச் செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். கண்ணகி, மூன்று தமிழ் நாட்டுக்கும் உரிய பொருளாக விளங்குகின்றன. சோழநாட்டிலே பிறந்து, பாண்டி நாட்டிலே கற்பின் பெருமையை கிறுவி, சேர நாட்டிலே தெய்விகமுற்ற கண்ணகியின் பெருமை தென் மூட்டிலுள்ள முங்காடுகளுக்கும் உரியதன்றே? இதனுடேயே மதுரைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கி

“முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது  
அடிகள் ஸ்ரே அருஞுக”

என்று வேண்டிக்கொண்டார். எனவே, மூன்று தமிழ் நாட்டின் தன்மையும், மூன்று முடிமன்னர் செம்மையுட், ஒருங்கே சிலப்பதிகாரத்திற் காணலாம். மேலும், இயல் இசை நாடகம் என்னும் முத் தமிழின் சிறப்பையும் சிலப்பதிகாரத்தால் அறியலாம். செஞ்சோற் களஞ்சியமாகிய அக் காவியத்தில் சிந்தைக்கிணிய செவ்விய தமிழ்நடையுண்டு; செவீக்கிணி இசைப்பாட்டு உண்டு; கண் னுக்கு

கிணிய கூத்துண்டு. ஆகவே, முத்தமிழ் இன்பம் நுகர விரும் பும் வித்தகர்க்குச் சிலப்பதிகாரமே சிறந்த விருந்தாகும்.

இன்னும், எக் காலத்திற்கும் எங் நாட்டிற்கும் பொது வாகிய மாதர் கற்பும், மன்னர் நீதியும் சிலப்பதி காரத்தில் நன்கு விளக்கப்படுகின்றன.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்

திண்மையுண் டாகப் பெறின்”

என்று திருவள்ளுவர் அருளிய உண்மைக்குச் சிலப்பதி காரமே சிறந்த சான்று. கற்பெனும் திண்மையே கண் ணகியின் வடிவம். அவ் வீர வடிவமே சேரன் செங்குட்டுவன் உள்ளத்தைக் கவர்ந்தது. கண்ணகிக்கு வீரக்கல் நாட்டி வழிபட விரும்பினான் சேரன் : விண்ணளாவிய இமயமலையிற் போந்து சிலை எடுத்தான் ; கங்கையாற்றில் நீராட்டினான் ; தலை நகராகிய வஞ்சிமா நகரத்தில் கொண்டுவந்து அச் சிலையை நிறுவித் திருவிழாக் கொண்டாடினான். அத் திருவிழாவைக் காண வந்திருந்த பிற நாட்டுப் பெருவேந்தர், தம் நாடுகளிலும் பத்தினித் தேய் வத்தை வழிபடத் தொடங்கினார்கள். இவ்வாறு, பத்தினி வழிபாடு பாரத நாட்டிற் பரவியது. “கற்புக்கடம் பூண்ட இத் தெய்வமல்லது பொற்படைத் தெய்வம் யாம் கண்டிலம்” என்ற வாக்கு மெய்யாயிற்று.

வீரக்கற்ப வாய்ந்த கண்ணகியின் கதையால் ஓர் அரசியல் உண்மையும் விளங்குகின்றது. நெறி தவறிய அரசனை அறமே ஒறுக்கும் என்னும் உண்மையைப் பாண்டியன் வரலாறு காட்டுகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் அகப்பட்டான் என்று போற்கொல்லன் சொல்லிய சொல்லை ஆராய்ந்து பாராது, உண்மையை விசாரித்து அறியாது, ‘அக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருக’ என்று பணித்தான் பாண்டியன். அரசன் ஆணையால் தன் கணவன் இறந்தான் என்றறிந்த

கண்ணகி சீறி எழுந்தாள் : ‘தீவேந்தன் தலைக்கண்டு இத்திறம் கேட்பேன்’ என்று புறப்பட்டாள் : கருங்கூந் தல் விரிந்து கிடக்க, கண்கள் கண்ணீர் வடிக்க, கையில் ஒற்றைச் சிலம்பேந்திக் காவலன் முன்னே தோன்றினான் ; கோவலனிடமிருந்த சிலம்பு அரண்மனைச் சிலம்பன்று , தன் சிலம்பே எனப் பாண்டியன் திடுக்கிடப்பேசினான் ; அச் சிலம்பை உடைத்துத் தன் வழக்கை மெய்ப்பித்தாள். அந் நிலையில் மன்னவன் கைசோர்ந்து, மெய் சோர்ந்தான் :

‘தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்  
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட  
யானே அரசன் ? யானே கள்வன் !  
மன்பதை காக்கும் தென்புலங் காவல்  
என்முதற் பிழைத்தது ; கெடுகளன் ஆயுள் ’

என மயங்கி விழுந்து மாண்டான். இங்கனம் கண்ணகிக் குச் செய்த தவறு காரணமாக உயிர் துறந்த மன்னவனை,

“தொல்லை வினையால் துயருழுந்தாள் கண்ணீர்  
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ ”

என்று நல்லார் வாழ்த்தினார்கள். ஆகவே, மாங்கிலம் காக்கும் மன்னனை நீதி வழுவாத நெறிமுறையே காக்கும் என் னும் அரசியற்கொள்கை சிலப்பதிகாரத்தால் உணர்த்தப்படுகின்றது.இந் தகைய செஞ்சொற் காவியத் தைத் தமிழுலகிற்குத் தந்த வஞ்சிக்கோலை நெஞ்சார வாழ்த்துவோமாக !.

### • மணிமேகலையும் மதுவிலக்கும்

இயற்கை வளம் நிறைந்த தமிழ் நாட்டில் பணையும் தென்னையும் பல்லாயிரம் உண்டு. பாண்டிநாடு தொன்று தொட்டுப் பணைவளம் படைத்ததாகும். சோழநாட்டிலும் சேரநாட்டிலும் தென்னைச் செல்வம் சிறந்து விளங்கு

கின்றது. தென்னையிலும் பணையிலும் ஊறுகின்ற மது ஆரூப்புப் பாய்வதற்குப் போதியதாகும். ஆயி னும், தென் ணட்டிற் பிறந்த சமயங்களும், புகுந்த சமயங்களும் மது விலக்குப் பிரசாரம் செய்தன. சைவமும் வைணவமும், பெளத்தமும் சமணமும், மகம்மதியமும் கிருஷ்டவமும் மதுபானத்தைக் கடிந்தன. மற்றைய கொள்கைகளில் பினாக்க முற்ற இப் பெருஞ் சமயங்கள் மதுவிலக்குக் கொள்கையில் இனக்கழுற்றுப் பணி செய்த பான்மையாலேயே தமிழ்நாட்டில் மதுபானம் மட்டுப்படுவதாயிற்று.

தமிழ் மொழியில் இறவாத பெருநூல்கள் இயற்றிய பேரறிவாளரும் தம் கவிகளின் வாயிலாக மதுவிலக்குப் பிரசாரம் செய்துள்ளார்கள். தமிழ்மறை யென்று தமிழ் நாட்டார் போற்றும் திருக்குறள், மனித சமுதாயத் துக்குக் கேடு விளைக்கும் மூன்றா திமைகளை மிக அழுத்த மாகக் கண்டிக்கின்றது. விபசாரம், மதுபானம், சூதாட்டம் இம் மூன்றும் செல்வத்தைச் சிதைத்துச் சீர்மையை அழிக்கும் என்று அங் நூல் கூறுகின்றது.

“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்  
திருக்கெப் பட்டார் தொடர்பு”

என்பது வள்ளுவர் வாய்மொழி.

சமண முனிவராகிய பவணங்தியார், நன்னால் என்னும் இலக்கண நூலின் வாயிலாக மதுவிலக்குப் பிரசாரம் செய்கின்றார். கள்ளுண்பவர் கல்வியறிவைப் பெறுதற்கு உரியரல்லர் என்பது அவர் கொள்கை. ‘களிமடி மாணி காமி கள்வன்’ முதலியவர்கள் கல்வி பெறுதற்குரியராகார் என்று ஆசிரியர் கட்டுரைக்கின்றார். கள்ளுண்பவன் ‘களி’ எனப்படுவான். மாணவராதற்குத் தகுதியற்றவர்களில் முதல் வரிசையில் முதலாகக் கள்ளுண்பவனை வைத்தமையால் மதுவிலக்குப் பிரசாரத்தில்

நன்னாலார்க்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றதன்கோரே?

பொத்த சமயத்தைச் சார்ந்த நூல் மணிமேகலை. அந் நூல் ஐந்து சிறந்த கொள்கைகளைப் பஞ்சசிலம் எனப் பாராட்டுகின்றது. பஞ்சசிலம் வாய்ந்தோரே சிறங்கோர் ஆவர். கள்ளுண்ணுமை, பொய்யுரையாமை, கொலை செய்யாமை, களவு செய்யாமை, விபசாரம் செய்யாமை ஆகிய ஐந்தும் பஞ்சசிலம் எனப்படும்.

இனி, மணிமேகலையில் அமைந்த மதுவிலக்குப் பிரசாரத்தைப் பார்ப்போம்: சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பும் பட்டினத்தில் ஆடல், பாடல், அழகு என் னும் மூன்று நலங்களும் ஒருங்கே வாய்ந்து, கோவலைக் காதலங்கைப் பெற்ற மாதவியின் மகளாய் மணிமேகலை தோன்றினால். கோவலன் தன் குலதெய்வத்தின் பெய ரைத்தன் காதல் மகஞுக்கு இட்டு மகிழ்ந்தான். மதுரையில் கோவலன் கொலையுண்டு இறந்த கொடுமையை அறிந்த மாதவி துறவுறத்தை மேற்கொண்டாள். அவ ளோடு பருவ மங்கையாகிய மணிமேகலையும் தன் கருங்குழல் களைந்து துறவுற நெறியிற் சேர்ந்தாள். இருவரும் அறவண அடிகள் என்னும் பெரியவரிடம் ஞானேபதேசம் பெற்றார்கள். மணிமேகலை தனக்கென வாழாது சமுதாயத்தின் நலத்திற்காகத் தன்னலத்தைத் தியாகம் செய்த தவ நங்கை; சமுதாயத்தை அலைத்துக் குலைத்து அழிக்கும் நோய் பசி ஞோயே யாதலால் அந் நோயை நீக்கும் முயற்சியை மேற்கொண்டாள். அவள் கையில் அமுத சுரபி என்னும் திருவோடு வந்து சேர்ந்தது. அத் திருவோட்டில் முதன்முதல் கற்புடைய மங்கை ஒருத்தி தன் கையால் அன்னமிட்டால் அவ் வள்ளம் அள்ள அள் எக்குறைபாமல் வளரும் என்று மணிமேகலை அறிந்தாள்.

காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த ஆதிரை என்னும் கல்லாளே கற்பிண்செல்வி என்று எல்லோரும் எடுத்துரைத்தார்கள். அவன், கணவனே தெய்வம் என்று கருதி வாழ்ந்த கற்புடையாள்; திருவாதிரை நாளில் பிறங்கமையால் அப் பெயர் பெற்றான் போலும்! அம் மங்கையின் மனைமுற்றத்திற் போந்து, மணிமேகலை திருவோடேந்திப் புனையா ஒவியம்போல நின்றாள். ஆதிரை அன்போடு அன்னமெடுத்துவந்து, மணிமேகலையை வலம் வந்து தொழுது, “பாரெங்கும் பசிப்பினி ஒழிக்” எனத் திருவோட்டை வாழ்த்தி அதன் சுரை நிறைய அன்னமிட்டாள். இங்னனம் பசியைச் சபித்த பாவையின் திறத்தினை,

“பாரக மடங்கலூம் பசிப்பினி யறுகென  
ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து”

என்று மணிமேகலை போற்றுகின்றது.

பசிப்பினி யென்னும் பாவியை இப் பாரினின்றும் ஒழிக்க முயன்றாள் ஆதிரை; அவன் கணவனைப் சாதுவன், மது என்னும் அரக்கணை இம் மாநிலத்தினின்றும் அகற்ற முயன்றான். ஒருங்கள், அவன் கப்பலேறி வங்காட்டுக்குப் புறப்பட்டான். எடுக்கடலிற் கப்பஸ் செல்லும் பொழுது ஒரு சுழல்காற்று எழுந்தது. மரக்கலம் சின்ன பின்னமாகச் சிதைந்து தாழ்ந்தது. கருங்கடலில் மிதந்த சாதுவன் கையில் ஒரு பாய்மரம் அகப்பட்டது. சில நாள். இரவு பகலாக அலைகளால் மொத்துண்டு அலைந்த அம் மரம் ஒரு திலிலே அவனைக் கொண்டுசேர்த்தது. அங்கே, நாகர் என்னும் வகுப்பார் வாழ்ந்துவந்தார்கள். விலங்குகளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை இல்லை. தம்முள் ஒரு வளைத் தலைவனுகவும் குருவாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் ஆண்கரடி போன்றவன். அவன் மனையாள் பெண்கரடி போன்றவன். கரையிலே ஒதுக்கப்பட்ட சாதுவனைச் சில நாகர் கண்டார்கள்; நரமாயிசம்

கிடைத்ததென்று நாக்கு ஊறினார்கள் ; தம் குருநாதனிடம் அவனைக்கொண்டு சென்றார்கள். பசியால் மெலிந்து குளிரால் கலிந்த சாதுவனைக் குருநாதன் கூர்ந்து நோக்கி னன் ; “நீயார் ? இங்கு வந்த காரணம் என்னை ? ” என்று நாக நாட்டு மொழியிலே வினவினான்.

அம் மொழியை அறிந்திருந்த சாதுவன் கருங்கடலில் நேர்ந்த துன்பத்தை உருக்கமாக எடுத்துரைத்தான். அங்கிலையில் குருநாதன் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது. அருந்துயருந்ற நம்பிக்கு நாட்பட்ட கள்ளும் கல்வ ஊனும் கோடுக்கும்படி அவன் அருகே நின்ற நாகரைப் பணித்தான். அவ் வரை கேட்ட சாதுவன் திடுக்கிட்டான் ; இருகையாலும் சௌகையைப் பொத்திக்கொண்டு, ‘ஜயனே ! கள்ளும் ஊனும் வேண்டேன்’ என்று உறுதி யாக உரைத்தான். அவ் வரை கேட்ட குருநாதன் வியப் படைந்தான் ; ‘கள் என்ற சொல்லைக் கேட்டபொழுது துள்ளி மகிழாத உள்ளமும் உண்டோ ! நாவுக்கினிய ஊனையும், கவலையை ஒழிக்கும் கள்ளையும் வீலக்கலாமோ ? ’ என்று வெகுண்டு வினவினான். அது கேட்ட சாதுவன் மதுபானத்தின் தீமையைக் குருநாதன் மனக் கொள்ள உணர்த்தலுற்றான் : ‘ஜயனே ! மானிடப் பிறவியில் நாம் அடைந்துள்ள செல்வங்களுள் எல்லாம் சிறந்தது அறிவுச்செல்வமே ஆகும். அவ் வறிவாலேயே நன்மை தீமைகள், குற்ற நற்றங்கள் இவற்றைப் பகுத்து உணர்கின்றோம். இத்தகைய அறிவை வளர்க்கின்றவர்களே மேலோர் ; அதனைக் கெடுக்கின்றவர் கீழோராவர். மதுபானம் நம் அறிவை மயக்குகின்றது ; நாளைடவில் அதனைக் கெடுத்துவிடுகின்றது. செய்யத்தக்கது இது. செய்யத் தகாதது ; இது என்று பகுத்தறியும் திறமையை இழந்துவிட்டால் மாலுமியில்லாத மரக்கலம்போல கமது வாழ்க்கை நெறிகெட்டொழியும். இதனுலேயே,

“ மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறதும்  
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்  
நல்லறம் செய்வோர் நல்லுவ கடைதலும்  
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்  
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர் ”

என்று சாதுவன் எடுத்துரைத்தான்.

யீர்க்குறுதி பயக்கும் உண்மைகளைச் சாதுவன் வாயிலாகக் கேட்ட நாகர்தலைவன் அவனடிகளில் வீழ்ந்து வணங்கினான் : அதுவரை, கடலிற் கவீழ்ந்த மரக் கலங்களிலிருந்து கைப்பற்றிய அரும் பெரும்பொருள் களை அவனுக்குக் கையுறையாகக் கொடுத்தான் ; வங்க நாட்டினின்றும் அங்கு வந்தடைந்த வாணிகக் கப்பலில் அவனை ஏற்றி அனுப்பினான்.

ஆகவே, மதுவிலக்குப் பிரசாரம் தமிழ்நாட்டில் புதி தாகத் தோன்றியதோன் றன்று என்பது இக் கதையால் விளங்கும். செல்லு மிடங்தோறும் தமிழ் மக்கள் மது விலக்குப் பிரசாரம் செய்யும் கடமையை மேற்கொண்டிருந்தார்கள் : நாட்டில் இருந்தாலும் நடுக்கடலிற் போங்தாலும் அப் பணியை ஒல்லும் வகையால் செல்லும் வாயெல்லாம் செய்து வந்தார்கள். நரமாமிசம் புசிக்கும் நாகர் நாட்டிலே ஒதுக்கப்பட்ட ஒரு தமிழ் வணிகன் அறவுரையால் அந் நாட்டு அரசனைத் திருத்தி யருளினான் என்னும் தெள்ளிய வரலாறு நாம் போற்றுதற்குரிய தன்மே ?

## நவவெண்பா

நளன் கதை நாட்றிந்த பழங்கதை. வட மொழியில் உள்ள பாரதத்திலும், தமிழ் மொழியில் உள்ள சிலப்பதி காரத்திலும் நளன் கதை குறிக்கப்படுகின்றதென்றால் அதன் தொன்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? “பஞ்சபாண்டவருள் தலைசிறந்த தருமர் குதாடி, நாடிமுந்து, வனவாசம் செய்தபோது அவரைக் காணப் போந்தார் வியாச முனிவர். மெய்யன்புடைய முனிவரைக் கண்ட தருமர் மனம் வருந்தி, ‘ஐயனே! மதியிழங்கு மாயச்சுதாடினேன்; நாடும் பீடும் இழங்கேதன்; காடு போந்தேன்; கடுந்துயர் உழங்கேதன்; என்னைப் போல் துன் புற்றோர் இவ் வலகில் உண்டோ!’ என்று கண்ணீர் வடித் தார். அது கேட்ட முனிவர், தருமர் மனத்தைத் தேற்றக் கருதி நளன் கதையை எடுத்துரைத்தார். கலியின் கொடு மையால் மதியிழங்கு, குதாடி, நாடும் செல்வழும் இழங்கு, கானகம் சென்று காதல் மனையாளைப் பிரிந்து கடுந்துயர் அடைந்த நளன் கதையைக் கேட்ட தருமர் ஒருவாறு மனக்கேறினார்” என்று மகாபாரதம் கூறுகின்றது.

செந்தமிழ்ப் பழங்காவியமாகிய சிலப்பதிகாரமும் நளன் கதைபைக் குறிக்கின்றது. சோழாட்டுக் காவிரிப் பூம் பட்டினத்தில், வளமார்ந்த வளிகர் குடியிலே பிறந்த கோவலன், பொதுமாதின் வசப்பட்டுப் பொருளௌலாம் இழங்கான்; பெருமை சான்ற வீட்டையும் நாட்டையும் விட்டு, கற்பிற் சிறந்த மனையாளோடு மதுரைமா நகரை ஞோக்கிப் புறப்பட்டான். வழி நடந்து சென்ற இருவருக் கும் துணையாகக் கவுந்தியடிகள் என்ற முனிவர் வந்து சேர்ந்தார். காடும் நாடும் கடந்து மதுரையின் அருகே வந்த போது, கோவலன் ‘மனம் கரைந்து முனிவரை ஞோக்கி’ மாதவப் பெரியீர்! பாவியேன் சிறுகெறியிற் சேர்ந்து

சிறுமையற்றேன். காதல் மனீயாளாகிய கண்ணகிக்கும் கடிச்துயர் வினைத்தேன்' என்று தன் ஆற்றுமையை வெளிபிட்டான். அப்போது முனிவர், இராமன் கதையை யும் நளன் கதையையும் எடுத்துரைத்து, 'அப்பா! வினையின் பயனை எவ்வாற்றுநும் விலக்க வொண்டுது; அது வந்தே தீரும்' என்று அவன் உள்ளத்தைத் தேற்றினார்.

இத் தகைய பழமை வாய்ந்த நளன் கதையைத் தமி ழிலே பாடிப் புகழ் பெற்றுர் புகழேந்திப் புலவர். அவர் இயற்றிய 'நளவெண்பா' என்னும் நூல் சிக்கைக் கிணிது; செவிக்கிணிது. அவ் வெண்பாக்களிற் சிலவற் றைப் பார்ப்போம் : விதர்ப்ப நாட்டரசனுய வீமன் மகள் தமயங்கி என்பாள், கட்டழகு வாய்ந்த கண்ணியாய்த் திகழுந்தாள். அவள் கலங்களை ஓர் அன்னத்தின் வாயிலாக அறிந்தான் நளன் என்னும் மன்னன். பள்ளத்திற் பாடும் வெள்ளம்போல் அவனுள்ளத்தில் காதல் விரைந்து நிறைந்தது. கங்குகரையின்றிப் போங்கிய காதலால் ஆண்மைக் குணங்களாய மாணமும் காணமும் இழந்த நளன் அன்னத்தை நயந்து கோக்கி, 'உன் நாவிலே உள்ளது என் கல் வாழ்வு' என்றுரைத்தான். இக் கருத்தைக் கவி அழகாகப் பாடுகின்றார் :

“இற்றது கெஞ்சம், எழுந்தது இருங்காதல்  
அற்றது மானம், அழிந்ததுநான்—மற்றினிஉன்  
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான்”

என்ற பாட்டு, காதலின் வெம்மையாற் கனிந்த நளன் உள்ளத்தை நன்கு காட்டுகின்றது.

நளனுக்கு நன்மை செய்ய விரும்பிய கல்லன்னம் தமயங்கியிடம் விரைந்து போந்தது. அக் கண்ணியைத் தலையிடத்திற் கண்டு நளனுடைய கலங்களை யெல்லாம் எடுத்துரைத்தது :

“ செம்மனத்தான். தண்ணளியான், செங்கோலான் மங்கையர்கள்—  
தம்மனத்தை வாங்கும் தடஞ்தோளான்—மெய்ம்மை  
நள்ளனபான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்  
உள்ளனபான் வேந்தன் உனக்கு”

என்று அன்னம் சொல்லியபொழுது கண்ணி, உள்ளம்-  
கனிந்தாள் ; நளளிடம் காதல் கொண்டாள் ; அவனையே  
மணப்பதாக வாக்களித்தாள். உருவிலும் திருவிலும்  
ஒப்பற்ற காதலர் இருவரும் மணம் புரிந்து இன்புற்று  
வாழ்ந்தார்கள். இவ்வாறிருக்கையில், ஒரு நாள் நளன்  
சுதாடினான் ; தனக்குரிய செல்வத்தை யெல்லாம் பணய  
மாக வைத்துத் தோற்றான் ; கண்போன்ற மக்கள் இரு-  
வரையும் விதர்ப்ப மன்னரிடம் அனுப்பிவிட்டு, மனையா  
ளோடு கானகம் போந்தான் ; அங்கு நள்ளிரவில் கண்  
இறுறங்கிய காதலியைக் கைவிட்டு அகன்றான்.

“ தீக்கா னகத்துறையும் தெய்வங்காள் வீமன்தன்  
கோக்கா தலியைக் குறிக்கொள்மின்—நீக்காத  
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டு  
ஏதிலன்போல் போகின்றேன் யான்”

என்று காதலியைப் பிரியும்தருவாயில் நளன் கானகத்-  
தெய்வங்களை வணங்கிக் கூறும் மொழிகள் நம்முள்  
ளத்தை உருக்குவனவாகும்.

விடியற் காலத்தீல் விழித்தெழுந்தாள் தமயந்தி ;  
காதலனைக் காலைது கலங்கினாள் ; மயங்கினாள் ; கண்ணீர்-  
பெருக்கினாள். அவ் வழியாக வந்த வணிகன் ஒருவன்  
கருணை கூர்த்து, ‘மாதே, நீ யார்? இக் கடுங் கானகத்தில்  
தன்னாங் தனியளரப் பெற்றாய்?’ என்று வினா  
வினான். அதற்குத் தமயந்தி கூறும் மறுமொழி கற்பிற்  
சிறந்த குலமாதர் ஒழுக்கத்தை விளக்குகின்றது.

“ முன்னை வினையின் வலியால் முடிமன்னான்  
என்னைப் பிரிய இருங்கானில்—அன்னவனைக்

கானுது அழகின்றேன் என்றார் கதிர்இமைக்கும் பூனைம் பூண்டாள் புலர்ந்து”

கானகத்தில் கதறவிட்டுச் சென்ற கணவன்மீது தமயங்கி குற்றம் குறை யொன்றும் சொல்லவில்லை ; முன்னை வினையின் கொடுமையை நினைந்து வருந்துவாள் ஆயினார் . ‘கண்டார் வெறுப்பனவே காதலன்தான் செய்திடினும்’ கொண்டானைக் குறை கூருது தம் தீவினையை நொந்து கொள்வது பண்டைக்குல மாதர் கற்புமுறை என்பது தமயங்கியின் வாய்மொழியால் இனிது வீளங்குகின்றது.

அவ் வரை கேட்ட வணிகன் மனங் குழந்து மங்கையை அழைத்துச் சென்று, அன்மையில் இருந்த ஒருநாட்டிலே சேர்த்தான் ; அந் நாட்டரசன் அவளைத் தமயங்கி என்று அறிந்தவுடன் விதர்ப்ப மன்னனிடம் சேர்ப்பித்தான்.

தமயங்கியின் நிலை இவ்வாருக, கானகத்தில் தனிய ஞப்பொறி கலங்கி, நெறி மயங்கி, கடந்துசென்ற நளைன ஒரு கரும்பாம்பு கடித்தது. நஞ்சு, உடல் முழுதும் பரவி அவன் உருவத்தை மாற்றியது. கண்டோர் கண்ணையும் கருத்தையும் கவரும் திருமேனி கருகிக் குறுகிற்று. காட்டைக் கடந்து காலைப் பொழுதில் நளன் கடற்கரை வழி யாகச் சென்றான் ; அங்கு மலர்ந்திருந்த நீலப் பூக்களையும், பரந்துலாவிய மெல்லிய தென் றலையும், இரை தேடித் திரிந்த பறவைகளையும் பார்த்துப் பலவாறு புலம்பலுற்றான் :

“ பானலே சோலைப் பசுக்கெதன்றல் வந்துவும்

கானலே வேலைக் கழிக்குருகே— யானுடைய

மின்னிமைக்கும் பூனைள்அவ் வீங்கிருள்வாய் ஆங்குணர்ந்தால் என்னினைக்கும் சொல்ளர் எனக்கு ”

என்று காதலிக்குச் செய்த தீங்கை நினைந்து கரைந்தழுதான்.

இவ்வாறு கடற்கரையில் நடந்து செல்லும்பொழுது நளைக்கண்டு நண்டுகள் ஓடி, வளைகளின் உள்ளே ஓரித் தன. அவற்றைக் கண்ட மன்னன் மனத்தில் துன்பம் பொங்கி எழுந்தது. காதல் மனையாளைக் காட்டிலே கை விட்ட பாதகனைப் பார்க்கவும் கூடாதென்று கண்டுகள் ஓடி மறைந்தன என்று எண்ணி நளன் மனம் கைந்தான்;

“காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட  
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ—நாதம்  
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி  
ஒளிக்கின்ற தென்னே உரை”

என்று மனம் உடைந்து வினவினான். இன்னும், அடுக் கடுக்காக அலைகள் வருவதையும், கரையில் விழுந்து பூரண்டு போவதையும் கண்டு மனம் புழுங்கினான் நளன். கருங்கடலின் நிலையும் தன் மன நிலையை ஒத்திருப்ப தாகக் கருதி வருந்தினான்;

“போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி  
நாவாய் குழற நடுங்குறுவாய்—தீவர்ய்  
அரவகற்றும் என்போல ஆர்கலியே மாதை  
இரவகற்றி வந்தாய்கொல் இன்று”

என்று அலைகடலை நோக்கி அழுதான். “என்னைப்போல் கருங்கடலே! நீயும் உன் காதலியை நள்ளிரவிற் பிரிந் தாயோ” என்று நளன் புலம்பும் மொழிகளில் சோகம் பொங்குன்றது.

இவ்வாறு கடற்கரை வழியாகச் சென்ற நளன் அயோத்திநகரை அடைந்தான்; ஊரும் பேரும் சொல்லாது அங்கு அரசாபுரிந்த மன்னனிடம் தேர்ப்பாகனுக அமர்ந்தான். சில காலம் சென்றது. நளன் இருப் பிடத்தை ஒற்றர் மூலமாக அறிந்தான் தமயங்தியின் தங்கை; அவனை த்தன் மாளிகைக்கு அழைப்ப தற்கு ஒரு குழ்ச்சி செய்தான்; தமயங்திக்கு இரண்டாம் சுயம்வரம் என்று அயோத்தி மன்ன

னுக்கு அறிவித்தான். உடனே புறப்பட்டான் அவ்வரசன்; தேர்ப்பாகன் கொண்டுவந்த தேர்மீது ஏறினான்; விதர்ப்ப நாட்டு மாளிகைக்குச் சென்றான். தேர்ப்பாக கை வந்தவன் நளன்தானு என்று நன்றாகத் தெரிந்து கொள்ளுமாறு தன் மக்களை அவனிருந்த இடத்திற்கு அனுப்பினால் தமயந்தி. குழந்தைகளைக் கண்டான் நளன். காதலால் அவனுள்ளம் கரைந்தது. கண்களில் கண்ணீர் பொங்கிற்று. இரு மக்களையும் கட்டி அணைத்துக் கொண்டு, ‘என் மக்கள் போல்கின்றீர், யார் மக்கள் நீர்?’ என்று நாத்தழும்ப அவன் வினவினான். அதற்கு மழிலை மொழிகளால் அவர்கள் மறுமொழி தந்தார்கள்.

“மன்னன் நிடத்தூர் வாள்வேந்தன் மக்கள்யாம் .

அன்னைதலைக் கான்விட்டு அவன்ஏக—இந்கர்க்கே

வாழ்கின்றேயும் எங்கள் வளாடு மற்றெருங்கள்

ஆள்கின்றுன் என்றார் அழுது.”

அவ் வாசகத்தைக் கேட்ட நளன் கண்ணீர் சொன்னது பெருமுச்செறிந்தான். குழந்தைகளைத் தமயந்தி மாளிகைக்கு அழைத்து நிகழ்ந்ததைக் கேட்டாள்: ஜயம் தீர்ந்தாள். தேர்ப்பாக கை வந்த நளனை விதர்ப்ப மன்னன் தன் மாளிகையினுள்ளே அழைத்துவந்தான். அங் நிலையில் முன்னைய வடிவத்தைப் பெற்ற நளன் கானகத்திற்கைவிட்ட காதலியைக் கண்டான்: ஆனந்த வாரியில் மூழ்கினான். பிரிந்தவர் கூடினாற் பேசல் வேண்டுமோ? குதினால் இழந்த நாட்டை நளன் மீண்டும் பெற்று மனைவி மக்களோடு வாழ்வானுயினான்.

இக் கதையைக் கொண்ட ‘நளவெண்பா’ நானுற்று இருபத்து நான்கு வெண்பாக்களை உடையது. வெண்பாப் பாடுவதில் புகழேந்தி இணையற்றவர் என்பது கவிச்சுவைதேறும் அறிஞர் கருத்து: “வெண்பாவிற் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன்” என்ற மதிப்புரையை மறுப்பார் எவருமில்லை. கம்பர் கருத்தும்

புகழேங்கிப்புலவர் கருத்தும் சில விடங்களில் ஒத்திருக்கக் காணலாம். ஒரு கருத்தைப் பார்ப்போம் :

இவ் வெலகில் செம்மனம் வாய்ந்தவர் சுகத்தையும் துக்கத்தையும், செல்வத்தையும் வறுமையையும் சமமாகவே கருதுவர். மட்டற் ற செல்வம் வந்தடைந்தால் மகிழ்ந்திடவும் மாட்டார்; அடுத்தடுத்துத் துன்பம் வந்தால் அழுங்கிடவும் மாட்டார். இத் தகைய மனப் பான்மை இராமஸிடம் அமைந்திருக்ததாகக் கம்பர் காட்டுகின்றார். நாட்டின் தலைவனுக வீற்றிருந்து அரசாங்கம் பதவியைத் தந்தை அளித்தபோதும், காட்டில் அலைந்து திரியும் கடமையைத் தாய் வீதித்தபோதும் இராமன் திருமுகம் சித்திரத்தில் எழுதிய செந்தாமரையை ஒத்திருந்தது என்னும் உண்மையை,

“ மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும்

இத்தி ருத்துறங் தேகென்ற போதினும்

சித்தி ரத்தின்அ லர்ந்தசெந் தாமரை

ஒத்தி ருந்தமு கத்தினை உன்னுவான் ”

என்று சீதையின் வாயிலாகக் கம்பர் உணர்த்துகின்றார்.

பஞ்சபாண்டவருள், தருமர் அத்தன்மை வாய்ந்தவர் என்று நளவெண்பாக் கூறுகின்றது.

“ மெய்த்திரு வந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும்

ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே ”

என்று வியாச முனிவர் வாயிலாகப் புகழேங்கிப் புலவர் தருமரைப் பாராட்டுகின்றார். இரு கவிகளின் சொல்லும் பொருஞும் ஒன்றுபட்டிருக்கக் காணகின்றோம்.

## நகைச் சுவை

இவ் வலகம் ஒரு நாடகசாலையில் அரசராய் வருவார் சிலர்; வீரராய் விளங்குவார் சிலர்; காதலராய்த் தோன்றுவார் சிலர்; விகடராய் வருவார் சிலர். கூத்துக் கேற்ற கோமாளியைக் கண்டால் எல் லோர்க்கும் ஆனந்தம்! அவர் பேச்சைக் கேட்டால் பிள்ளைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்; பெரியோர்கள் அக்கம் பக்கம் பார்த்து அடக்கமாகச் சிரிப்பார்கள்; மாதர்கள் மறைவாகச் சிரிப்பார்கள். இப்படி எல்லோரும் ஏன் சிரிக்கிறார்கள்? விகடர் சொல்லும் சொல்லில் அமைந்த சுவை, எல்லோரையும் சிரிக்கச் செய்கின்றது. இச் சுவையைத்தான் நகைச்சுவை என்பர். நகைச்சுவை ஏச்சிலும் தோன்றும்; பேச்சிலும் தோன்றும். கற்றவர் கவியிலும் பிறக்கும்; மற்றவர் உரையிலும் பிறக்கும். முதலில் ஏச்சிலே பிறக்கும் சுவையைச் சிறிது பார்ப்போம்:

முக்கூடல் என்ற ஊரிலே ஒரு பள்ளன்; அவனுக்குத் தாரம் இரண்டு: முத்தவள் முக்கூடற்பள்ளி; இளையவள் மருதூர்ப்பள்ளி. மூத்தாள் பெருமாளைச் சேவிப்பவள்; இளையாள் சிவனடியாள். இவ் விருவரிடையே ஏச்சம் பேச்சம் இல்லாத நாள் இல்லை. ஏசுவதற்கு வேறொன்றும் தோன்றுவிட்டால் இவர்கள் கும்பிடும் சாமிகளைக் கூசாமல் ஏசுவார்கள். சிவனும் பெருமாளும் இப்பள்ளிகள் வாயில் அகப்பட்டுப் படும் பாட்டைப் பார்ப்போம்: “பிச்சைக்காரச் சாமியைக் கும்பிடும் மருதூராளுக்குப் பேச் சென்ன பேச்சு” என்று தொடங்கினால் முத்தாள். “பிச்சை எடுத்தான் உங்கள் சாமி; பின்னும் பசி தீரவழி யின்றி நஞ்சைத் தின்றுன். சாமியைப் பார் சாமியை!”

“நாட்டுக்குள் இரங்கும் பசிக்காற்ற மாட்டாமல்—வாரி

உஞ்சை யெல்லாம் உண்டான் உங்கள் நாதன் அல்லோடி”

என்று பழித்தாள் மூத்தாள். இளையாள் அவனுக்கு இளைத்தவளா? பெருமாள் குட்டையைடத்துவிட்டாள் :

“ மாட்டுப்பிற கேதினிதும் சோற்றுக்கில்லாமல்—வெறும் மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ண எல்லோடி.”

“ உங்கள் சாமிசேதி தெரியாதோ? மாட்டை ஒட்டி ஒட்டி மேய்த்தான் ; பின்னும் சோற்றுக்கில்லை ; மண்ணை வாரித் தின்றுள் ” என்றால் இளைய பள்ளி.

இப்படி உண்டிக்குத் திண்டாடிய சாமிகளுக்கு ஒரு வண்டியாவது உண்டா? அதேது?

“ ஏறத்தானும் தானும் இல்லாமல்—மாட்டில் ஏறித் திரிந்தான் உங்கள் சரன் அல்லோடி ”

என்று இடித்துரைத்தாள் மூத்த பள்ளி. ‘அப்படியா செய்தி! அந்த மாடுகூடக் கிடையாமல் பருந்தின்மே வேறிப் பறக்கிறுனே உங்கள் பெருமாள்’ என்றால் இளையபள்ளி :

“ வீறு சொன்னதென்ன மாடுதானும் இல்லாமல்—பட்ச மீதில் ஏறிக் கொண்டான் உங்கள் கீதனல்லோடி ”

என்று பழித்தாள்.

இவ் விருபள்ளியருக்கும் வாய்த்த கணவன் அழகச் சூடும்பன். அவன் பெருமாள் அடியான். அதைப் பிடித்துக் கொண்டாள் மூத்த பள்ளி :

“ பெருமா எடியானுக்குப் பெண்டிருந்துமே—உங்கள் பெருமாளை க் பழித்துப் பேசலாமோடி ”

என்றால். ஒருவாறு அன்று சண்டை ஒய்க்கத்து.

இனி, ஒரு குறவுனுக்கும் ஒரு குறத்திக்கும் இடையே நடந்த பேச்சைப் பார்ப்போம் : குற்றுல மலையிலே வேட்டையாடப் போனான் சிங்கன் என்ற குறவன். அவனுக்கு வாய்த்த சிங்கி யென்ற குறத்தி குறிசொல்லப் புறப்பட்டுச் சென்றால். வேட்டையாடி வளமான பறவை

களைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான் சிங்கன் ; சிங்கியைக் காணவில்லை ; மயங்கினை ; தயங்கினை ;

“ மேடைமயிலுக்குக் கண்ணியை வைத்துகான்  
மாடப் புருவக்குப் போனேன்  
மாடப் புருவம் மயிலும் பிடித்தேன்  
வேடிக்கைச் சிங்கியைக் காணேன் ”

என்று அங்குமிங்கும் பார்த்தான் ; மனங் துடித்தான் ; பல்லைக் கடித்தான் ; ‘வரட்டும் சொல்லுகிறேன்’ என்று வழி பார்த்திருந்தான். குறி சொல்லப்போன சிங்கி பட்டு உடுத்திப் பணி பூண்டு சிங்காரமாக வந்து சேர்ந்தாள்.

அவன் கோலத்தைக் கண்டான் சிங்கன். கோப மெல்லாம் எங்கேயோ பறந்துபோய் வீட்டது.

“ இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்  
எங்கே நடந்தாய்நீ சிங்கி ? ”

என்று மெத்தக் கரிவாக அவன் வினவினான்.

“ கோத்தார் குழலார்க்கு வீத்தார மாகக்  
குறிசொல்லப் போன்னடா சிங்கா ”

என்றாள் சிங்கி.

அவன் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தி அவனுக்கு மிக்க புதுமையாயிருந்தது. அது புன்னைப் பூவின் அரும்புபோல் தோன்றிற்று.

“ வன்னக் குமிழிலே புன்னை யரும்பேது சிங்கி ? ”

என்று கேட்டான் சிங்கன். முத்துப் பதித்த மூக்குத்தி யைக் கண்டறியாத சிங்கனை முகமலர்ந்து நோக்கி,

“ முந்தீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா ”

என்றாள் சிங்கி. மெல்லிய பட்டைச் சுற்றிச் சுற்றிக் கட்டியிருந்தாள் அங்குற வஞ்சி. அதைக் கண்ட சிங்கன்,

“ இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி ? ”

என்று வியந்தான் அவன். அது கேட்ட காதலி,

“நாட்டில் நல்லாரைக் காண்பவர்க்கு எல்லாம்  
வருமடா சிங்கா”

என்று நல்ல பாடம் கற்பித்தாள்.

இப்படியே குழந்தைகள் போடும் விளையாட்டுச் சண்டைகளும் வினாதமாக இருக்கும். பெரிய இடத் துப் பிள்ளைகளாகிய விநாயகனும் முருகனும் ஒருகாள் சண்டை போட்டுக் கொண்டார்கள். கண்ணைக் கசக்கி அழுது சினுங்கிக்கொண்டு விநாயகன் அப்பாவிடம் சென்றுள்; ‘பார் அப்பா! தம்பி என் காதைப் பிடித்துக் கிள்ளிவிட்டான்’ என்று தன் பெரிய காதைத் தொட்டுக் காட்டினான். ‘முருகா, நீ ஏன் அப்படி அண்ணன் காதைக் கிள்ளினாய்?’ என்று கேட்டார் தந்தை. ‘அண்ணன்மட்டும் என் கண்ணை ஆறு ஏழு என்று எண்ண ஸாமோ?’ என்று பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை எதிர்க் கேள்வி போட்டான். ‘விநாயகா! நீ ஏனடா அப்படி விகடம் செய்தாய்?’ என்று வினவினார் தந்தை. ‘அவன் என் தும்பிக்கையைப் பிடித்து முழும்போட்டு அளந்தானப்பா’ என்றான் மூத்த பிள்ளை. குறும்பு செய்த முருகன் சிரித்துக்கொண்டு சின்றுள். அங்கும் இங்கும் பார்த்தார் பரமசிவம், ஒரு பிள்ளையையும் குறை சொல்லத் தோன்றவில்லை. பெற்றவளை நோக்கி ‘உன் அருமைப் பிள்ளைகளைப் பார்’ என்று ஏனான்ம் பேசினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவனடியார் ஒரு வர் இப்பிள்ளைச் சண்டையைப் பெரிய பாட்டாகப் பாடிவிட்டார்.

“அரனவன் இடத்திலே ஜங்கரன் வந்துதான்  
ஜயன் செவியை மிகவும்

அறமுகன் கிள்ளினான் என்றே சினுங்கிடவும்  
அத்தன் வேலவளை நோக்கி

விரைவுடன் வினவவே அண்ணன்னன் சென்னியில்  
 விளங்குகண் எண்ணினங்னன  
 வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து, ந் அப்படி  
 விகடமேன் செய்தாய் என  
 மருவும்னன் கைங்கேள முழுமளங் தானென்ன  
 மயிலவன் நகைத்துஷ்றக  
 மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கிசீன்  
 மைந்தரைப் பாராய்னக்  
 கருதரிய கடலரடை உவகுபல அண்டம்  
 கருப்பமாய்ப் பெற்றகன்னி  
 கணபதியை யருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்  
 களிப்புடன் உமைக் காக்கவே.”

என்பது அவர் பாடிய பாட்டு.

இனி. காதல் மணம் புரிந்துகொண்ட ஒரு கற்புடையான் பேச்சைப் பார்ப்போம் : மதுரையில் திருமலை நாயக்கர் அழகான மாளிகை கட்டி அதன் சுவர்களில் பேர்போன வித்தகரைக் கொண்டு சித்திரம் எழுதுவித்தார். அதைக் காண ஆசைப்பட்ட கணவன் ஒருவன் ‘சித்திர மாளிகைக்கு வருகிறூயா?’ என்று தன் காத வியை அழைத்தான். ‘அங்கே என்ன விசித்திரமான சித்திரம் எழுதுகிறேன்?’ என்று வினவினாள் மனைவி. ‘அழு வாய்ந்த ஆண் பெண் இவர்களின் வடிவங்களை எழுதுகிறேனும். கண்ணையும் மனத்தையும் கவர்கின்ற னவாம் அவ் வருவங்கள்’ என்றான் கணவன். ‘அப்பாடியானால் நான் வரமாட்டேன்; நீங்களும் போகலாகாது’ என்று மங்கை அழுத்தமாகப் பேசினாள். ‘ஏன் அப்பாடிச் சொல்லுகிறோய்?’ என்று வியப்புடன் வினவினான் காத வன். ‘அங்கு வரைந்துள்ள சித்திரம் ஆண் உருவமாய் இருந்தால் நான் பார்க்கமாட்டேன்; பெண் உருவமாய் இருந்தால் நீங்கள் பார்க்க நான் சகிக்க மாட்டேன்’ என்ற பதில் வந்தது. இக் கருத்தமைத்து வேதநாயகம் பாடியுள்ளார் :

“ ஒவியர்நீள் சுவர்ஸமுதம் ஓவியத்தைக் கண்ணுறவான் தேவையொன் அழைத்திடதூண் சித்திரமேல் நான்பாரேன் பாவையர்தம் உருவெனில்நீர் பார்க்கமனம் பொறேன் என்றான் காவிவிழி மங்கைஇவன் கற்புவெற்பின் வற்புனதால் ” என்றார் கவிஞர்.

இனிப் புலவர்கள் பேசும் முறையில் அமைந்த சுவையைப் பார்ப்போம். இரண்டு புலவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்தார்கள். ஒருவர் முடவர். மற்றவர் குருடர். குருடர் தோனில் முடவர் ஏறிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று இருவரும் கவிபாடிப் பிழைத்தார்கள். ஒரு நாள் இவர்கள் சொக்கலிங்கர் கோயில் பொற்றுமரைக் குளத்தில் நீராடப் போனார்கள். குருடர் குளத்தில் இறங்கிப் படியிலே ஆடையைத் துவைத்துக் கொண்டிருந்தார். முடவர் கரையிலிருந்தார். ஓர் ஆடையைத் துவைத்து ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து மறு ஆடையைத் தப்பிக்கொண்டிருந்தார் குருடர். ஒதுக்கிவைத்த ஆடை தண்ணீரில் நழுவி விழுந்தது; மெல்ல மிதந்து போய்க்கொண்டிருந்தது. கரையிலிருந்த முடவர் பார்த்தார்; சிரித்தார். ஆடை தப்பிப் போவது சரிதான் என்று அவருக்குத் தோன்றிற்று. ‘இதுவரை நாம் அதைத் தப்பினேம். இப்போது அது நம்மைத் தப்புகிறது.’ “அப்பிலே தோய்த்திட்டு அடுத்துத்து நாம் அதனைத் தப்பினால் நம்மை அது தப்பாதோ” என்றார் முடவர். அதுகேட்ட குருடர் ஆடை தண்ணீரில் விழுந்து விட்டதென்று அறிந்தார். ஆனால் எப்படிக் கண்டு எடுப்பார்? : போனால் போகட்டும்; பழைய ஆடை போனால் புதிய ஆடை தருவார் பரம சிவம். இக் கவிஞர்கள் போனால் சொக்கலிங்கம் தருவார்; என்று நம்பிப் பதில் உரைத்தார் குருடர்;

—இப்புவியில்

இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்க முண்டே துணை”

என்றார்.

இனி, கட்டுக் கடங்காத காதல் வயப்பட்டோரும் பிறர் நகைக்கப் பேசவர். இராவணன் தங்கையாகிய சூர்ப்பக்கை பஞ்சவடிச் சாலையில் இராமலட்சுமணர் களைக் கண்டு காதல் கொண்டாள்; அவர்களை அடைவதற்குச் சிதை இடையூருக் இருந்தாள் என்று எண்ணிச் சமயம் பார்த்து அவளை அப்புறப்படுத்த முயன்றான். அப்போது மறைவில் இருந்த இலட்சுமணன் வெளிப்பட்டு, அரக்கியின் மூக்கை வாளால் அறுத்தான். மானம் அழிந்தாலும் சூர்ப்பக்கையின் மையால் ஒழிந்தபாடில்லை. அறுத்த புண் ஆறுவதற்கு முன்னே மலர்ந்த முகத்தோடு வீரரிடம் வந்தாள்; அவர்கள் முன்னே நாணிக் கோணி நின்றுகொண்டு பேசத் தொடங்கினான் : “வீரரே நீங்கள் என் மூக்கை ஒட்ட அறுத்தீர்கள். அதன் கருத்து எனக்கு நன்றாய் விளங்கிவிட்டது. இவள் மூக்கை யறுத்து விட்டால் வெளியே எங்கும் போகமாட்டாள்; வேறுள்ள ஆடவர் எவரும் இவளை விரும்பிப் பார்க்க மாட்டார். நம்மருகே எப்போதும் இருப்பாள் என்ற ஆசையால் அறுத்தீர்கள். உங்கள் கருத்தை யறிந்தேன்; முன்னிலும் அதிகமாக உங்களிடம் காதல் கொண்டேன்” என்றார்.

“ பொன்னுருவப் பொருகழலீர் ! புழைகான முக்கரிவான் பொருள் வேறுண்டோ

இன்னுருவம் இதுகொண்டு இங்கு இருந்தொழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால்

பின்னிவளையயலொருவர் பாரார் என்றே  
அரிந்திர் பிழைசெய்திரோ

அன்னதனை அறிந்தன்றே அன்பிரட்டி  
பூண்டதுநாள் அறிகிலேனே ”

என்ற கம்பர் பாட்டில் மானத்தையும் கடந்த மையலைக் கண்டு நாம் நகைக்கின்றோம்.

### III

## தமிழ்நாட்டாரும் அயல்நாட்டாரும்

பாரத நாட்டின் தென்பாலுள்ளது தமிழ்நாடு. இந்நாட்டிற்கு வடக்கே ஆந்திர தேசம் என்னும் தெலுங்கு நாடு அமைந்திருக்கின்றது. மேற்கே கேரளதேசம் என்னும் மலையாள நாடு காணப்படுகின்றது. தெற்கே சிறு கடலாற் பிரிக்கப்பட்ட சிங்களதேசம் என்னும் இலங்கை இருக்கின்றது. இத் தேசங்களில் வாழ்வோர் நமக்கு அயலார் ஆவர். இவற்றுள் ஆந்திர தேசத்திலுள்ள தெலுங்கரை நம் முன்னேர் வடுகர் என்றார்கள். “வடுகன் தமிழறியான், வைக்கொலைக் கச என்பான்” என்ற வாசகம் தமிழ்நாட்டில் உண்டு. வடுகன் என்ற சொல்லுக்கு வடக்கேயுள்ளவன் என்பது பொருள். முற்காலத்தில் வடுகராகிய தெலுங்கர், எந்த எல்லைக்கு வடக்கே இருந்தார்கள் என்பதைப் பார்ப்போம் : திருப்பதி என்னும் திருவேங்கட மலைக்கு வடக்கே தெலுங்கர் வாழ்ந்தார்கள் என்று தமிழ் இலக்கியம் கூறுகின்றது. அக் காலத்தில் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை திருவேங்கடமலை. அம் மலையே ஆந்திர நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எல்லை காட்டும் கல்லாய் ஸின்றது. இதனையே தமிழ் நாட்டார் திருவேங்கட மலையை வடமலை என்று வழங்க வாயினர். அம் மலையின் நீர்மையைக் கம்பர் நன்றாகக் கூறுகின்றார் :

“வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி

நான்மறையும் மற்றை நூறும்

இட்டசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய்  
நல்லறத்துர் கிருப் வேறு

புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த

மெய்யேபோல் பூத்து நீன்ற

உடைசுற்றும் தண்சாரல் ஒங்கியவேங்

கடக்கிறசென்று உறுதிர் மாதோ ”

என்பது கம்பர் கவி.

திருப்பதி மலைக்குத் தெற்கே வாழ்ந்த தமிழரைத் தெலுங்கா, அருவர் என்று அழைத்தார்கள். நாளைடை வில் அருவர் என்பது சிதைந்து அரவர் என்றுயிற்று. அரவம் என்பது தமிழுக்குப் பெயராய் அமைந்தது. அருவர் என்ற பெயர் எவ்வாறு தமிழரைக் குறிப்பதாயிற்று என்பதைச் சிறிது ஆராய்வோம் : இப்பொழுது ஆர்க்காடு என்று வழங்கும் நாடு முற்காலத்தில் அருவா நாடு என்ற பெயரைப் பெற்றிருந்தது. அருவா நாட்டில் வாழ்ந்தவர்கள் அருவர் எனப்பட்டார்கள். அவர்கள் பேசிய மொழி தமிழ். அருவர் வாழ்ந்த நாடு ஆந்திர தேசத்தை அடுத்திருந்தமையால் அருவரை ஆந்திரர் நன்கறிந்திருந்தார்கள். அருவர் தமிழர் ஆதலால் தமிழர் எல்லோரையும் ஆந்திர நாட்டார் அருவர் என்று அழைக்கலாயினர். இவ் வண்மை கலிங்கத்துப் பரணி என்னும் தமிழ் இலக்கியத்தால் அறியப்படும். தெலுங்கு தேசத்திலுள்ள கலிங்க நாட்டில் தமிழ்ச் சேனைக்கும் கலிங்கப் படைக்கும் நடந்த பெரும் போர் கலிங்கத்துப் பரணியில் புலைந்து உரைக்கப்படுகின்றது. தமிழ்ச் சேனையைக் கண்டபோது கலிங்க நாட்டார் மனங்கலங்கினர். “ ஜேயோ ! அருவர் படை எடுத்து வந்து விட்டாரே ! ” என்று அரற்றினர்.

“ ஒருவர் ஒருவரின் ஒடு முந்தினர்  
அருவர் அருவர் என்று இறைஞ்சினர்  
அபயம் அபயம் என்றுங்கியே ”

என்று அவர் பட்ட பாட்டைக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. கலிங்கத்தில் சிகழ்ந்த கடும் போரைப் பற்றி மற்றொரு பழம்பாட்டும் உண்டு.

“ ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடவர்  
அருவர் அருவரென அஞ்சி—வெருவங்து  
தீத்தீத்தீ என்றயர்வார் சென்னி படைவீரர்  
போர்க்கலிங்க மீதெழுந்த போது ”

என்பது அப் பாட்டு. சோழ நாட்டுப் போர் வீரரைக் கண்டபோது, “அருவர் அருவர்” என்று அலறி அடித் துக் கொண்டு, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கலிங்க நாட்டார் ஓடினர் என்பது இப் பாட்டினால் அறியப் படுகின்றது.

இக் கலிங்கத்தைக் குறித்து இன்னும் அறியத்தக்க செய்திகள் இரண்டொன்று உண்டு. கடற்கரையோர மாக அமைந்தது கலிங்க நாடு. இந் நாட்டினின்றும் கலிங்கர் பலர் கடல் கடந்து பிறநாடுகளிற் குடியேறி வாழுங்தார்கள். மலாய், சிங்கப்பூர் முதலிய நாடுகளிற் குடியேறிய கலிங்கரை அந் நாட்டார் ‘கிளிங்கர்’ என்றழைத்தார்கள். நாளைடைவில் கிளிங்கர் என்பது அந்தக் குடியேறிய இந்தியருக் கெல்லாம் பொதுப் பெயராயிற்று. இன்று சிங்கப்பூரில் வாழும் தமிழர்க்கும் கிளிங்கர் என்பதே பெயர்.

மற்றொரு வகையிலும் கலிங்கம் தமிழ் நாட்டில் வழங்குகின்றது. தமிழிலக்கியத்தில் ‘கலிங்கம்’ என்ற சொல் ஆடையைக் குறிப்பதாகும். ஆடைக்குக் கலிங்கம் என்ற பெயர் எப்படி வந்தது? கலிங்க நாட்டின் பெயரே ஆடையின் பெயராயிற்றே என்பது ஆராய் தற்குரியதாகும். ஊர்ப் பெயர் ஆடையின் பெயராக அமைதலுண்டு. காலிக்கட்டு (Calicut) என்ற ஊரில் நெய்யப்பட்ட துணி ஆங்கிலத்தில் ‘காலிக்கோ’ என்று வழங்குதல் போலவும், இரணியல் என்ற ஊரில் நெய்யப்பட்ட ஆடையைக் கலிங்கம் எனத் தமிழ் நாட்டார் வழங்கியிருத்தல் கூடும்.

இனி, தமிழ்ப் பெருங்கவிஞராகிய கம்பரை ஆந்திர தேசத்து மன்னன் ஆதரித்த கதையொன்று தமிழ் நாட்டில் வழங்குகின்றது. எக் காரணத்தாலோ கம்பருக்கும்

சோழ மன்னனுக்கும் மன வேற்றுமை உண்டாயிற்று. அந் நிலையில் மன்னனை நோக்கி,

“ மன்னவனும் நீயோ வளாநாடும் உன்னதோ  
உன்னையறிந் தோதமிழை ஒதினேன்—என்னை  
விரைக்தேற்றுக் கொள்ளாத வேங்துண்டோ உண்டோ  
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ”

என்று கடுமையாகப் பேசிவிட்டுக் கம்பர் சோழ நாட்டை விட்டகன்று ஆந்திர தேசத்திலுள்ள ஓரங்கல் நாட்டை அடைந்தார். அப்போது பிரதாபருத்திரன் என்பவன் அங்கு அரசு வீற்றிருந்தான். அவ் வேந்தனைத் தமிழ்ப் புலமையால் சூசப்படுத்தினார் கம்பர். புவிச் செல்வஞகிய பிரதாபனும் கவிச் செல்வராகிய கம்பரும் சிறந்த நண்பராயினர். கம்பர் விரும்பியாறு பிரதாபன் மாறுகோலம் புனைந்து, அடைப்பை தாங்கிப் பின்னேவர, கம்பர் தம்மை அவாதித்த சோழ மன்னன் சபையினுள்ளே தலைங்கிரின்து சென்றார் என்று கர்ண பரம்பரைக் கதை கூறும்.

வடக்கேயுள்ள நாட்டை ‘வடகு’ என்றழைத்த தமிழ் நாட்டார் மேற்கே யமைந்த நாட்டைக் ‘குடகு’ என்னும் பெயராற் குறித்தார்கள். குடகு என்பது தமிழில் மேற்கு என்று பொருள்படும். எனவே குடகு என்பது மேற்கேயுள்ள நாடு. நன்னால் என்னுங் தமிழிலக்கணம் குடகைத் தமிழ் நாட்டின் மேற்கு எல்லையாகக் கூறுகின்றது.

“ குணகடல் குளி குடகம் வேங்கடம்  
எனுகான் கெல்லையின் இருக்தமிழ் ”

என்பது நன்னால். ஆங்கிலத்தில் குடகு என்பது கூர்க் (Coorg) என்று சிறைந்து வழங்குகின்றது.

தமிழ் நாட்டின் மேல் திசையில் அமைந்த மற்றொரு நாடு மலையாள தேசமாகும். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையே நெடிய தொடர்மலை நின்று எல்லை குறிக்

கின்றது. ஆனால் முற்காலத்தில் மலையாள தேசம் சேரநாடு என்னும் பெயரோடு தமிழ்நாட்டின் ஓர் அங்கமாக விளங்கிற்று. பண்ணடத் தமிழ் நாட்டை ஆண்ட முடி வேங்தர் மூவர் என்று தமிழ் இலக்கியங்கள் கூறும். மூவேங்தர் என்பார் சேர சோழ பாண்டியர் ஆவர். சேரநாட்டு மன்னர் குடியிலே பிறந்த அறிஞர் பலர் தமிழிலே சிறந்த நூல்கள் செய்துள்ளார்கள். பஞ்ச காவியங்களில் ஒன்றுக்கப் பாராட்டப்படுகின்ற சிலப்பதிகாரம் சேரநாட்டு இளவரசரொருவரால் இயற்றப்பட்டது. சைவசமய அடியார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் தமிழ்ப்பாமாலை புனைந்து சிவபெருமானை வணங்கினார். வைணவசமய ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் தமிழிலே திருப்பாசரம் பாடித் திருமாலைப் போற்றினார். இவ் விருவரும் சேரநாட்டுப் பெருமன்னர். ஆயினும், சேரநாட்டிற்கும் ஏனைய தமிழ்நாடுகளுக்கும் இடையே பெரிய மலை தடையாக நின்றமையால் போக்கு வரவுச் சாதனம் குறைந்தது. காலம் செல்லச் செல்ல மலையாளமும் தமிழும் வேறு வேறு ஆயின.

தமிழோடு தொடர்புடையதாகக் கருதப்படுகின்ற கன்னடம் பேசுகின்ற மக்களைக் ‘கருநாடர்’ என்று சிலப்பதிகாரம் முதலிய செந்தமிழ் நூல்கள் குறிக்கின்றன. ‘கருநாடகம்’ என்பது கருநாடர் வாழுங்கத தேசத்தின் பெயர். அங் நாடு கருஷிறம் வாய்க்கத் நிலப்பரப்பாய்க்காணப்பட்டமையால் தமிழ் நாட்டார் அதற்குக் ‘கருநாடகம்’ என்று பெயரிட்டனர் போலும். ‘கருநாடசம்’ என்பதை டிற்காலத்தில் ‘கன்னடம்’ எனச் சிதைந்தது. ‘கருநாடகம்’ என்னும் சொல் ‘பழமை’ என்ற பொருளில் இன்றும் தமிழ் நாட்டில் வழங்கி வருகின்றது. கவாகரிகத்துக்கு ஏற்ற நடையடை யில்லாதவர்களும், பழைய வழக்கங்களைக் கைவிடாதவர்களும், ‘கர்நாடகப் பேர்வழிகள்’ என்று எட்டியும் சுட்டியும் பேசப்

படுகின்றூர்கள். கருநாடக தேசத்தார் கைவண்ணம் திரு நெல்வேலி ஜில்லாவிலே காணப்படுகின்றது. தாம்பிர வர்ணி யாற்றில் அமைந்துள்ள பழைய அணையொன்று ‘கன்னடியன் அணை’யென்று பெயர் பெற்றுள்ளது. கன்னடியன் ஒருவன் போதிய மலையிலுள்ள அகத்தியர் ஆணைப்படி அவ் வணையைக் கட்டி முடித்தான் என்பது கர்ண பரம்பரைக் கதை. அணைக்கட்டிலிருந்து ஆற்று நீரைக் கவர்ந்து பாசனத்திற்குப் பயன்படுத்தும் கால்வாயும் ‘கன்னடியன் கால்’ என்று பெயர் பெற்றுள்ளது.

இனி, தமிழ் நாட்டினின்று சிறுகடலால் பிரிக்கப் பட்டுள்ள இலங்கை என்னும் சிங்கள தேசத்தைப் பார்ப் போம்: இலங்கையை ‘சமுநாடு’ என்பர் தமிழர். சங்க இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பாசுரங்களிலும் இலங்கை சமுநாடென்றே குறிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் பண்டைக்கால முதல் போக்குவரவு உண்டு; ஏற்றுமதியும் இறக்குமதியும் உண்டு. தமிழ்நாட்டார் பெருங் தொகையினராக இலங்கையிற் சென்று குடியேறினர்: வளம் பெருக்கினர். இன்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் தமிழ்மாகாணமாகவே திகழ்கின்றது. அங்கு வாழ்பவர் பெரும்பாலும் தமிழரே.

‘யாழ்ப்பாணம்’ என்பது நல்ல தமிழ்ப் பெயர். அப்பெயரின் வரலாறு அறியத்தக்கதாகும். தமிழ் நாட்டுப் பழங்குடிகளில் ‘பாணர்’ என்பார் ஒரு வகுப் பார். பண்ணேடு பாடவல்லவர் பாணர் என்று பெயர் பெற்றூர் என்பர். வைணவசமய ஆழ்வார்களுள் ஒருவராகிய திருப்பாணையார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் குலத்தில் ‘யாழ்ப்பாணர்’ ஒரு பிரிவினர். இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையிலேங்கிப் பாடிய பாணர் யாழ்ப்பாணர் எனப்பட்டனர். பேரிய புராணத்திற் போற்றப்படுகின்ற சிவனடியார்களுள் ஒருவராகிய

திருநீலகண்ட யாழ்ப்பானர் இவ் வகையைச் சேர்ந்தவர். யாழ்ப்பானர்கள் குடியேறித் திருத்திய நகரமே ‘யாழ்ப்பாணம்’ என்று பெயர் பெற்றது. இவ் வழகிய ஊர்ப் பெயர் ஆங்கிலத்தில் ‘ஜாப்னு’ என்று சிதைந்து வழங்கு கின்றது. யாழ்ப்பாண நகருக்கு அருகே திருநெல்வேலி யென்ற ஊர் உண்டு. பாண்டினாட்டிலுள்ள திருநெல்வேலியினின்றும் சமீ நாட்டிற்குக் குடியேறிய மக்கள் தம் ஊர்ப்பெயரிலுள்ள ஆசையால் அதனை ஆண்டு அமைத்து வழங்கினார்கள் என்று தோன்றுகிறது. இவ் வாறு இலங்கையில் குடியேறிய தமிழர், தம்மை இலங்கையராகவே கருதி வாழ்ந்து வருகின்றனர்.

முன்னளில் இலங்கையை விட்டுத் தமிழ் நாட்டிற் குடியேறியவரும் உண்டு. இன்று தமிழ்நாட்டிலும் மலையாளத்திலும் காணப்படுகின்ற ‘சழவர்’ என்னும் சாதி யார் சமுநாட்டிலிருந்து வந்தவராதலால் அப் பெயர் பெற்றார்கள். இன்னும், திருநெல்வேலியிலுள்ள ‘இல்லத்துப்பிள்ளைமார்’ என்பார் சமுத்துப்பிள்ளைமாரேயா வர். சமுத்துப்பிள்ளை’ என்பது இல்லத்துப்பிள்ளை பெனச் சிநதந்து வழங்குகின்றது.

முற்காலத் தமிழரசர் சிலர் இலங்கைக்குச் சென்றார்கள். இலங்கை அரசர் சிலர் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். சேர நாட்டரசனுகிய செங்குட்டுவன் கண்ணகி தெய்வத் திற்கு வஞ்சிமா நகரத்தில் கோயில் கட்டித் திருவிழாக் கொண்டாடிய போழுது இலங்கை அரசனுகிய கஜபாது மன்னன் வந்திருந்து அக் காட்சியைக் கண்டு கவரிக்கார்ந்தான் என்று சில்பதிகாரம் கூறுகின்றது. அம் மன்னன் அரசுபுரிந்த காலம் இரண்டாம் நூற்றுண்டின் முற்பகுதி யென்பர். கண்ணகியின் காட்சியைக் கண்களிப்பக் கண்ட கஜபாது மன்னன், சமுநாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து, ஆடி மாதந்தோறும் அணிவிழா எடுத்

தான். அவன் காலம் தொட்டு, பத்தினிக் கடவுள் வழி பாடு இலங்கையிற் பரவலாயிற்று. இலங்கையிலிருந்த பத்தினிக் கடவுளின் படிவம் ஒன்று கடல் கடந்து, வண்டன் மாங்கரில் உள்ள கண்காட்சிச் சாலையிற் காணப் படுகின்றது.

இன்னும், இலங்கையிலுள்ள கண்டிமாங்கரத்தில் பரராஜ சிங்கன் என்பவன் அரசுபுரிந்த காலத்தில் கடும் பஞ்சம் வந்துற்றது. ஈழ நாட்டார் பசியால் நலிந்து மெலிந்து வருந்தினர். அவர் பட்ட துயரம் கண்டு ஆற் ரூத கண்டியரசன் தமிழ் நாட்டிற் பெருஞ் செல்வராய் விளங்கிய சடையப்ப வள்ளலாரிடம் தன் குறையைத் தெரிவித்தான். உடனே வள்ளலார் வயலில் விளைந்த நெல், கப்பல் ஏறி ஈழநாட்டிற் சென்று சேர்ந்தது; பசி தீர்த்தது. பஞ்சத்தின் கொடுமை தீர்த்த சடையப்ப வள்ளலைப்ப பரராஜ சிங்கன் ‘தருமதேவதை’ என்று புகழ்ந்தான்; நெஞ்சார வாழ்த்தினான். அவ் வாழ்த்து ஒரு செஞ்சோற் கவியாயிற்று :

“இரவுநண்பக ளாகிலென்பகல் இருளாருஇர வாகிலென் இரவினண்டிசை மாறிலென்கட வேழும்ஏறிலென் வற்றிலென் மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர்போகிலென் ஆகிலென் வளமைஇன்புறு சோழமண்டல வாழ்க்கைகாரனை மாகவே கருதுசெம்பொனின் அம்பலத்திலோர் கடவுள்னின்று நடிக்

குமே

காவிரித் திருக்தியிலே ஒரு கருணை மாழுகில் துயிலுமே தருவயர்ந்திடு புதுவையம்பதி தங்குமாணிய சேகரன் சங்கரன்தரு சடையன்னர்ரெரு தருமதேவதை வாழுவே”  
என்ற பாட்டு, கண்டியரசன் மனத்திலெழுஷ்த நன்றியை நன்றாக எடுத்துக்காட்டுகின்றது.

இதுகாறும் கூறியவற்றால் தமிழ் நாட்டார் அன்று முதல் இன்றுவரை அயல் நாட்டார்களோடு பழகி வரும் பான்மை ஒருவாறு விளங்குவதாகும்.

## தமிழ்மொழியும் சீர மொழியும் - தெலுங்கு

பாரத நாட்டிலே பற்பல தேசங்கள் உண்டு. தேசங் தோறும் பாகை வேறு. ஆயினும் அவற்றை இருக்காக வகுக்கலாம். வட இந்தியாவில் வழங்கும் மொழிகள் ஒரு வகை. தென் இந்தியாவில் வழங்கும் மொழிகள் மற் றேரு வகை. வட நாட்டு மொழிகளை ஆரிய மொழிகள் என்றும், தென்னட்டு மொழிகளைத் திராவிட மொழிகள் என்றும் கூறுவர். திராவிட வகையைச் சேர்ந்த தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துஞ்சுவும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்று வாதிப்பார் சிலர். இக் கருத்தைத் திருத்தமாக வெளியிட்டார் பேராசிரியர் சந்தரம் பிள்ளை.

“ பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் கனிதெலுங்கும் கவின்மலையா எழும்துஞ்சுவும் உன்றதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடனும் ”

என்று அவ் வாசிரியர் தமிழ்த்தாய்க்கு வணக்கம் கூறிப் போந்தார். எனினும் இக் கொள்கையை எல்லோரும் ஏற்றுக் கொள்வதில்லை. தென்னிந்திய மொழிகள் எல்லாம் ஓர் இனம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்று கூறி அமைபவரே பலர் ஆவர்.

திராவிட மொழிகளுள் சாலப் பழமை வாய்ந்தது தமிழ் என்பதில் யார்க்கும் தடையில்லை. இலக்கியப் பண்பும், இலக்கண வரம்பும், சொல்லின் செல்வமும் தமிழிலே தலை சிறந்து காணப்படும். இவற்றுள் சொல்லின் செல்வத்தைச் சிறிது பார்ப்போம் : முதலில் நாம் குடியிருக்கும் வீட்டை எடுத்துக்கொள்வோம். வீடு என்றாலும், இல் என்றாலும், மனை என்றாலும், அகம் என்றாலும் பொருள் ஒன்றே. இல் என்பது இல்லம் என்றும் வழங்கும். இல்லத்துக்கு உரியவள் இல்லாள் எனப்படுவாள். “இல்லாள் அகத் திருக்க இல்லாததொன்றில்லை” என்றார் ஒரு

தமிழ்க் கவிஞர். இல்லத்தில் இருந்து செய்யும் அறம் இல்லறம் எனப்படும். இல் என்பது இல்லு என்றும், இல்லாள் என்பது இல்லாலு என்றும் தெலுங்கில் வழங்குகின்றன. மலையாளத்தில் இல் என்பது இல்லம் என வழங்கும். வீட்டைக் குறிக்கும் மற்றொரு சொல் மனை. மனைக்குரியவளை மனைவி என்றும், மனையாள் என்றும் கூறுவர் தமிழர். மனையில் இருந்து செய்யும் அறம் மனையறம் எனப்படும். மனை என்பது கண்ணடத் தில் உண்டு : தெலுங்கில் இல்லை, மனை வாழ்க்கை என்பது கண்ணடத்தில் ‘மனைவார்த்தை’ என வரும். அகம் என்ற சொல்லும் தமிழில் வீட்டைக் குறிக்கும். சிலர் அகம் என்பதை ஆம் என்று சிதைத்து வழங்குவர் ; அகமுடையானை ஆம்படையான் எனவும், அகமுடையாளை ஆம்படையாள் எனவும் கூறுவர். இத் தகைய அகம் என்பது தெலுங்கிலும் இல்லை : கண்ணடத்திலும் இல்லை.

இனி, வானத்திலுள்ள மேகத்தைச் சிறிது பார்ப்போம். முகில் என்பது மேகத்திற்கு ஒரு பெயர். மேக நிறம் பொருந்திய இராமனை,

“கையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ ஜேயோ இவன் வடிவென்பதோர் அழியா அழுகடையான்” என்று பரிந்து பாடினார் கம்பர். முகில் என்பது தெலுங்கில் மொகிலு என்றும், கண்ணடத்தில் முகில் என்றும், துஞ்சவத்தில் முகல் என்றும் காணப்படுகின்றது. வானத்திலே தவழும் வெண் மேகத்திற்கு மஞ்ச என்று பெயர். தெலுங்கிலும் கண்ணடத்திலும் மலையாளத்திலும் மஞ்ச உண்டு. இன்னும், நீர்கொண்ட கருமேகத்தைக் கார் என்றும், கொண்டல் என்றும் கூறுவர் தமிழர். திருமாலீக் கார்வன்னன் என்றும் கொண்டல்வண்ணன் என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். கார் உலாவும் காலத்தையும், அக் காலத்தில்

வினையும் பயிரையும் கார் என்றே கூறுவர். தெலுங்கில் கார் என்பது மழைக் காலத்தைக் குறிக்குமேயன்றிக் கருமேகத்தைக் குறிப்பதில்லை. கண்ணடத்திலும் அவ் வாரே. புயல் என்பது மழை மேகத்தைக் குறிக்கும் மற்றொரு சொல். பொதிய மலையிற் படிந்து மழை போழியும் புயலின் பெருமையை ஒரு குறவஞ்சி பாடுகின்றன :

“ தங்கள்முடி குடுமலை ; தென்றல்வினை யாடுமலை  
தங்குபுயல் குழுமலை ; தமிழ்முனிவன் வாழுமலை ”

என்பது குறத்திப் பாட்டு. கொண்டலும் புயலும் மற்றைய நிராவிட மொழிகளில் இல்லை.

இனி, மழையைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம் மாரி என்பது மழைக்குரிய பெயர்களில் ஒன்று.

“ கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு  
என்னுற்றுங் கொல்லோ உலகு ”

என்று மாரியின் பெருமையைப்பாராட்டினார் திருவள்ளுவர். மாரியும் மழையும் தெலுங்கில் இல்லை. வான் என்பது தெலுங்கில் மழையைக் குறிக்கும். தமிழிலும் வான் என்பதற்கு மழை என்ற பொருள் உண்டு. மழையின் சிறப்பை வான் சிறப்பு என்றார் வள்ளுவர். இடைவிடாது பெய்யும் அவடமழையைச் சோனை என்பர் தமிழர். சோனை தெலுங்கிலும் உண்டு. சிறு மழைக்குத் தமிழில் தூவானம் என்று பெயர். “ மழைவிட்டும் தூவானம் விடவில்லை ” என்ற பேச்சைத் தமிழ் நாட்டிலே கேட்கலாம். தூவானம் என்பது துவர என்றும், தூர என்றும் தெலுங்கில் வழங்குகின்றது.

மழையாலும் ஆற்று வெள்ளத்தாலும் விறைகின்ற நீர்நிலைகளின் பெயரைச் சிறிது கருதுவோம்: ஏர்த்தொழிலாகிய பயிர்த்தொழிலே முன்னாளில் ஏற்றமான தொழிலாகக் கருதப்பட்டது. ஏர்த்தொழிலுக்காக ஏற்பட்ட

நீர்ங்கிலை ஏரி என்று பெயர் பெற்றது. குளிப்பதற்காக அமைந்தது குளம். வானத்தினின்று பெய்யும் மழையால் பெருகும் குளத்தை வானமாரிக்குளம் என்பர். ஒவ்வொர் ஊரிலும் கோவிலுக்கருகே அமைந்திருக்கும் குளம் தெப்பக்குளம் எனப்படும். பாசனத்திற்கு ஏரி யும், குளிப்பதற்குக் குளமும் என்றவாறே, குடிப் பதற்குரிய நீர்ங்கிலை ஊருணி என்று பெயர்பெறும். ஊரார் எல்லாம் உண்பதற்குரிய ஊருணியில் எவரும் அழுக்குற்ற ஆடைகளைத் துவைக்க மாட்டார்கள்; இறங்கிக் குளிக்கமாட்டார்கள். ஊருணியின் தன்மையைத் திருவள்ளுவர் குறித்துள்ளார்.

“ ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்  
பேரறி வாளன் திரு ”

என்பது திருக்குறள். அறிவாளன்டம் அமைந்த செல்வம் ஊருணியில் நிறைந்த நீர் போன்றது என்பது இக் குறளின் கருத்து. சிறுகுளம் கேணி என்று பெயர் பெறும். அழகிய அல்லி மலர் நிறைந்த கேணியைச் சுற்றி எழுந்த ஊர் திருவல்லிக்கேணி என வழங்குகின்றது. ஆழமான நீர்ங்கிலை மடு என்றும், கயம் என்றும் கூறப் படும். “ ஆறிடும் மேடும் மடுவும் போலாம் செல்வம் ” என்ற பாட்டால் மடுவின் தன்மையை அறியலாம். கயம் என்பது கசம் என்று இக் காலத்தில் வழங்குகின்றது. ஆகவே - ஏரி, குளம், ஊருணி, கேணி, மடு, கயம் இவை பலவகைப்பட்ட நீர்ங்கிலையைக் குறிக்கும் பான்மையை உணர்கின்றோம். இவற்றுள் குளம் என்பது கொலனு என்றும், மடு என்பது மடுகு என்றும் தெலுங்கில் வழங்கும்.

முற்காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கிவந்த சொற்கள் சில இக் காலத்தில் வழக்காற்றில் இல்லை. அத்தகைய சொற்களில் ஒன்று அங்காடி. அங்காடி என்பது

இன்று வழக்கற்ற சொல்லாய்விட்டது. அங்காடி என்று லும் பசார் என்று லும் பொருள் ஒன்று. ஆனால் அங்காடி என்பது தமிழ்ச்சொல்; பசார் என்பது பாரசீகச் சொல். இருவகையான அங்காடிகள் பண்டைத் தமிழ் நாட்டில் இருந்தன. பகற்பொழுதில் நடைபெறும் அங்காடி நாளங்காடி என்றும், அந்திமாஸையில் நடைபெறும் அங்காடி அல்லங்காடி என்றும் பெயர் பெற்றிருந்தன. முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய காவிரிப் பூம் பட்டினத்தில் அமைந்திருந்த நாளங்காடியைச் சிலப்பதி காரம் குறிக்கின்றது. “கொடுப்போர் ஒதையும் கொள் வோர் ஒதையும், நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி” என்பது சிலப்பதி கார வாசகம். அந்திப்பொழுதில் திறந்து நடைபெறும் அல்லங்காடியை இக் காலத்தில் குசிலிக் கடை (Evening Bazaar) என்கிறோம். குசிலிக்கடை என்னும் சொல்லில் உள்ள குசிலி என்பது குசிரி என்ற அரேபியச் சொல்லின் சிதைவு. ஆகவே நாளங்காடி என்ற தமிழ்ச் சொல்லை இழந்து, பசார் என்னும் பாரசீகச் சொல்லை வழங்குகின்றோம். அல்லங்காடி என்ற நல்ல ஒதையுடைய சொல்லை இழந்து, குசிலி என்னும் அரேபியச் சொல்லை வழங்குகின்றோம். ஆயினும் அங்காடி மற்றைய திராவிட மொழிகளில் இன்றும் வழங்கி வருகின்றது. அங்காடி என்பது தெலுங்கிலும் கன்னடத் திலும் பசாரைக் குறிக்கும். மலையாளத்தில் அங்காடி என்பதும் அதுவே.

தமிழ் நாட்டில் ஏட்டுத் தமிழுக்கும் ஸீட்டுத் தமிழுக்கும் வேற்றுமை யுண்டு. ஒரு குலத்தார் பேசும் தமிழுக்கும் மற்றொரு குலத்தார் பேசும் தமிழுக்கும் வேற்றுமை காணலாம். ஒரு சாரார் எனக்கு என்பதை ணேக்கு என்றும், உனக்கு என்பதை ணேக்கு என்றும் வழங்கக் காண்கின்றோம். இத்தகைய மாற்றமடைந்த சொற்களைத் தெலுங்கிலே காணலாம். அவனுக்கு என்பது வானிக்கி என்றும், அதனுக்கு என்பது தானிக்கி என்றும் தெலுங்கில் வழங்கும். இன்

நும் இரண்டொரு பெயர்ச் சொற்களைப் பார்ப்போம்: அதர் என்பது ஒரு பழைய தமிழ்ச்சொல். வழி என்பது அச் சொல்லின் பொருள். காற்று வருவதற்காக வீட்டில் அமைக்கும் ஐன்னலுக்குக் காலதர் என்று பண்டைத் தமிழர் பெயரிட்டார்கள். ஐன்னல் என்பது தமிழ்ச் சொல்லன்று; போர்ச்சுகிசியப் பதம். போர்ச்சுகிசியர் தமிழ் காட்டுக்கு வருவதற்குமுன், நம் வீட்டுச் சன்ன ஆக்கு ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமென்றே? அப் பெயர்தான் காலதர். கால் என்றால் காற்று: அதர் என்றால் வழி. எனவே காலதர் என்றால் காற்று வரும் வழி. இக் காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாத அதர் என்ற சொல்லைத் திருக்குறள் முதலிய பழைய நூல் களிற் காணலாம்.

“ ஆக்கம் அதர்வினுய்ச் செல்லும் அசைவிலா  
ஊக்கம் உடையான் உழை ”

என்றார் திருவள்ளுவர். ஊக்கத்தைக் கைவிடாமல் உழைப்பவனிடம் ஆக்கம் வழிகேட்டுச் சென்றடையும் என்பது இக் குறளின் கருத்து. இவ்வாறு நூல்களிலே எடுத்தாளப்பட்டிருக்கின்ற அதர் என்னும் சொல் தெலுங்கில் தாரி என்று வழங்குகின்றது. இவ் வண்ணமே உரல் என்பது ரோஹி என்றும், இலது என்பது லேது என்றும், இறப்பு என்பது ரேப்பு என்றும் வழங்கக் காணலாம்.

காலத்தைக் குறிக்கும் சொற்களில் தமிழுக்கும் தெலுங்கிற்கும் உள்ள ஒற்றுமையைப் பார்ப்போம்; கதிரவன் உதிக்கும் காலம் முதல், மறையும் காலம் வரையுள்ள பொழுதைத் தமிழிலே பகல் என்பர்; தெலுங்கிலே பகலு என்பார்கள். நடுப்பகலைப் பட்டப் பகல் என்பர் தமிழர்; பட்ட பகலு என்பர் தெலுங்கர்.

நேற்று என்பதற்கு இலக்கியத் தமிழ் நெருஙல். “நேற் றிருந்தவனை இன்று காணேம் : இதுதான் இவ் வுலகின் பெருமை” என்ற கருத்தை அமைத்து,

“ நெருஙல் உள்ளூருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு ”

என்றார் திருவள்ளுவர். இக் குறளில் நெருஙல் என்னும் சொல் நேற்று என்ற பொருளைத் தருகின்றது. நெருஙல் என்பது நென்னல் என்றும் வழங்கும்.

“ அன்னம் துணையோ டாடக் கண்டு  
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்  
நென்னல் நோக்கி நின்றார் அவர்கம்  
பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர் ”

என்ற சிலப்பதிகார இசைப்பாட்டில் நென்னல் என்னும் சொல் ஆளப்பட்டிருக்கின்றது. தெலுங்கில் நென்னல் என்பது நின்ன என்று வழங்குகின்றது. ரேப்பு என்ற சொல் தெலுங்கில் நாளை என்ற பொருளைத் தரும். இறப்பு என்னும் தமிழ்ச் சொல்லே தெலுங்கில் ரேப்பு என்றுயிற்று. இறப்பு என்பது கடந்த நிலையைக் குறிக்கும். கடந்து சென்ற காலத்தைத் தமிழில் இறப்பு என்றார்கள் : கடந்து வருங்காலத்தைத் தெலுங்கிலே ரேப்பு என்று கொண்டார்கள்.

இனி, பேசும் முறையைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம்: பேசும் முறை பலவகைப்படும். அம் முறை கணக்கு ஏற்ற சொற்கள் தமிழில் அமைந்திருக்கின்றன. ஒருவன் விளக்கமாக விரித்துப் பேசினால், உரைத்தான் என்போம்: பல்லோரும் அறியப் பரக்கப் பேசினால், அறைந்தான் என்போம்; பல கூறுகளாகப் பிரித்து வகைப்படுத்திப் பேசினால், கூறினான் என்போம்; தெளி வாகவும் உறுதியாகவும் பேசினால், செப்பினான் என்போம். இவற்றுள் செப்பு என்பது தெலுங்கில் பெரிதும்

வழங்குகின்றது. தமிழ் இலக்கியங்களில் செப்பு என்ற பதம் உண்டு.

“பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே”

என்று வேண்டுகின்றார் தாயுமானவர். மதுரைமா நகரில் கணவனை இழந்த கண்ணகி, பாண்டியன் முன்னே நின்று, “தேரா மன்னு செப்புவ துடையேன்,” என்று வழக்குறைக்கத் தொடங்கினார். சொல்லாடல் என்றாலும் பேசுதல் என்றாலும் பொருள் ஒன்றே. “கல்லாடம் படித்தவனேடு சொல்லாடாதே” என்ற பழமொழி யைக் கேட்டிருக்கின்றோம்.

“கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்”

என்று திருவள்ளுவரும் கூறினார். சொல்லாட என் பதற்கு நேரான தெலுங்கு மாட்டாட என்பது. மாற்றம் என்னும் தமிழ்ச் சொல் தெலுங்கில் மாட்ட என்றாகும். மாற்றம் என்றால் சொல். வாக்கும் மனமும் கடந்துள்ள கடவுளை, “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்” என்றார் மாணிக்கவாசகர். மாற்றம் என்பது தமிழில் ஏட்டு வழக்கில் உண்டு; நாட்டு வழக்கில் இல்லை. தெலுங்கிலே மாட்ட என்பது பெரு வழக்காக உள்ளது.

பேச்சத் தமிழுக்கும் தெலுங்குக்கும் உள்ள ஒற்று கமையைச் சிறிது பார்ப்போம்: உருண்டைக் கட்டியைப் பேச்சத் தமிழில் உண்டைக்கட்டி என்பர். மழலைப் பேச்சில் பருப்பு என்பது பப்பு என்றாகும். இவ் வகையான சொற்கள் தெலுங்கில் பலவாகும். பருப்பு என்பது பப்பு என்றும், செருப்பு என்பது செப்பு என்றும், நெருப்பு என்பது நெப்பு என்றும், பருத்தி என்பது பத்தி என்றும், மருந்து என்பது மக்கு என்றும் தெலுங்கில் வழங்கும்.

இன்னும், குழங்க ஒசையுடைய முகரமும் வல் லோசையுடைய றகரமும் திராவிட மொழிகளின் சிறப் பெழுத்துக்கள் என்பர். இவற்றுள் முகரத்தைத் தெலுங்கு பழங்காலத்திலேயே இழந்துவிட்டதாகத் தெரிகின்றது. இதனாலே அழுத்து என்பது அத்து என்றும், உழுந்து என்பது உத்துவு என்றும், கொழுப்பு என்பது கொவ்வு என்றும் தெலுங்கிலே வழங்கக் காண்கின்றோம். இவ்வாறு முகரத்தை நழுவ விடுதல் பேச்சுத் தமிழில் உண்டு. குழந்தையைக் கோங்கை என்பர். தாழ்ப் பாளை தாப்பாள் என்பர். தொழும்பணைத் தொம்பன் என்பர். எழுந்திரு என்பதை ஏந்திரு என்பர்.

சிறப்பெழுத்தாகிய முகரம், பல தெலுங்குச் சொற்களில் டகரமாக மாறியிருக்கின்றது. ஏழு என்பது ஏடு; கோழி என்பது கோடி; மேழி என்பது மேடி; பவழம் என்பது பவடம். இவ்வாறே இன்னும் பல.

வல்லின றகரம் இரட்டித்து வரும் சொற்களிலும் பேச்சுத் தமிழுக்கும் தெலுங்குக்கும் ஒற்றுமை உண்டு. குற்றம் சாற்றினான் என்பதைக்குற்றம் சாட்டினான் என்கிறோம். ஒற்றுக் கேட்டான் என்பதை ஒட்டுக் கேட்டான் என்கிறோம். கழற்று என்பது கழட்டு என்றும், சுழற்று என்பது சுழட்டு என்றும் வழங்கக் காண்கின்றோம். இவ்வாறே தெலுங்கிலும் றகரம் டகரமாகின்றது. கொற்று என்பது கொட்டு என்றும், சுற்றம் என்பது கூட்டம் என்றும், புற்று என்பது புட்ட என்றும், ஊற்று என்பது ஊட்ட என்றும், மாற்றம் என்பது மாட்ட என்றும் வழங்குகின்றன. ஆகவே தமிழும் தெலுங்கும் வேறு மொழிகளாகக் காணப்பட்டிரும் அவற்றுள் அடிப்படையான ஒற்றுமையுண்டு என்பது இதுகாறும் சூறியவாற்றிருல் ஒருவாறு விளங்கும்.

## தமிழ்மொழியும் சிறமொழியும் - மலையாளம்

மலையாள தேசம் முற்காலத்தில் சேரநாடு என்று பெயர்பெற்றிருந்தது. சேரநாடு தமிழ் நாட்டின் ஓர் அங்கமாக விளங்கிற்று. சேர சோழ பாண்டியர் மூவாறும் தமிழ் மன்னராகவே திகழ்ந்தார்கள். சேரநாட்டு மன்னர் குட் சிலர் செந்தமிழ் நூல்கள் செய்து அழியாப் புகழ் பெற்றனர். ஆகவே, ஆகியில் சேரநாடு தமிழ் மணக்கும் திருநாடாக விளங்கிற் ரெண்பதில் யாதும் ஜயமில்லை. இது பழங்கால நிலை.

இக் காலத்தில் தமிழும் மலையாளமும் தனித்தனி மொழிகளாகக் கருப்படுகின்றன. எனினும் இவ்விரு மொழிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. பேச்சத் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டுகின்ற சில சொற்களைப் பார்ப்போம்: ஒன்று என்பதைப் பேச்சத் தமிழில் ஒன்னு என்பர். மூன்று என்பதை மூனு என்பர். மலையாளமும் இவ்வாறே ஒங்நு, மூநு என்று வழங்குகின்றது. இன்னும் பன்றி யைப் பன்னி என்றும், கன்றைக் கன்னு என்றும் தமிழில் வழங்குவதுபோலவே மலையாளமும் வழங்குகின்றது. குன்று என்பது பேச்சத் தமிழில் குன்னு என்றாகும். தொண்டை நாட்டிலுள்ள குன்றத்தூரைக் குன்னத்தூர் என்றும், நீலகிரி மலையிலுள்ள குன்றாரை குன்னார் என்றும் கூறுகின்றேமல்லவா? மலையாளத்தில் குன்றைக் குன்னு என்றே வழங்குகின்றார்கள். இன்னும், ஒன்பதை மலையாளத்தில் ஒம்பது என்றும், ஐம்பதை அம்பது என்றும் கூறக் காண்டின்றோம்.

பல தமிழ்ச் சொற்களின் பழைய வடிவம் மலையாளத்திலே விளங்குகின்றது. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு அரிசி உண்டு. பண்டைத் தமிழ் நாட்டினின் றும் அரிசியை ஏற்றுமதிசெய்த கிரிக்கர்கள். அதனை

அருஸா என்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (rice) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல் இவ்வளவு பழமை வாய்ந்ததாயினும். பிங்கலந்தை என்ற பழைய தமிழ் நிகண்டில் அரி என்ற வடிவம் காணப்படுகின்றது. திராவிட மொழிகளுள் ஒன்றுக்கிய துளுவத்திலும் அரி என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்தில் இன்றும் அரிசியை அரி என்றே குறிக்கின்றார்கள். ஆதலால் அரி என்பதே அரிசியின் ஆதி வடிவம் போலும்.

மற்றொரு சொல்லைப் பார்ப்போம் : எலும்பு என்பது எல்லோரும் அறந்த சொல். இக்கியங்களில் இச் சொல் என்பு என வழங்குகின்றது.

“ அங்பின் வழியது உயிர்கிலை அஃதிலார்க்கு  
என்புதோல் போர்த்த உடம்பு ”

என்னும் திருக்குறளில் என்பு அமைந்துள்ளது. கன்ன டத்தில் எலும்பை எலு என்கின்றார்கள். எலும்பின் ஆதி சிலையினை நாடும்பொழுது மலையாளம் வந்து உதவுகின்றது. எல் என்பது மலையாளத்தில் எலும்பைக் குறிக்கும். அதுவே கன்னடத்தில் எலு என்றுயிற்று ; தமிழில் வீகுதிபெற்று என்பு என்றும், எலும்பு என்றும் அமைந்தது.

இனி, பெற்றேரையும் உற்றேரையும் குறிக்கும் சில தமிழ்ப் பதங்களைப் பார்ப்போம். பிதாவை நாம் தந்தை யென்றும். தகப்பன் என்றும் கூறுவோம் ; அண்ணைத் தமையன் என்போம் ; இளையவைனத் தம்பி ரன்போம் ; முத்த சௌகாதரியைத் தமக்கை என்றும், இளைய சௌகாதரியைத் தமக்கை என்றும் வழங்குவோம். தந்தை, தகப்பன், தமையன், தமக்கை, தம்பி, தங்கை - இச் சொற்களின் பிறப்பு முறையில் ஓர் ஒற்றுமை இருக்கக் காண்கின்றோம் அல்லவா? தம் என்ற சொல்லின் அடியாக இப் பதங்கள் பிறந்தனவாகத்

தோற்றுகின்றன. ஆனால் தகப்பன் என்னும் பதத்தில் மட்டும் கரரம் எப்படி வந்தது என்று சிறிது திகைக் கின்றோம். மலையாளம் அம் மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தாக அமைகின்றது. மலையாளத்தில் தகப்பனைத் தமப்பன் என்கின்றார்கள். ஆகவே தம் அப்பன் என்பது தமப்பன் என்றாகித் தமிழில் தகப்பன் ஆயிற்றென்று அறிந்துகொள்கின்றோம்.

இன்னும் வண்ணூன் என்ற சொல்லைப் பார்ப்போம்: அழுக்குத் துளிகளைச் சலவைசெய்யும் தொழிலே வண்ணூன் தொழில். மலையாளத்தில் வண்ணூனை மண்ணூன் என்பார்கள். மண்ணூ என்ற சொல் கழுவு என்ற பொருளில் தமிழில் வழங்குகின்றது.

“மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்  
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா—கடல்பெரிது  
மண்ணீரு மாகாது அதனாருகே சிற்றாறல்  
உண்ணீரு மாகி விடும்”

என்ற பாட்டில் மண்ணீர் என்னும் பதம் கழுவும் தண்ணீர் என்ற பொருளில் வந்துள்ளது. மண்ணூதற்கு உதவும் நீரை மண்ணீர் என்றார் கவிஞர். ஆகவே ஆடைகளின் அழுக்கைக் கழுவிப் போக்குகின்றவனை மண்ணூன் என்று குறிப்பது பொருத்தமுடையதாகத் தோற்றுகின்றது. மண்ணூன் என்பது தமிழில் வண்ணைகத்திரிக்குத் தோற்றுப் போலும்.

இனி, ஒரு மலையின் பெயர் மலையாளத்தில் அடைந்த மாற்றத்தைப் பார்ப்போம்: மலையாள தேசத்தில் கடறகரையின் அருகேயுள்ள ஒரு மலை எவிமையை என்னும் பெயர் பெற்றுள்ளது, ஆங்கிலத்தில் அதனை Rat mountain என்று மொழிபெயர்த்து வழங்குகின்றார்கள். அம் மலையின் சரித்திரம் சென்னையிலுள்ள அம்பட்டன் வாராவத்தியின் கதையை ஒத்திருக்கின்றது. ஏழில் என்பது அம் மலையின் பெயர். பாண்டிகாட்டில் பொதியில்

என்னும் மலை அமைந்திருத்தல்போல, மலையாள நாட்டில் ஏழில் என்னும் மலை வீளங்கிற்று. அம் மலையை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவனைக் கண்டு பரிசுபெறக் கருதி ஒளவையார் காடும் நாடும் கடந்து சென்றார். மாளிகையை அடைவதற்கு முன்னே அந்திமாலை வந்து விட்டது. ஆயினும் எங்கும் வீளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரவு, பகலாகவே காணப்பட்டது. அரண் மணியில் அத்தாணி மண்டபத்தில் அரசன் அமர்ந்திருந்தான். அங்கே சென்றார் ஒளவையார். அரசன் ஒன்றும் பேசவில்லை; பராமுகமாய் இருந்தான். அவன் முன்னே நின்று கொண்டு ஒரு தமிழ்ப் பாட்டு இசைத்தார் ஒளவையார். அப்பொழுதும் அவன் வாய்திறக்கவில்லை. பாட்டிக் குக் கோபம் வந்துவிட்டது. கண்ணிருந்தும் குருடனும், காதிருந்தும் செவிடனும், சபை நடுவே இருந்த அரசனது தன்மையை ஒரு பாட்டில் அமைத்து அவர் பாடினார்.

“இருள்தீர் மணிவீளக்கத்து) ஏழிலார் கோவே  
குருடேயு மன்றுநின் குற்றம்—மருள்தீர்ந்த  
பாட்டும் உறையும் பயிலா தன இரண்டு  
ஒட்டைச் செவியும் உள்”

என்று அவர் பாடிய பாட்டில் ஏழில் என்னும் மலை குறிக் கப்படுகின்றது. ஏழில் என்னும் பதத்திலுள்ள முகரம் நாளடைவில் நழுவிற்று. எழில்மலை, எலிமலை யாயிற்று. அம் மலையில் அரசுபுரிந்த மன்னர்குலம் முசிக வம்சம் ஆயிற்று. முசிக வம்சத்தைக் குறித்து வடமொழியில் ஒரு காவியமும் எழுதப்பட்டது. இவ்வாரூக எலிமலை என்ற பெயர் அம் மலைக்கு நிலைத்துவிட்டது.

இனி மலையாளத் தாக்கோலைச் சிறிது பார்ப்போம் : யூட்டைத் திறக்கும் கோல் தாக்கோல் எனப்படும். நிலைப் பூட்டுக்குந் தாழ் என்று பெயர். இக் காலத்தில் அது தாழ்ப்பாள் எனவழங்குகின்றது. “ஒட்டக்கூத்தன் பாட-

உக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்” என்னும் வாசகம் தமிழ் நாட்டில் உண்டு. ஆயினும் தாழ் என்றாலே போதும். திருவள்ளுவர் அன்பின் தன்மையைக் கூறுமிடத்து,

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணர் பூசல் தரும்”

என்று பாடினார். தாழைத் திறக்குங்கோல் மலையாளத் தில் தாழ்க்கோல் என்றும், தமிழில் திறவுகோல் என்றும் குறிக்கப்படுகின்றது. இந் நாளில் நாகரிகத் தமிழ் நாடு திறவுகோலைக் கைவிட்டுச் சாவியைப் பற்றிக்கொண்டது. சாவியென்பது போர்ச்சுகிசீயப்பதம். அதற்குமேல் ‘கி’ யென்னும் ஆங்கிலப் பதமும் இப்போது ‘அடிபடு’ கின்றது.

பழங் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்களிற் சில வற்றை இன்றும் மலையாள தேசத்திற் காணலாம். கஸ் யாணத்தில் மணமகன் வீட்டார் கொடுக்கும் புடவையைப் பெண்ணுக்கு உடுத்தும் வழக்கம் தமிழ் நாட்டில் உண்டு. அப் புடவையைக் கூறைப்புடவை என்பார்கள். கூறை என்றாலும், புடவை என்றாலும் பொருள் ஒன்றே. முற்காலத்தில் புடவை நெய்யப்பட்ட ஓரிடத்திற்குக் கூறைநாடு என்றே தமிழர் பெயரிட்டார்கள். இக் காலத் தில் அது கொர நாடு என்ற பெயரோடு மாயவரத்திற்கு அருகே இருக்கின்றது. அங்கு நெய்யப்படும் புடவை கொரநாட்டுப் புடவை என வழங்குகின்றது. மலையாள மன்னர் குடும்பத்தில் நடைபெறும் திருமணத்திற்குப் ‘புடகொட’ என்று பெயர். புடகொட என்பது புடவைக்கொடை என்பதன் திறபோகும். பெண் ஞுக்குப் புடவை கொடுத்தலே திருமணத்தின் சிறங்க அம்சமாகக் கொள்ளப்பட்டதென்பது இதனால் நன்கு விளங்கும். காதல் மனமுறையை விரித்துக் கூறும் தமிழ் நூல்களில் காதலன் தன் காதலிக்கு மலராலும்

தள்ளிராலும் செய்யப்பட்ட தழை என்னும் ஆடையைக் கொடுத்து மகிழும் பழக்கம் குறிக்கப்படுகின்றது. அவ் வழக்கம் நாள்தைவில் திருந்திக் காலத்திற் கேற்றவாறு புடவைக் கொடையாயிற்று என்று கொள்ளுதல் பொருந்தும்.

நாடாளும் அரசனைக் குறிப்பதற்குத் தமிழிலும் மலையாளத்திலும் பல சொற்கள் உண்டு. கோ, கோன், கோமான் இம் மூன்று சொற்களும் தமிழிலும் மலையாளத்திலும் அரசனைக் குறிக்கும். இளவரசனை இளங்கோ என்பர். கோயில் என்னும் சொல் தமிழிலும் மலையாளத்திலும் அரசனுக்குரிய அரண்மனையையும் கடவுளுக்குரிய ஆஸ்யத்தையும் உணர்த்துவதாகும். ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டில் கோயில் என்பது பெரும்பாலும் ஆலயத்திற்கே பெயராய் அமைந்துவிட்டது. சைவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம். வைணவர்களுக்குக் கோயில் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம்.

மலையாளதேசத்தில் அரசர் குலத்தைச் சேர்ந்தாரிற் சிலர் கோயில் தம்புரான் என்று அழைக்கப்படுவர். திருவாங்கூர் தேசத்தில் பத்துக் கோயில் தம்புரான்கள் இன்றும் சிறப்புற்று வாழ்கின்றனர்கள். சென்ற சில நாற்றுண்டுகளாகத் திருவாங்கூர் மன்னராகத் திகழ்ந்தவர்கள் எல்லாம் கிளிமானார் கோயில் தம்புரான் குலத்தைச் சேர்ந்தவர்களே. தமிழில் தம்பிரான் என்பது கடவுளையே குறிக்கும். சிவபெருமானுக்குத் தம்பிரான் என்பது ஒரு பெயர். இதனுலேயே சிவபிரான் தோழராக விளங்கிய சுந்தரமூர்த்திக்குத் தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. இக் காலத்தில் சைவ சமயத்தைச் சேர்ந்த சங்கியாசிகளே தம்பிரான் என்று குறிக்கப்படுகின்றார்கள். அரசன் தெய்வத் தன்மை வாய்ந்தவன் என்பது இங்நாட்டுக் கொள்கையாத

லால் மலையாளத்தில் தம்பிரான் என்று அரசர் குலத்தார் அழக்கப் பெறுகின்றார்கள்.

தெய்வத்தை நம் முன்னோர்கள் குளிர்ந்த சோலை களில் வழிபட்டார்கள். அதற்குரிய சின்னங்கள் மலையாள தேசத்திலும். தமிழ் நாட்டிலும் இன்றும் காணப் படுகின்றன. செங்கோட்டைக்கு அருகே மலையாள தேசத்தில் ஆரியங் காவு என்ற ஊர் இருக்கின்றது. காவு என்பது சோலை. எனவே ஆரியன் காவு என்றால் ஆரியன் சோலை. அங்கே ஜயப்பன் வழிபாடு சிறப்பாக நடை பெறுகின்றது. தமிழ் நாட்டார் ஜயப்பனை ஜயனார் என்றும், சாத்தன் என்றும் வணங்குவார்கள்; காலத்தில் மழைபெய்யாவிட்டால் ஜயஞருக்குப் பொங்கலிட்டுப் பூசை செய்வார்கள்; அறுவடை முடிந்தபின் ஜயஞருக்குச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள். தமிழ் நாட்டு ஜயஞரே மலையாளத்தில் ஜயப்பனுக் விளங்குகின்றார். ஆரியன் என்பது ஜயப்பனுக்கு ஒரு பெயர். ஆகவே ஆரியன் காவு என்று ஜயப்பன்சோலை அழக்கப்படுகின்றது. இன்னும் மலையாள தேசத்தில் நாகம் வாழ்கின்ற காவுக்கள் ஆயிரக்கணக்காக உண்டு. பாம்புக் காவு என்பது அவற்றின் பெயர். ஒவ்வொரு நாயர் இல்லத்திலும் பாம்புக் காவு உண்டு. அக் காவில் முளைக்கின்ற மரங் செடிகளை வெட்டுவதில்லை. அங்கு வாழ்கின்ற பாம்புகளுக்குப் பால் வார்ப்பார்கள். இவ்வாறு காவில் தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் தமிழ் நாட்டிலும் இருந்தது. சீர்காழிக்கு அருகே ஒரு சிவஸ்தலம் உள்ளது. அதன் பெயர் கோலக்கா.

“குத்தணி, குருமாமணி தண்ணி, கோலக் காவினில் கண்டுகொண் டேனே”

என்பது தேவாரம். கா என்பது சோலை: அதுவே மலையாளத்தில் காவு என்றாயிற்று. தேவாரப் பாடல்பெற்ற-

ஸ்தலங்கள் பல காவுகள் உண்டு. திருச்சிராப்பள் ஸிக்ரு அண்மையில் உள்ள திருஆனைக்கா இப்பொழுது திருவானைக்காவல் என வழங்குகின்றது. நெல்லிமரச் சோலையாகிய திருநெல்லிக்கா இக் காலத்தில் திருநெல் விக்காவல் என்று பெயர் பெற்றுள்ளது. ஆகவே சோலை யைக் கோயிலாகக் கொண்டு வழிபாடு செய்த பண்டை வழக்கத்தைத் தமிழும் மலையாளமும் நன்கு காட்டு கின்றன. இதுகாறும் கூறியவாற்றில் பழக்க வழக் கங்களிலும், சொல்லாக்கத்திலும் தமிழகத்தார்க்கும் மலையாளத்தார்க்கும் உள்ள ஒருமைப்பாடு நன்கு விளங்கும்.

---

### தமிழ்மொழியும் சிறமொழியும்—கன்னடம்

பாரத நாட்டில் உள்ள கர்ணாடக தேசத்தில் வழங்கும் மொழி கன்னடம் எனப்படும். கர்ணாடகம் என்னும் சொல்லே கன்னடம் என்றுயிற்று. இக் காலத்தில் வழங்கும் கன்னடத்திற்கும் முற்காலத்தில் வழங்கிய கன்னடத்திற்கும் சில வேற்றுமையுண்டு. முற்காலக் கன்னடத்தைப் பழங்கன்னடம் என்பார்கள். ஏற்குறைய எண்ணாறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கன்னடத்தைப் பழங் கன்னடம் என்று சொல்லலாம். பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பல வகையான ஒற்றுமையுண்டு. சில சொற்களைப் பார்ப்போம் :

தமிழில் உள்ள பூ, புல், புலி, பல்லி, பத்து - இவை போன்ற சொற்கள் அப்படியே பழங் கன்னடத்தில் காணப்படுகின்றன. ஆனால் தற்காலக் கன்னடத்தில், பூ - ஹவு என்றும், புல் - ஹால்லு என்றும், புலி - ஹாலி என்றும், பல்லி - ஹல்லி என்றும், பத்து - ஹத்து என்றும் வழங்குகின்றன.

ஆயினும் இன்று தமிழில் கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் இலக்கியப் பதங்கள் பல, கன்னடத்தில் யாவரும் எளிதில் உணரும் தேசியச் சொற்களாக இருக்கின்றன. திங்கள் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். தமிழில் திங்கள் என்பது சந்திரரைக் குறிக்கும். சந்திரனுக்குரிய நாளைத் திங்கட்கிழமை என்கிறோம். இன்னும், திங்கள் என்பது மாசத்தையும் குறிக்கும். பத்து மாசம் கூமங்குபெற்ற தாயின் பெருமையைக் கூறுகின்றது ஒரு தமிழ்ப்பாட்டு.

“ ஜீயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச்—செய்யஇருக்கப்புறந்ததி லேந்திக் கனகமுத்தம் தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி ”

என்ற பாட்டில் திங்கள் என்பது மாசம் என்ற பொருளைத் தருகின்றது. இவ்வாறு இலக்கியத்தில் பயில்கின்ற சொல் கன்னடத்தில் கற்றோரும் மற்றோரும் வழங்குகின்ற பதமாக இருக்கின்றது. நிலவின் ஒளியைத் ‘திங்கள் விளக்கு’ என்பார் கன்னடியர். மாதத்தைத் திங்கள் என்றே கூறுவர்.

மற்றோரு பழைய தமிழ்ச் சொல்லைப் பார்ப்போம் பழங்குமிழில் கரைதல் என்றால் அழைத்தல். காக்கை தன் இனத்தை அழைத்துக் கலந்துண்ணும் தன்மையைத் திருவள்ளுவர் கூறுகின்றார்,

“ காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னரீ ராக்கே உள் ”

என்பது திருக்குறள். காக்கை ஒளித்து உண்ணுமல்ல இனத்தை அழைத்து உண்ணும்; அத் தன்மை வாய்ந்த வர்க்கே இவ் வுலகில் ஆக்கம் உண்டு என்பது இக்குறளின் கருத்து. கரை என்ற சொல் மற்றோரு பெயரிலும் ஆளப்பட்டுள்ளது. கடவிற் செல்லும் கப்பல்களுக்குக்

கரையிருக்கும் இடத்தைக் காட்டுவதற்காகக் கடற் கரையில் அமைக்கப்பட்டுள்ள விளக்கைத் தீபஸ்தம்பம் என்பர் வடமொழியாளர் ; ஆங்கிலவர் Light-house என்பர் ; கலங்கரை விளக்கம் என்பர் தமிழர். சிலப்பதி காரத்தில் கலங்கரை விளக்கம் குறிக்கப்பட்டுள்ளது.

“இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்  
இலங்குளீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”

என்பது சிலப்பதிகாரம்.

கலங்கரை விளக்கம் என்பதன் பொருள் என்ன? கலம் என்பது கப்பல் ; விளக்கம் என்பது வெளிச்சம். கப்பலைத் துறைமுகத்திற்கு அழைக்கும் வெளிச்சம் என்பதே கலங்கரை விளக்கம் என்பதன் பொருள். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இவ்வாறு பொருள் கூறுகின்றார். ஆகவே கரை என்னும் சொல்லுக்கு அழை என்ற பொருள் பழந்தமிழில் உண்டு என்பது நன்கு விளங்கும். இத் தகைய கரை என்ற சொல் கன்னடத்தில் யாவராலும் வழங்கப்படுகின்ற தேசியச் சொல். பால் கறக்கும் வேளை வந்துவிட்டால் ‘கரு கரையுத்ததே’ என்பர் கன்னடத்தார். கன்று (தாயை) அழைக்கின்றதே என்பது அதன் பொருள்.

இனி, சில ஆண்பாற் பெயர்களையும் அவற்றிற்கு நேரான பெண்பாற் பெயர்களையும் பார்ப்போம் : ஒரு வன் என்பதும், ரூத்தன் என்பதும் ஆண்பாற் பெயர்கள். ஒருத்தன் என்பது பேச்சுத் தமிழிலே பெரும் பாலும் வரும். ஆயினும் அச் சொல்லின் பழமையும் செம்மையும் திருவாசகத்தால் விளங்குவதாகும்.

“நிருத்தனே நிமலா ஸ்ற்றனே நெற்றிக் கண்ணனே  
வின் னுனோர் பிரானே  
ஒருத்தனே உன்னை ஒலமிட்டலறி உலகெலாம்  
தேடியும் கானேன்”

என்று மனிவாசகர் திருவாசகத்திலே பாடியுள்ளார். ஒருத்தன் என்பது ஆண்பால்; ஒருத்தி என்பது பெண் பால். இனி ஒருவன் என்ற சொல்லைக் கருது வோம். ஒருவன் என்பதற்கு நேரான பெண்பாற் பெயர் ஒருவன் என்பதாகும். ஆனால் ஒருவன் என்னும் பதம் தமிழ் இலக்கியமரபில் இல்லை. இக்குறை பாட்டைத் தீர்க்க முன்வந்தனர் சிலர்; ஒருவன் என்று கூறுதல் வழுவன்று என்று சில மகாநாடுகளில் தீர்மானமும் செய்தனர். ஆயினும் புலவர் உலகம் ஒருவளை இன்றுகாறும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்புதுமைப் பதத்தை ஏற்றுக்கொள்வதற்குக் கண்ணடத்தை ஆதாரமாகக் காட்டலாம் என்று தோற்றுகின்றது. ஒருவன் என்பது கண்ணடத்தில் ஒப்பனு என்றாகும். அதற்கு நேரான பெண்பாற் பெயர் ஒப்பஞ்சு. ஒப்பஞ்சு என்பது கண்ணடத்தில் வழங்குதலால் ஒருவன் என்னும் பதம் தமிழின் நீர்மைக்கு மாறுபட்டதன்று என்று கூறுவதில் குற்றமொன்றும் இல்லை.

சில பழங் தமிழ் பதங்களின் தாதுப் பொருள் கண்ணடத்தால் நன்கு விளங்கத்தக்கதாக இருக்கின்றது. எருது என்ற தமிழ்ப் பதம் பழங்கன்னடத்தில் ஏர்து என்று வழங்குகின்றது. அது ஏர் என்ற தாது வின் அடியாகப் பிறந்த சொல். ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடுகளை ஏர்து என்று கண்ணடத்திலும், எருது என்று தமிழிலும் வழங்கலாயினர் என்பது நன்கு விளங்குகின்றது. மற்றொரு சொல்லினைப் பார்ப்போம். வெங்காயத்தைத் தயியில் உள்ளி என்பர். உள்ளி என்னும் பதம் கண்ணடத்திலும் உண்டு. சருள்ளி, வெள்ளுள்ளி என உள்ளி இரு வகைப்படும். சருள்ளியை சர வெங்காயம் என்றும் பொதுமக்கள் வழங்குவார். கண்ணடத்தில் சருள்ளியை நீருள்ளி என்கின்றார்கள். சாறு நிறைந்த வெங்கா

யத்தை நீருள்ளி என்று குறித்தல் பொருத்தமாகத் தோன்றுகின்றது. நீருள்ளி நாளடைவில் சருள்ளியா யிருத்தல் கூடும்.

இனி, வண்டி என்ற தமிழ்ச் சொல்லை எடுத்துக் கொள்வோம், மாடு பூட்டிய வண்டியை மாட்டு வண்டி என்பர். குதிரை இழுக்கும் வண்டியைக் குதிரை வண்டி என்பர். இருப்புப் பாதையிற் செல் லும் வண்டியை ரயில் வண்டி என்பர். கன்னடத் திலும், தெலுங்கிலும் வண்டியைப் பண்டி என்கின்றார்கள். பழைய தமிழ் நூல்களில் பண்டி என்ற சொல்லே காணப்படுகின்றது. சிந்தாமணியாசிரியர்,

“மல்லம் தெங்கிள நீர்பெய் பண்டியும்  
மெல்லிலைப் பண்டியும் கழுகின் மேதகு  
பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும்  
ஒல்குதிம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும்,”

என்று பாடியுள்ளார். பண்டி என்ற சொல் பழைய நூல்களிற் காணப்படுதலாலும், கன்னடமும் தெலுங்கும் பண்டி என்ற பத்தத்தையே வழங்குதலாலும் வண்டி என்பது பண்டியென் திரிபே என்று தெரிந்துகொள்கின்றோம்.

தமிழில் யான், நான் என்னும் இரண்டும் தன்மை ஒருமைப் பெயர்கள். இவற்றுள் யான் என்பது மிகப் பழமை வாய்ந்தது. தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கணம் நான் என்பதைக் கூற வில்லை, யான் ஒன்றையே கூறுகின்றது. பிற்காலத்தில் நான் என்பதுப் பழக்காற்றில் வந்துவிட்டது. கன்னடத்தில் யான் என்னும் முற்காலச் சொல்லும், நானு என்னும் பிற்காலச் சொல்லும் காணப்படுகின்றன.

தமிழில் முன்னிலை ஒருமைப் பெயர் நீ என்பது. அது கன்னடத்தில் நீன் என்று வழங்குகின்றது.

தமிழ் நாட்டில் சில பாகங்களில் பேச்சுத் தமிழில் நானு, நீனு என்று வழங்குகின்றார்கள். ஆயினும் நீனு என்பது கொச்சை மொழி என்றே கற்றோரால் கருதப்படுகின்றது. கண்ணடத்தில் நீன் என்பது நல்ல சொல்லாகும்.

திராவிட மொழிகளுக்குரிய சிறப்பெழுத்தாகிய முகரம் கண்ணடத்தில் பொது எகரமாக மாறிவிட்டது. பல கண்ணடப் பதங்களில் முகரம் நழுவி ஒழிந்தது. உணவுப் பொருளாகிய உழுங்கு கண்ணடத்தில் உத்து என்றும். கொழுப்பு கொப்பு என்றும், கழுத்து கத்து என்றும் வழங்கக் காண்கின்றோம். குஷ்ட நோயைத் தமிழில் பெருநோய் என்று பொது மக்கள் கூறுவர். அந்நோய் இலக்கியங்களில் தொழுநோய் எனப்படும். தேவாரத் திருப்பாசரத்தில்,

“அங்கமெலாம் குறைந்தமுகு தொழுநோயராய்  
ஆவுரித்துத் தின்றுமலும் புலையரேனும்  
கங்கைவார் சடைக்கரங்தார்க் கன்பராகில்  
அவர்கண்மர் நாம்வணங்கும் கடவுளாரே,”

என்று பாடினார் திருஞாவுக்கரசர். தொழுநோய் கண்ணடத்தில் தொன்னு என வழங்குகின்றது.

புலி என்னும் சொல் பழங்கண்ணடத்தில் உண்டு. அது புதுக் கண்ணடத்தில் ஹாவி ஆயிற்று. வேங்கைப் புலியைத் தமிழில் பெரும்புலி என்பர். அதற்கு நேரான கண்ணடப் பதம் பெப்புலி என்பது. ஆந்திர தேசத்திலுள்ள பொப்புலி என்ற ஊர்ப்பெயரின் பொருள் பெரும்புலி என்பதேயாகும். தெலுங்கிலும் கண்ணடத்திலும் பல சொற்கள் இவ்வாறு தேய்ந்து வழங்கக் காண்கின்றோம். கண்ணடத்தில் பருப்பு பப்பு என்றும், மருங்கு மத்து என்றும், ஏருமை எம்மை என்றும், பருத்தி பத்தி என்றும் வழங்குகின்றன.

இன்னும் சில கண்ணடப் பதங்களில் முதலில் உள்ள சகரம் கரமாகத் திரிந்துள்ளது. தமிழில் செவி என்பது கண்ணடத்தில் கிவி. அவ்வாறே செவிடு என்பது கிவிடு; செந்தளிர் என்பது கெந்த னிர்; செம்பருத்தி என்பது கெம்பத்தி.

இனி, தமிழ்ச் சொற்களின் முதலில் உள்ள வகரம் பகரமாக மாறியிருத்தலைப் பல கண்ணடப் பதங்களிற் காணலாம். வடுகர் என்பது படகர் என்று யிற்று. வீடு என்பது பீடு. வீதி என்பது பீதி. வில் என்பது பில்லு. வேர் என்பது பேரு. இத்தகைய மாற்றங்களை உணர்ந்து கொண்டால் தமிழுக்கும் கண்ணடத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கு விளங்கும்.

கண்ணடத்தோடு நெருங்கிய தொடர்புடைய மொழி துளுவம். ஆயினும் கண்ணடத்தில் காணப்படாத சில சொற்கள் தமிழிலும் துளுவத்திலும் வழங்குகின்றன. அத்தகைய சொற்களில் ஒன்று கொக்கு. தமிழில் கொக்கு என்றும், துளுவத்தில் குக்கு என்றும் வழங்கும் சொல் மாமரத்தைக் குறிக்கும். இச் சொல்லைச் சிலேடையாக வைத்துக் குற்று வகுக்கு குறவுஞ்சி யாசிரியர் முருகன் பெருமையைக் கூறுகின்றார். முருகப் பெருமான் முதல் வேட்டைக்குப் புறப்பட்டாராம். ஒரு கொக்கை அடித்தாராம்.

“மீறும் இலங்கிக் குறத்தியைக் கொண்ட செவ் வேட்குறவன் முதல் வேட்டைக்குப் போனாள் ஆறுநாட் ஷடி ஒருகொக்குப் பட்டது,”

என்று பாடுகீன்றுன் மலைக்குறவன். முருகன் அசரர் தலைவனுகிய சூரியேநு போர் தொடுத்தார்; ஆறுநாள் அரும்போர் செய்தார். மாயையில் வல்லகுரன் மறைந்து ஒரு மாமரமாக இன்றுன். அம் மாமரத்தை வேலால் ஏறித்து வீழ்த்தினார் முருகன். இச்செயலைக் கொக்கு வேட்டையாடினார் குமரன் என்று

குறவன் நயம்பட உரைத்தான். இவ்வாறு தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள ஒற்று மையை ஆராயும்பொழுது தென்னிந்திய மொழிகளைல்லாம் ஓர் இனம் என்பது தெளிவாகும். அவற்றுள்ளே தமிழ்மொழி சாலப் பழமையும் செம்மையும் வாய்ந்த தென்பதும் செவ்விதின் விளங்கும்.

### இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை

ஒரு செழுமையான சோலையில் பலவகைப்பட்ட மரங்கள் விளங்குகின்றன. சில மரங்களின் கிளைகளிலிருந்து விழுதுகள் தரையை நோக்கித் தாழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில விழுதுகள் தரையில் ஊன்றித் தனித்தனி மரங்களாகத் தழைத் தள்ளன. இத்தகைய சோலையைப் பார்க்கின்றுன் ஓர் இயற்கைநூற்புவென்; ஒவ்வொரு மரத்தின் போக்கையும் தாக்கையும் உற்று நோக்குகின்றன; அவற்றின் தன்மையை ஆராய்ந்து எழுதுகின்றன.

இச் சோலையைப் போன்றதே இலக்கிய உலகம், இலக்கிய உலகத்தில் பலவகைப்பட்ட மொழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியிலும் உள்ளத்தை அன்னும் தெள்ளிய பாட்டும் உரையும் உண்டு. சிறந்த தாய்மொழிகளினின்று பிறந்த செய்மொழிகள் தனி மொழிகளாகத் தழைத்தலும் உண்டு. இவற்றை யெல்லாம் ஆராய்ந்து ஒவ்வொரு மொழியின் தன்மையையும் எழுதிக் காட்டும் நூலே இலக்கணம் எனப்படும். அதனை வியாகரணம் என்றார்வட மொழியாளர்.

இலக்கணம் அமையப்பெறுத மொழிகள் வரம் பில்லாத வயல்களை ஒக்கும். பழமையும் பண்பும் வாய்ந்த பசுந்தமிழை இலக்கண வரம்புடைய மொழி யென்று பாராட்டினார் பரஞ்சோதி முனிவர்.

“கண் னுதற் பெருங்கடவுளும் கழகமோ டமாந்து  
பண் னுறத் தெரிந்தாய்ந்த இப்பசுங் தமிழ்களை  
மண்ணிடைச் சிலலிலக்கண வரம்பிலா மொழி போல்  
எண்ணிடப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ”

என்று முனிவர் இறுமாந்துரைத்தார்.

‘ஓரு மொழியின் பண்புகளை அதன் இலக்கணம் நன்கு பாதுகாக்கும்’ என் னும் உண்மைக்குத் தமிழிலக்கணமே தக்க சான்று. தொன்று தொட்டுப் பல இனத்தார் தமிழ் நாட்டிற்போந்து தமிழரோடு கலந்துள்ளார்கள். அவ்வினத்தாருடன் வந்த பல மொழிகளும் தமிழ் மொழியோடு கலந்திருக்கின்றன. ஆதியில் ஆரியர் வந்தனர் : அவர் மொழியாகிய ஆரியத்தோடு தமிழ் அளவளாகிறது. அப்பால் மக மதியர் வந்தனர் : அவருடன் வந்த அரேபியத்தோடு தமிழ் உறவாடிற்று. சென்ற முந்நாறு ஆண்டு களாக ஆங்கிலத்தோடு தமிழ் பழகிக்கொண்டிருக்கின்றது. ஆயினும் ஆதியில் வந்த ஆரியமாவது, இடைக்காலத்தில் வந்த அரேபியமாவது, பிற்காலத்தில் வந்த ஆங்கிலமாவது தமிழின் நீர்மையைக் கெடுத்துவிடவில்லை ; தமிழின் உருவத்தைக் குலைத்து விடவில்லை. இதற்குக் காரணம் தமிழ் இலக்கணமே

பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கலாகாது என்று தமிழ் இலக்கணம் தடை செய்யவில்லை ; ஆனால் அச்சொற்கள் தமிழ்க் கோலம் பூண்டு தமிழிலே கலந்துகொள்ளுதல் வேண்டும் என்று விதித்தது. பிறநாட்டான் ஓரு வன் தமிழ்னாக்கருதப்பட வேண்டுமோ அவன் நடை, உடை, பாவனைகள் எல்லாம் தமிழ் நாட்டாரைப்போல் இருக்கவேண்டுமெல்லவா? அவ்வாறே பிறமொழிச் சொற்கள் தமிழோடு கலந்துகொள்ளவேண்டுமானால் அவை தமிழ் ஒசையும் உருவழும் உடையனவாய் வரல்வேண்டும் என்று தமிழிலக்கணம் வரை

யறை செய்தது. தமிழின் நலங்கருதிச் செய்யப்பட்ட இக் கட்டுப்பாட்டைத் தமிழிலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது.

அதனால் விளைந்த நன்மையைப் பார்ப்போம். ராஜா என்ற வடசோல் அரசன் என்ற வடிவத்திலே தமிழில் வழங்கலாயிற்று. லோக என்பது உலகம் எனவும், ரூப என்பது உருவும் எனவும் வழங்கலாயின. இங்னும் பல வடசோற்கள் தமிழோசையும் வடிவமும் பூண்டு தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றன. வடமொழிக் காவியங்களைத் தழுவித் தமிழ்நூல் செய்த கவிகளும் இவ்விதியை மீறக் கருதவில்லை. கவியரசராக விளங்கும் கம்பர் வடமொழிக் காவியத்திற் கண்ட இராமகதையைத் தமிழிலே தந்தார். அவர் காட்டும் நெறியைச் சிறிது கருதுவோம், கதாநாயகனை ராமன் என்னுது இராமன் என்றே குறிக்கின்றார்; இராமதாதனை ஹநுமான் என்னுது அநுமன் என்றே அழைக்கின்றார்; இராவணன் ஆண்ட நாட்டை வங்கா என்னுது இலங்கை என்றே கூறுகின்றார்.

இன்னும் வட சொற்களைத் தமிழின் நீர்மைக் கேற்பக் குழைத்து வழங்குவர் கம்பர். ஹிர் தய என்ற வடசோல்லை இதயம் என்று இனிமையாகக் குழைத்தார்.

“ மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கைகாதன் இதயமாம் சிறையில் வைத்தான் ” என்ற கவியில் இதயம் அழகுற இலங்குகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் டாகினி என்னும் வடசோல்லை இடாகினி என்றாக்கித் தமிழோடு இசை வித்தார். டாகினி என்பது வடமொழியில் ஒரு பேயின் பெயர். இப்பேயின் தன்மையை ‘இடுபினம் தின்னும் இடாகினிப் பேய்’ என்று இளங்கோவடி கள் இனிதுணர்த்தினார்.

இத்தகைய பண்பு திராவிட மொழிகளுள் தமிழுக்கே சிறப்பாக உரியதெனத் தோன்றுகின்றது. பாரத நாட்டின் வடபாகத்தில் வழங்கும் பாலைகள் ஆரிய வகுப்பைச் சேர்ந்தவை என்றும், தென் பாகத் தில் வழங்கும் மொழிகள் திராவிட வகுப்பைச் சேர்ந்தவை என்றும் மொழிநூற் புலவர்கள் கருதுகின்றார்கள். திராவிட வகுப்பில் தமிழ், தெலுங்கு, கண்ணடம், மலையாளம் ஆகிய நான்கும் சிறந்த மொழிகள். இந்நான்கு மொழிகளுள் இன்று தமிழ் ஒன்றே ஆரியத்தின் உதவியின்றித் தனித்தியங்க வல்லதாய் இருக்கின்றது. மற்றைய மூன்று மொழிகளுக்கும் ஆரியத்தின் சார்பு அவசியமாய்விட்டது. இவ்வாறு நேர்ந்ததற்குக் காரணம் இலக்கணமே. தமிழோடு ஆரியம் கலக்கத் தொடங்கிய பழங் காலத்திலேயே தமிழுக்கு வரம்பு கட்டிவிட்டார்கள் இலக்கண ஆசிரியர்கள். ஆரிய வெள்ளம் இலக்கண நூலோர் வகுத்த வாய் மடைகளின் வழியாகத் துமிழ் வயலிற் பாய்ந்தது. மற்றைய திராவிட மொழிகளின் இலக்கணங்கள் ஆரியம் நன்கு விரவிய பின்னர் எழுதப்பட்டன. தெலுங்கு மொழியின் இலக்கணமாகிய ‘ஆந்திர பாவா பூஷணம்’ எழுநாறு ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டது; கண்ணட இலக்கணமாகிய ‘சப்த மணி தர்ப்பணம்’ என்னாறு ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. லீலாதிலகம் என்றும் மலையாள இலக்கணம் வடமொழியிலே எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்ன மே எழுந்தது. ஆராய்ச்சியாளர் சிலர் அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பார். தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட இலக்கணம் ஒன்று அகத்திய முனிவரால் இயற்றப்பட்டிருந்ததென்று கர்ணபரம்பரை கூறுகின்றது. எனவே தமிழ் இலக்கணம் மற்றைய திரா

விட. மொழிகளின் இலக்கணங்களைப்போல் இடைக் காலத்திலே எழுதப்படாமல் முற்காலத்தில் எழுதப் பட்டமையால் தமிழின் நீர்மையும் திறமையும் பாதுகாக்கப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.

இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் என்றால் அஃது ஒர் இரும்புச் சட்டைபோல் இறுக்கி நெருக்கும் என்று எண்ணலாகாது. உயிருள்ள மொழிகள் வளர்ந்து கொண்டே யிருக்கும். பழைய சொற்கள் இறக்கும். புதிய சொற்கள் பிறக்கும். பழைய இலக்கிய மரபுகள் வீழும். புதிய மரபுகள் தோன்றும். இவ்வாறு காலவகையினால் நேரும் திருத்தங்களை இலக்கணம் ஆதரிக்கும்.

“ பழையன கழிதலும் புதியன புகுதலும்  
வழுவல கால வகையினானே ”

என்றார் தமிழிலக்கண ஆசிரியராகிய பவணாந்தி முனிவர். இதனை இரண்டொரு உதாரணங்களால் உணரலாம். நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர். நீர், நீங்கள் என்பன பன்மை. அவன் என்பது படர்க்கை ஒருமை. அவர், அவர்கள் ஆகிய இரண்டும் பன்மை. எத்துணை அருமை வாய்ந்தவனை யும் நீ என்றும். அவன் என்றும் குறிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இவ்வலகுக்கெல்லாம் தலை வனுகிய கடவுளையே நீ என்றும், அவன் என்றும் அருள் பெற்ற பெரியோர் குறித்திருக்கிறார்கள். ‘அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய டாமனும் மாமியும் நீ’ என்பது தேவாரம். ஆனால் நாள்டை வில் மரியாதைக் குரியவரை ஒருமையில் நீர் என்றும், அவர் என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. அசோக வனத்தில் தன்னாந் தனியளாயிருந்த சிதையைத் தன்னுயிரினும் மேலாக மதித்த இராவணன்.

“பெண்ணெலாம் நீரேயாக்கிப் பேரெலாம் உமதேயாக்கிக் கண்ணெலாம் நும்கண்ணுக்கிக் காமவேள் என்னும் நாமத்து அண்ணல்லய் வானுமாக்கி ஜங்கணக் கரியத்தக்க புண்ணெலாம் எனக்கேயாக்கி விபரீதம் புணர்த்திவிட்டார்”

என்று பேசுகின்றான். இக்காலத்தில் மரியாதை இன் னும் ஒருபடி உயர்ந்துவிட்டது. பெருமையுடைய ஒருவனை நீர் என்றும், அவர் என்றும் குறிக்கலாகாது, நீங்கள், அவர்கள் என்று பேசும் முறை வந்துவிட்டது. ஒருவனைப் பார்த்து நீங்கள் எப்பொழுது வந்தீர்கள் என்று கேட்பதில்லையா? ஆகவே நீ, நீர், நீங்கள் ஆகிய மூன்றும் மூன்னிலை ஒருமையிலும், அவன், அவர், அவர்கள் ஆகிய மூன்றும் படர்க்கை ஒருமையிலும் வழங்கக் காண்கிறோம். தமிழ் நாட்டில் மரியாதை முறை தெற்கே செல்லச் செல்லச் சிறந்து தோன்றுகின்றது. இவ்விதம் உண்டாகும் மாற்றங்களை இலக்கணம் நாள்டைவில் ஏற்றுக்கொள்ளும்.

இப்பொழுது சில தொன்மொழிகளின் ஒப்பிலக்கணம் (Comparative Grammar) எழுதப்பட்டு வருகின்றது. தொன்றுதொட்டு ஆரியத்தையும் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும் முறை இந்நாட்டில் உண்டு. எந்நாட்டவர்க்கும் இறைவனுகிய கடவுளையே ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்றார் ஒரு பெரியார். வடமொழிக்கு வியாகரணம் வகுத்த பாளினியும், தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும் ஒருவருக்கொருவர் நிகர் என்று கூறினார் ஒரு கழிஞர். இரு மொழிகளிலும் காணப்படும் எழுத்துக்களைப் போது எழுத்துக்கள் என்றும், தமிழ்லை மட்டும் காணப்படும் எழுத்துக்களைச் சிறப்பெழுத்துக்கள் என்றும் தமிழிலக்கணம் கூறுவதாயிற்று. இக்கொள்கை பரவியிருந்த தமிழ் நாட்டில் ஜம்பதாண்டுகளுக்கு முன்பு சிறந்த அறிஞர் ஒருவர்

தோன்றினார். கால்டுவெல் என்பது அவர் பெயர். இன்று அவர் பெருமை இலக்கண உலகத்தில் குன்றி விட்ட விளக்குப்போல் ஏன்று சிலவுகின்றது. அவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் உயரிய நூல் இயற்றினார்; பாரத நாட்டின் தென் பாகத்தில் வழங்கும் மொழிகள் எல்லாம் ஒரு பெருங் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று தக்க சான்றுகளால் கிறுவினார்; அவற்றின் சொற்களும் இலக்கணக் கூறு கனும் அடிப்படையில் ஒற்றுமையுடையன என்று அறிஞர் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் முறையில் எடுத்துக்காட்டினார். இப்பேராசிரியரைத் 'திராவிட மொழி நூலின் தந்தை' என்று இலக்கண உலகம் போற்றுகின்றது.

ஏனைய மொழிகளில் இல்லாத இலக்கணம் ஒன்று தமிழிலே உண்டு. அது பொருள் இலக்கணம் எனப் படும். இலக்கியங்களில் எடுத்தாளப்படும் பொருளை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் தமிழிலக்கண நூலோர் பாகுபாடு செய்தார்கள். பொதுவாக இன்பம் அகத்திலும், வீரம் பறத்திலும் அடங்கும். காதலர் இருவர் கருத்தொருமித்து கீகழ்த்தம் இல்வாழ்க்கையே இவ்வலகிலுள்ள இன்பங்களுள் தலைசிறந்ததாதலால் அகப்பொருள் இலக்கணம் காதலையும் கற்பையும் விரித்துச் சொல்லும். ஆண்மையும் வீரமும் பெரும்பாலும் போர்க்களத் திலே வெளிப்படுதலால் போரின் தன்மையைப் புறப் பொருள் இலக்கணம் விரித்துக் கூறும். இவ் வீருவகை இலக்கணமும் தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றது. இங்ஙனம் இலக்கியங்களிற் பயிலும் சொல்லையும் பொருளையும் தமிழிலக்கணம் வரையறை செய்வதாயிற்று.

இனி, செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாட்டைச் சிறிது பார்ப்போம். இதற்கு அடிப்படை

யாக உள்ளது இலக்கணமே. இக்காலத்தில் சிலர் செந்தமிழ் என்றால் கடுமையான தமிழ்; பல்லையுடைக் கும் சொல்லையுடைய தமிழ் என்று தவறாகக் கருதி இடர்ப்படுகின்றார்கள். பிழையற்ற தமிழே செந்தமிழ். இலக்கண வரம்பு கடந்து, கொண்டதே கோலமாக நடமாடும் தமிழ் கொடுங் தமிழ். செம்மையான தமிழ் செந்தமிழ். கோணலான தமிழ் கொடுங் தமிழ். செந்தமிழே சிஂ்சதக்கும் செவிக்கும் இன்பம் பயக்கும். இதனால்லன்றே

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே”

என்று பாடினார் பாரதியார் ?

---

## IV

### தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு

தமிழ்நாடு பலவகை நலங்களும் படைத்த நாடு. இந்நாட்டில் போதிய நீர்வளமும் சிலவளமும் உண்டு; நல்ல மலைவளமும் கடல் வளமும் உண்டு. இவ்வளங்கள் எல்லாம் அமைந்திருப்பினும் நாட்டிலுள்ளார் நலமுற்று வாழ்வதற்கு நல்லரசு வேண்டும் என்பது தமிழ் நாட்டார் கொள்கை. நாட்டில் வாழும் குடி களுக்கு அரசனே உயிர் என்னும் கருத்தைப் பழைய தமிழ் நூல்களிற் காணலாம்.

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே  
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்  
அதனால் யான்உயிர் என்ப தறிகை  
வேல்மிகு தாண் வேந்தற்குக் கடனே”

என்ற புறப்பாட்டு மன்னன் சிலைமையையும் கடமை யையும் நன்கு விளக்குகின்றது.

தமிழ்நாட்டில் அரசாங்கம் சினைப்பதற்கு எட்டாத நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றது. ஆதியில் சேர சோழ பாண்டியர்கள் அரசு புரிந்தார்கள். அவர்கள் படைப்புக் காலமுதல் அரசாள்கின்றார்கள் என்று தமிழ்ப் புலவர்கள் கூறுவாராயினர். இவ்வாறு தமிழ் நாட்டிற் சிறப்பு வாய்ந்து விளங்கிய மூவெந்தரும் பெரும்பாலும் பொறுப்புணர்ந்தவர்களாகவே அரசு புரிந்தனர்.

நாட்டில் பசியும் பிணியும் பகையும் நீக்கிக் குடி களைப் பாதுகாக்கும் பொறுப்புடையவன் அரசனே. பசிநோய் ஒழிய வேண்டுமோயின் உணவுப் பொருள்கள் போதிய அளவு நாட்டிலே விளைதல் வேண்டும். உணவுப் பொருள்கள் விளைவதற்கு மழை உரிய காலத்தில் பெய்யவேண்டும். பருவத்தில் மழை பெய்யாதொழிந்தால் உயிர்கள் எல்லாம் பசியால் நலிந்து வருங்கும்.

“விண்ணின்று பொய்ப்பின் விரிசீர் வியன்உலகத்(து) உண்ணின்று உடற்றும் பசி”

என்றார் திருவள்ளுவர். அரசன் அறையில் தவருமல் ஆண்டுவந்தால் மழை தப்பாமல் பெய்யும் என்பது தமிழ் நாட்டார் கொள்கை. எனவே மழை பெய்து நாடு செழித்தால் குடிகள் மன்னனைப் போற்றுவர்; மழை பெய்யாதொழிந்தால் மன்னனைத் தூற்றுவர். இவ்வண்மை,

“மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்  
காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம்”

என்னும் புறநானூற்று அடிகளால் அறியப்படும். இங்ஙனம் பசினோயை நீக்கும் பொறுப்படைய அரசன், பகைவரால் குடிகள் வருந்தாமலும் பாது காக்கும் கடமையுடையவன். குடிகளைத் துன்புறுத் தும் பகைவர் நாட்டின் உள்ளேயும் இருப்பர்: வெளி யேயும் இருப்பர். நாட்டின் உள்ளே இருந்து கொண்டு கொலையும் கொள்ளையும் கொடுமையும் புரிவோரை அடியோடு அழித்தல் அரசன் கடமை.

“கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்  
களைகட்ட தஞேடு நேர்”

என்று திருக்குறள் கூறுகின்றது. பசும் பயிர் செழித்து வளர்வதற்காக அதனிடையே முளைக்கும் களையைப் பறித்தெறிதல் போன்று, நாட்டிலே குடிகள் எலமுற்று வாழ்வதற்காக அரசன் கொடியவர் களைக் கொன்று ஒழித்தல் வேண்டும் என்பது இக் குறளின் கருத்து. குடிகளைத் துன்புறுத்தும் கொடியவர்கள் இல்லாத நாடே நாடாகும்.

முற்காலத் தமிழரசர்கள் கள்வர்க்குக் கடுங் தண்டம் விதித்தார்கள். களவு செய்தவனுக்குக் கொலைத் தண்டனை விதித்தல் முறையாகக் கருதப் பட்டது. சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவு செய்ததாகக்

குற்றம் சாட்டப்பட்ட கோவலனுக்குப் பாண்டியன் கொலைத் தண்டனை விதித்தான். கொலையுண்டிறந்த கோவலன் மனைவி, மாளிகையிற் போந்து மனங் துடித்துக் கண்ணீர் வடித்தாள். அதைக் கண்ட மன்னாவன் ‘மாதே, நின் கணவன் களவு செய்தான்; அக்குற்றத்திற்காகக் கொல்லப்பட்டான். இதில் கொடுமை யோன்றும் இல்லையே’

‘கள்வளைக் கோறல் கடுங்கோல் அன்று  
வெள்வேற் கொற்றம் கான்’

என்று நீதி முறையை எடுத்துரைத்தான். இவ்வாறு கள்வர்க்குக் கடுங் தண்டனை விதித்தமையாலேயே முற் காலத்தில் களவு குறைந்திருந்தது போலும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் னர் இருந்த ஸ்ட்ராபோ (Strabo) என்னும் யவன ஆசிரியர் பாரத நாட்டில் களவாடுவோர் இல்லை என்று எழுதியுள்ளார். இதனைப் பார்க்கும்பொழுது,

‘கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை யாதும்  
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ’

என்று கம்பர் புனைந்துரையாகக் கூறினார்கள் : உண்மையே உரைத்தார் எனக் கொள்ளலாகும்.

இன்னும் நாட்டின் தலைவனுகிய அரசன் மாற்றர சர்களால் குடிகளுக்குத் துன்பம் நேராதவண்ணம் காக்கும் கடமையும் உடையவன். மன் ஞ சை கொண்டு மாற்றரசர் படை எடுப்பாராயின் அவர் படையை வென்றழி த்தல் மன்னாவன் கடமை. முற் சாலத்தில் மாற்றரசர் படை எடுப்புப் பெரும்பாலும் தரை வழியாகவே சிகழ்ந்தது. சில வேளைகளில் கடல் வழியாகவும் ஆகாய வழியாகவும் பகைவர் தாக்கியதாகத் தெரிகின்றது.

இவ்விதம் பசி நோயாலும் பகைவர் கொடுமை யாலும் குடிகள் வருந்தாமல் பாதுகாப்பவன் அரசனேயாதலால் காவலன் என்னும் பெயர் அவனுக்கு

அமைவதாயிற்று. காவலன் என்ற சொல்லின் பொருளைத் திருத்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிமார் தெளிவுற விளக்கிப் போக்கதார்.

“மாங்கிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங்காலை தானதனுக் கிடையிரு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஜங்குமதிர்த்து அறங்காப்பான் அல்லனே”

என்பது சேக்கிமார் பாட்டு. காவலன் ஆகிய அரசன் அறத்தைக் காக்கின்றுன் என்பது இப்பாட்டால் விளங்குகின்றது. மறப்பகையைப் போக்கி அறப்பயனை நாட்டில் விளைப்பவனே காவலன் என்னும் பெயருக்கு உரியவன். இதனால்லே ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்ற வாசகம் எழுந்தது? ‘அரசன் அன்று கேட்பான், தெய்வம் ஸின்று கேட்கும்’ என்பது இந்நாட்டில் நெடு மொழியாக வழங்குகின்றது. நாட்டில் குற்றம் ஸிகழுந்தால் அரசன் உடனே அதனை விசாரணை செய்வான். குற்றம் சாட்டப்பட்டவன் இன்னுன் இனியான் என்று பார்ப்பதில்லை; அவனது குலத்தையும் குடியையும் கருதுவதில்லை. உற்றுர் உறவினர் ஆயினும் மற்றே ராயினும் நீதிசெலுத்தும் முறையில் வேற்றுமையில்லை. சோழ நாட்டை ஆண்ட அரசன் ஒரு பசுவின் கண்ணறக் கொன்ற அரசினால் குமாரனை ஒறுத்து, நீதியின் செம்மையை விலைநிறுத்தினான். தவறு செய்தவன் தன் மைந்தன் என்று சிறிதும் திகைத்தானல்லன்; தன் பெருங் குலத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் எண்ணினுள்ளன்; நீதிநெறி வழுவாமல் குற்றம் செய்தவனை ஒறுத்தலே கடன் எனத்துணிந்தான். இங்ஙனம் நேர்மை குன்றுது மகனை முறை செய்து அறத்தினைக் காத்த மன்னன் பெருமையைத் தமிழ் இலக்கியம் வியங்கு போற்றுகின்றது.

“இருமைந்தன் தன்குலத்துக் குள்ளான்னன்பதும்சனரான் தருமக்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் மருமங்தன் தேராழி உறவுந்தான் மநுவேந்தன் அருமங்த அரசாட்சி அளிதோமற் றெளிதோதான்”

என்று சேக்கிமார் இம் மன்னன் செம்மையை வியந்து பாடினார்.

இச் சோழனைப் போலவே பாண்டியன் நெடுஞ் செழியனும் நீதிபரிபாலனம் செய்துவந்தான். நீதி முறைக்கு மாறாக இப்பாண்டியன் கண்ணகியின் கண வனுகிய கோவலனுக்குத் கொலைத் தண்டனை விதித்து விட்டான். தண்டனையும் சிறைவேற்றிவிட்டது. பின்பு கண்ணகி வழக்காடியபொழுது நீதி தவறியது என்று நெடுஞ்செழியன் அறிந்தான்; அந் ஸ்லையிலேயே தள்ளரிய துயரத்தால் உள்ளாம் உடைந்து உயிர் துறங்தான்; தான் செய்த பிழையைத் தீர்ப்பதற்குத் தன் னுயிரையே கொடுத்தான். இதனையறிந்த அயல் நாட்டு வேந்தரும் பாண்டியனைப் பாராட்டினர்.

சேர மன்னனுகிய செங்குட்டுவன் மனம் வருந்தி,

“செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன் வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் ஸியிர்த்துச் செங்கோ லாக்கியது”

என்று பாண்டியனைப் புகழ்ந்தான். எனவே, தவறு செய்தவர் யாவரேயாயினும், தமிழ் வேந்தர் நீதி செலுத்தத் தயங்கியதில்லை என்பது நன்கு விளங்கு கின்றது.

நாட்டில் நிகழ்ந்த குற்றங்களை விசாரணை செய்து நீதி செலுத்தியது போலவே, அரசர், குடிகளுக்குள் நேர்ந்த வழக்குக்களையும் தீர்த்து முறை செய்தார்கள். அரசன் நீதிமன்றத்தில் அமர்ந்து இருதிறத்தார் கூறும் வழக்கையும் நன்றாக பனத்தில் ஏற்று நீதி வழங்கி னன். நீதிமன்றத்திற் சென்று வழக்காடுதலை ‘மன்றாடு

தல்' என்பர். இப்பொழுதும் மன்றாடி வேண்டிக் கொள்கிறேன் என்ற வாசகம் வழங்கக் காணலாம். கரிகால் சோழன் காலத்தில் சிகிஞ்சத் தீரு வழக்கைக் குறித்துத் தமிழ் நாட்டில் நெடுங்காலமாக ஒரு கதை வழங்கிவருகின்றது. கரிகால் சோழன் இளமையிலேயே அரசனுய்விட்டான். அவனிடம் ஒரு வழக்கைக் கொண்டுவந்தார்கள் இரண்டு கிழவர்கள். வழக்கோ மிகச் சிக்கலானது. மன்றாடுவந்த முதி யோர் இருவரும் மனம் தளர்ந்து ஊரம்பலத்திலே இரவில் தங்கியிருந்தார்கள்; வழக்கைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள் : “இனைஞாகிய நம் அரசன் இவ் வழக்கை மனத்தில் வாங்கிக்கொள்ளவேண்டுமே! முறைதவருமல் தீர்ப்புச் சொல்லவேண்டுமே! எப்படியாகுமோ” என்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப் பேச்சு, மாறுகோலம் புனைந்து அவ்வழியாக வந்த அரசன் செவியில் விழுந்தது. கவலையோடு அரண்மனையை அடைந்தான் அரசன்; மறு நாள் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது பெரிய அங்கியான்றை அணிந்தான்; தலையில் அமைந்த கருமுடியை நரமுடியால் மறைத்தான்; இவ்வாறு முதுமைக் கோலம் புனைந்துகொண்டு நீதிமன்றத்திற் சென்று ஆசனத்தில் அமர்ந்தான். வழக்காளர் இருவரும் மன்றத்தில் புகுந்தார்கள்; அரசன் திருமுகத்தை நோக்கினார்கள்; முகத்தில் இளமையிருப்பினும் அரசன் தலை முதிர்ந்திருக்கக் கண்டு ஆனந்தமடைந்தார்கள்; ஆண்டில் இனையவனையினும் அறிவில் முதியவன் நம் அரசன் என்று மனந்தேறித் தம் வழக்கை எடுத்துரைத்தார்கள். இருதிறக்கதார் வாய்மொழி யும் அமைதியாகக் கேட்டுத் தீர்ப்புரைத்தான் அரசன். அதுவே முறையான தீர்ப்பென்று வழக்காளர் இருவரும் மனமகிழ்ந்து சென்றார்கள். இக் கதை ‘பழமொழி’ என்ற பழங் தமிழ் நூலிற் காணப்படுகின்றது.

“உரைமுடிவு கானுன் இளமையோன் என்ற  
நரைமுது மக்கள் உவப்ப—நரைமுடித்துச்  
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை  
கல்லாமற் பாகம் படும்”

என்பது பழமொழிப் பாட்டு.

இவ் வண்ணம் முறைசெய்து குடிகளைக் காப்  
பாற்றும் மன்னரைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதினர்  
தமிழ் நாட்டார். இறைவன் என்ற சொல் கடவுளை  
யும் குறிக்கும்; அரசனையும் குறிக்கும். “முறைசெய்து  
காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று  
வைக்கப்படும்” என்பது திருவள்ளுவர் வாக்கு.  
தமிழ்நாட்டார் பொன்போற் போற்றும் நீதிநெறி  
களையெல்லாம் தொகுத்து ‘நீதிநெறி விளக்கம்’ என்ற  
நூலியற்றிய குமரகுருபர் அடிகள், அரசனே எல்  
ஸார்க்கும் தெய்வம் என்ற கருத்தை,

“குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற  
புதல்வர்க்குத் தங்கதையும் தாயும்—அறவோர்க்கு  
தடிகளே தெய்வம், அனைவோர்க்கும் தெய்வம்  
இலைமுகப் பைப்புண் இறை”

என்னும் வெண்பாவால் எடுத்துரைத்தார். ‘கற்பு  
டைய மங்கைக்குக் கணவனே தெய்வம்; பாலர்க்கு  
அண்ணையும் பிதாவும் முன்னறி தெய்வம்; அறவோர்க்கு  
குக் குருவே தெய்வம், அனைவோர்க்கும் அரசனே  
தெய்வம்’ என்பது இப்பாட்டின் கருத்து. நாடானும்  
அரசனிடம் தெய்வ ஒளி விளங்கும் என்று திருவள்ளு  
வர் அருளினார். உலகத்தைக் காப்பது அவ் வொளியே  
என்பது தமிழ் நாட்டார் கொள்கை.

“உறங்கு மாயினும் மன்னவன் தன்னெளி  
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்”

என்று சிந்தாமணி கூறுகின்றது. அரசனிடம் தெய்

வத் தன்மை அமைந்திருத்தலால் அன்றே திருவாய் மொழியடையார்,

“திருவடை மன்னரைக் காணின்  
திருமாலைக் கண்டேனே என்னும்”

என்று திருவாய் மலர்ந்தருளினார்? ஆகவே அரசனே அச்சங் தீர்ப்பவன்; அறங்காப்பவன்; முறை செய் பவன்; குறை தீர்ப்பவன். அவனே இறைவனுகும் என்பது தமிழ் இலக்கியத்திற் கண்ட கருத்து.

---

### தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு

அரசாங்கம் இல்லாத நாடு இக் காலத்தில் இல்லை. அரசனுக்குரிய ஆறு அங்கங்களில் ஒன்று அமைச்ச என்று திருக்குறள் கூறுகின்றது. அமைச்சர் என்றாலும் மந்திரி என்றாலும் பொருள் ஒன்றே. ‘மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்’ என்ற வாசகம் நம் நாட்டில் வழங்கிவருகின்றது. முற்காலத்தில் மந்திரிகள் எவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை முதலிற் சிற்து பார்ப்போம்:

முற்காலத் தமிழரசு முடியரசு. ஆதலால், குடிகள் அமைச்சர்களைத் தெரிந்தெடுக்கும் முறைமை இல்லை. மன்னரே தமக்கேற்ற மந்திரிகளைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். நாட்டில் வாழும் குடிகளில் நல் வறிவும் நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களே பெரும் பாலும் மந்திரிகளாகத் தெரிந்தெடுக்கப்பட்டார்களென்று தெரிகின்றது. இதைக் குறித்துப் பழைய தமிழ் நாட்டரசன் ஒருவன் பாடியுள்ள பாட்டைப் பார்ப்போம்:

'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்  
திற்றைங்கீல முனியாது கற்றல் நன்றே  
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்  
முத்தோன் வருக என்னுது அவருள்  
அறிவுடையோன்ஆறு அரசும் செல்லும்,'

என்பது பாண்டியன் நெடுஞ்செழியனது பாட்டு. கல்வியறிவின் பெருமையைக் கூறுகின்றுள் கற்றறிந்த பாண்டியன். 'எல்லோரும் கல்வி கற்றல் வேண்டும். பாடுபட்டும், பணம் கொடுத்தும் படித்தல் வேண்டும். கல்வியறிவு எல்லாச்சிறப்பையும் தரும். அறிவுடைய ஒருவனை அரசனும் வருக என்றழைத்து அமைச்ச னக்குவான்: அவன் சொல் வழியே அரசு புரிவான்' என்று பாண்டி மன்னன் கூறுகின்றார்கள். முற்காலத்து மன்னர் மந்திரிகளைத் தெரிந்தெடுத்த முறை இப்பாட்டால் விளங்குகின்றது. எக் குடியிற் பிறப்பினும் யாவனேயாயினும் மன்னவன் கற்றறிந்தவனையே ஆதரித்தழைத்து மந்திரியாக்குதல் வழக்கம். வயது குறைந்தவனுயினும், உருவிற் சிறியவனுயினும் அறிவு கிறைந்தவனுயிருந்தால் அவனையே அரசன் அமைச்ச னக்க்கொள்வான்.

மன்னருக்கு நன்னெறிகாட்டும் பொறுப்புடைய வர்கள் மந்திரிகளேயாவர். ஆதலால் எப் பொருள் எத் தன்மையாயினும் அப்பொருளை அமைச்சர்கள் நன்கு ஆராய்ந்து தெளிவார்கள்; அவு விதம் ஆராய்ந்து கண்ட கொள்கையை நேர்மையாகவும் இனிமையாக வும் மன்னனிடம் எடுத்துரைப்பார்கள்; தாம் கொண்ட கொள்கையை அரசன் கொள்ளுவானே அன்றித் தள்ளுவானே என்று கருதி ஏஞ்சம் குலைய மாட்டார்கள். நாட்டின் நலத்தையும், அரசன் நலத்தையும் கண்ணும் கருத்துமாகக் காக்கும் நல்லமைச்சர் நடந்துகொள்ளும் முறையைக் கலிங்கத் துப் பரணி என்னும் சிறந்த நூலிற் காணலாம்.

கலிங்க தேசத்தைச் சிற்றரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் சோழ மன்னை னுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை உரிய காலத்தில் செலுத்தத் தவறிவிட்டான். அதையறிந்த சோழன் சிற்றம் கொண்டு கலிங்கத்தரசனை வெல்லுமாறு தன் பெருஞ் சேனையை அனுப்பினான். கருங்கடலில் எழுங்குவரும் அலைபோல் சோழ மன்னன் படை அணியணியாகக் கலிங்க நாட்டின் எல்லையை வந்தடைந்தது.

“இடுகின் றனமதில், ஏரிகின் றனபதி எழுகின் றனபுகை, பொழிலெல்லாம் மடிகின் றனகுடி, கெடுகின் றனம் இனி வணிகின் றனபடை பகையென்றே”

குடிகள் எல்லோரும் ஓலமிட்டார்கள். அவ் வோலம் கலிங்கத்தரசன் து செவியில் விழுங்தது. தன் பலமும் மாற்றுஞ் பலமும் அறியாத அவ் வரசன் வீரம்பேசத் தொடங்கினான் ;

“கான் அரனும் மலையர னும் கடலர னும் குழ்கிடந்த கலிங்கர் பூமி தான் அரண முடைத்தென்று கருதாது வருவதும் அத் தண்டு போலும்,”

என்று அமைச்சனை நோக்கி இறுமாந்து பேசினான். அப்பொழுது அரசன் ஆராய்ந்து அறியாமல் சினம் தலைக்கொண்டு அறிவு கலங்கினான் என்பதை அமைச்சன் நன்கு உணர்ந்தான் ; தன் கருத்தை எடுத்தரைத் தலே கடமை என்று கருதினான் ; மன்னன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசுகின்றோமே என்ற எண்ணை சிறி தும் இல்லாமல், ஏழுங்கு நின்று பதருமல் சிதருமல் பேசத்தொடங்கினான் :

“அரசர் சீறுவ ரேஞும் அடியவர் உறரசெயாதொழி யார்கள் உறுதியே,”

என்று தொடங்கி, சோழர் படையை வெல்ல முடியா தென்று தக்க காரணம் காட்டி நிறுவினான்;

“இன்று சீற்றும் நாளைஅச் சேனைமுன்  
நின்ற போழ்த்தினில் என்னை நினைத்தியால்”

என்று அழுத்தமாக உரைத்தான். இம் மொழிகளைக் கேட்ட அரசன் அளவிறந்த சீற்றமுற்றான்; அமைச்சனை இகழ்ந்தான்;

“என்னுடைய தோன்வலியும் என்னுடைய  
வாள்வலியும் யாதுமறி யாது பிறர்போல்  
நின்னுடைய பேதைமையி ஞால்சரைசெய்  
தாய்இது நினைப்பளவில் வெல்ல அரிதோ,”

என்று மந்திரியின் சொல்லை உதறியெறிந்து போர் தொடுத்தான். கலிங்கத்துப் படை காற்றிலகப்பட்ட பஞ்சபோல் சிதறிப்பறந்தது. சிற்றரசன் சிரும் சிறப்பும் இழுந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறு கின்றது.

இத் தகைய நல்லமைச்சர் அயோத்தி அரசனது சபையில் இருந்து அணிசெய்தார்கள் என்று கம்ப ராமாயணமும் கூறுகின்றது.

“தம்முயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர் செம்மையில் திறம்பல் செல்லாத் தேந்றத்தார் தெரியுங்காலம் மும்மையும் உணரவல்லார் ஒருமையே மொழியும் நீரார்,”

என்று அயோத்தி அமைச்சர்களைக் குறிக்கின்றார் கம்பர். அந்காட்டு அமைச்சர்கள் தம் கூரைத்தைக் கருதியவரல்லர்; மன்னன் கருத்திற்கு மாறுகப் பேசி ஞால் தம் சிரும் சிறப்பும் சிதையுமே என்று சிந்தித்தவரல்லர்; அமர்க்களத்தில் அஞ்சாது நின்று போர்ப்புரியும் வீரரைப்போல் அரசனது அவைக்களத்தில் நீதி முறையை எஞ்சாது எடுத்துரைத்தார்கள். இத்

தன்மை வாய்ந்த அமைச்சரைத் துணைவராகப் பெற்ற மையாலேயே தசரத மன்னன் நெடுங்காலம் செங்கோல் செலுத்துவானுயினான்.

இதற்கு நேர் மாருன முறை இலங்கையரசாங்கத்தில் அமைந்திருந்தது. இலங்கையிலிருந்த அரசு ஒரு வல்லரசு. அந்நாட்டுக்குடிகள் அனைவரும் வீரர்கள். வேந்தனே வீரருள் வீரன். அவன் சபையிலும் அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் அரசன் கருத்தறிந்து அதற்கிசைந்து பேசுபவர்; இச்சகம் பேசும் கொச்சை அமைச்சர். இத் தன்மையைச் சிதையின் வாய் மொழியால் கம்பர் காட்டுகின்றார்.

“கடிக்கும்வல் வரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் ரேயை அடுக்கும் சது அடாதென்று ஆன்ற ஏதுவோடு அறிவுகாட்டி இடிக்குங் இல்லை, உள்ளார் என்னிய தென்னி உன்னை முடிக்குந் என்ற போது முடிவன்றி முடிவ துண்டோ,” என்று இராவணனைப் பார்த்துச் சிதை பேசுகின்றார். ‘இலங்கை அரசனுகிய நீவெறிகொண்டு திரிகின்றாய். தீ நெறியிலே திணைக்கின்றாய். தவறு செய்யும் உன்னைத் தடுத்துரைப்பார் எவரும் இந்நாட்டில் இல்லையே! தக்கது இது, தகாதது இஃது என்று வகுத்துரைக்க வல்லார் இங்கில்லையே! அமைச்சர் என்று பேர் படைத்தவர்கள், நீ எண்ணியதையே எண்ணுகின்றார்கள்; உன் செவிக்கினிய சொற்களையே சொல்லுகின்றார்கள். அன்னர் உனக்கு உறுதி கூறுகின்ற ரல்லர்; இறுதியே குழ்கின்றார்கள். இத்தகைய போலி அமைச்சரைத் துணைக்கொண்ட உனக்கு நாசம் வருமேயல்லாமல் நலம் உண்டாகுமோ’ என்பது சிதையின் வாய்மொழி.

ஒரு நாட்டில் மன்னன் நெடுங்காலம் அரசு வீறறி ருந்து ஆள்வதற்கும் மந்திரியே காரணம்; அவன் நிலைக்குலிந்து அழிவதற்கும் மந்திரியே காரணம் என்று திருவள்ளுவர் அருளிப்போந்தார். தவறான நெறியிலே

அரசனைச் செல்லாமல் தடுக்கவல்லவன் அமைச்சனே. ஆதலால், இச்சகம் பேசும் போலி அமைச்சனைத் துணைக்கொள்ளாது இடித்துச் சொல்லித் திருத்தும் மந்திரியைத் துணைக்கொண்ட மன்னவன் கேடுற மாட்டான் என்பது திருவள்ளுவர் கொள்கை.

“இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே  
கெடுக்கும் தகைமையவர்”

என்னும் திருக்குறளால் இவ் வண்மை விளங்கும். இக் கருத்தைப் பின்னும் வற்புறுத்துகின்றார் திருவள்ளுவர். தவறான வழியில் தலைப்படும் அரசனை இடித்துரைத்துத் திருத்தும் அமைச்சர் இல்லாவிட்டால் பாகனில்லாத யானைபோல் நெறியல்லா நெறிச் சென்று அரசு தானேகெடும்.

“இடிப்பாரை யில்லாத எமரா மன்னன்  
கெடுப்பா ரிலானும் கெடும்”

என்பது திருவள்ளுவர் வாக்கு. பொது நலமும் நீதியும் பேற்றும் அமைச்சரே நல்லமைச்சர்: கயங்லமும் சூழ்சியும் உடைய அமைச்சர் போலி அமைச்சர். அறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு நல்லமைச்சரை நாடும்; மறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு போலி அமைச்சரையே பொறுக்கிக் கொள்ளும். நல்லமைச்சரை ஆனும் அரசே வாழும்; போலி அமைச்சரை ஆனும் அரசு வீழும். இதுவே சிறந்த தமிழ் நூல்களின் கருத்து.

## தமிழ் இலக்கியத்திற் கண்ட தூது

இங்காட்டில் தொன்று தொட்டுத் தூது என்பது உண்டு. அரசர்கள் தூதனுப்பியுள்ளார்கள்; அன்பர்கள் தூது விடுத்துள்ளார்கள்; புலவர்கள் தூது போக்கியுள்ளார்கள், ஞானிகளும் தூது முறையைக் கையாண்டிருக்கின்றார்கள் என்றால் தூதின் தன்மை அறியத்தக்கதன்கீழே?

அரசர்க்குரிய சிறந்த அங்கங்களில் தூதும் ஒன்றாகும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார். இரு மண்ணர்க்கிடையே மாறுபாடு நிகழ்ந்தால் அப் பினாக்கத்தைத் தீர்த்து இனக்கத்தை உண்டாக்கும் பொறுப்புத் தூதர்க்கே உரியதாகக் கூறப்படுகின்றது. இதனை வேயே அங்கும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையும் தூதருக்கு இன்றியமையாத நலங்கள் என்று திருக்குறள் கூறுவதாயிற்று. இத் தகைய தூதர் பெருமையைக் காவியங்களிலும் காணலாம்.

பாண்டவர்க்கும் கெளாரவர்க்கும் பினாக்கம் நேர்ந்தபொழுது பாண்டவர்க்காகத் தூரியோத ஸிடம் தூது சென்றுள்ள கண்ணன். அப் பெருமான் தூது நடந்த செம்மையை,

“ மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நாற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத் தொடந்தா ரண்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயனை என்ன நாவென்ன நாவே ”

என்று சிலப்பதிகாரம் பாராட்டுகின்றது. பாண்டவர் தூதனுகிய கண்ணனைப்போன்று இராம தூதனுயீ னுன் அநுமன். நிறைந்த பேரன்பும், சிறந்த கலை ஞானமும், நிகரற்ற சொல்வன்மையும் வாய்ந்த அநுமன் இராமனுக்காகத் தூது சென்று, அரும் பெருஞ் செயல்களைச் செய்தான்.

‘அஞ்சிலே ஒன்று பெற்றுன் அஞ்சிலே ஒன்றைத் தாவி  
அஞ்சிலே ஒன்று ஆரை ஆரீயற் காக ஏகி  
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்  
அஞ்சிலே ஒன்றை வைத்தான்’

என்று இராமதூதன் இன்றுகாறும் போற்றப்படுகின்றன.

இனி, அன்பர்கள் அனுப்பும் தூதைச் சிறிது அறி வோம். நலமெலாம் ஓரைந்த ஒரு நங்கையிடம் நளன் அன்னத்தைத் தூது விட்டான் என்பது பழங்கதை. சிவனடியார்களாகிய நாயன்மார்களும், திருமாலடியார்களாகிய ஆழ்வார்களும் இறைவன்பால் வைத்த இன்ப அன்பைத் தூதின் வாயிலாக வெளியிட்டுள்ளார்கள். மென்னடை யமைந்த அன்னங்களையும், மழிலை மொழி பேசும் இளங்கிளிகளையும், தோகையை விரித்தாடும் மயில்களையும், இனிய பாட்டிசைக்கும் குயில்களையும், இன்னும் இவைபோன்ற பல பறவைகளையும் பரிந்தழைத்துப் பரமனிடம் தூதுவிடும் முறையிலமைந்த பாசுரங்கள் பலவாகும்.

திருச்செங்காட்டங் குடியிலே கோவில் கொண்டிருந்தும் தலைவனிடம் செங்கால் நாரையைத் தூதனுப்புகின்றூர் திருஞானசம்பந்தர்.

“கான் அருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்  
மீன்இரிய வருபுனலில் இரைதேர்வென் மட நாராய்  
தென் அமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய  
வான் அமரும் சடையார்க்குள்வருத்தம் சென் றுரையாயே.”

என்பது அவர் பாடிய தேவாரத் திருப்பாசுரம். ‘வளமார்ந்த சோலைகளிலும், வயல்களிலும், கடற்கரைகளிலும் வயிரூர் இரை கொள்ளும் இள நாராய்! சிறுத்தொண்டன் பணிசெய்த திருச்செங்காட்டங் குடியில் என்னியாளுடைய தலைவன் அமர்ந்திருக்

கின்றுன். அவனைக் காண்து நான் வாடி வருந்து கின்றேன். சடைமுடி சூடிய அப் பெருமானிடம் போந்து என் வருத்தத்தை எடுத்துரையாயோ, என்று தலைவி முறையில் வேண்டுகின்றார் திருஞான சம்பந்தர்.

இவ் வண்ணமே திருமாலிடம் நாரையைத் தூது விடுகின்றார் நம்மாழ்வார்.

“காதல்மென் பெட்டையோடு உடன்மேயும் கருநாராய் வேத வேள்வி ஒலிமுழங்கும் தண்திரு வண்வண்டுர் நாதன் ஞாலமெல்லாம் உண்டாம் பெருமானைக் கண்டு பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே”

என்று ஆழ்வார் பேசுகின்றார்; ‘காதலின் சுவையறிந்த கரு நாராய்! வளமார்ந்த வண்வண்டுர் என்னும் மலை நாட்டுத் திருப்பதியிலே எம்பெருமான் வாழ்கின்றார்கள். அப்பதியை எளிதில் நீ அறிந்து கொள்ளலாம். வேத கீதம் அங்கு முழங்கிய வண்ணமாயிருக்கும். அவ் விடம் சென்று நம் பெருமான் அடிதொழுது நான் படும் பாட்டை எடுத்துரைக்க வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்கிறார்.

இனி, புலவர் விடும் தூதின் தன்மையைப் பார்ப்போம்: ஓர் ஏழைப் புலவர் சோழ நாட்டிலுள்ள சத்தி முற்றத்தை விட்டு, பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரைக்குச் சென்றார்; பாண்டி மன்னைக் கண்டால் கலித்திரும் என்று கருதி மாளிகையின் வாயிலை அடைந்தார். ஆனால் உள்ளே செல்லமுடிய வில்லை. காலமோ கார் காலம். போர்த்துக்கொள்ள ஆடையின்றி வாடையால் நடுங்கினார் புலவர்; பொது விடமாகிப் அய்பலத்திற் போந்து மாலைப்பொழுதில் மனம் வருங்கூயிருந்தார். வறுமை நோயால் வாடிப் பாடுபடும் தன் மனைவியின் துயரம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. அப்பொழுது அவர் ஆகாய வழி யாக ஒரு நாரை தன் பெட்டையோடு வடக்கு கோக்கிப் பறந்து செல்லக் கண்டார். அந் நாரையை நயங்து

நோக்கித் தம் மனைவியிடம் தூதுவிடத் துணிந்தார்  
சத்திமுற்றப் புவவர்.

“நாராய் நாராய் செங்கால் நாராய்  
பனம்படு பளையின் கிழங்குபிளங் தன்ன  
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்  
நீயுமுன் பெடையும்  
தென்திசைக் குமரி யாடி வடதிசைக்  
காவிரி யாட ஏகுவி ராயின்  
சத்திமுற்றத்து வாவியிற் சென்று  
வரவு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டுளவு  
கோமான் வழுதி கூடல் மன்றத்து  
ஆடையின் றி வாடையின் மெலிந்து  
கையது கொண்டு மெய்யது பொத்திக்  
காலது கொண்டு மேலே தழிஇப்  
பேழைசெய் பாம்பென உயிர்க்கும்  
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.”

என்று பாடிய பாட்டு உருக்கம் வாய்ந்ததாகும்.

இனி, கணவனைப் பிரிந்த காதல் மனையாள் கடுங் துயருற்று வருந்தும் நிலையில் தூது விடும் தன்மையைக் காண்போம். பஞ்சவடியிலமைத்த பர்ண சாலையிலே தன்னாந் தன்யளாயிருந்த சிதையை இராவணன் சாலையோடு கவர்ந்தான்; விமானத்தி வேற்றி இலங்கையை நோக்கி விரைந்தான். நாடும் காடும் நதியும் கடந்து விமானம் பறக்கின்றது. சிதை கலங்குகின்றாள்; தனக்கு நேர்ந்த துன்பத்தை இராம லட்சமணர்களிடம் அறிவிப்பார் எவரும் இல்லையே எக்று ஏங்குகின்றாள். மலைகளும் மரங்களும் ஒடுவன போல் தோன்றுகின்றன. மயில்களும், குயில் களும், யானைகளும், மான்களும் தோன்றி மறைகின்றன. அவற்றை நோக்கிச் சிதை பேசுகின்றாள்:

“மலையே மரனே மயிலே குயிலே  
கலையே பிணையே களிரே பிடியே

நிலையா உயிரே நிலைதே நினீர்போய்  
உலையா வலியார் உழைகீர் உரையீர்”

என்று வேண்டுகின்றார்கள். ‘மலைகளே, மரங்களே, மயில்களே, குயில்களே, மாங்களே, மற்றுமூள்ள உயிர்களே! நீங்களே என் நாயகரிடம் சென்று என் நிலைமையை எடுத்துரைக்க வேண்டும்’ என்று கூறுகின்றார்கள். அந் நிலையில் விரிந்து பரந்து கோதாவிரியாற்றின் மீது விமானம் விரைந்து செல்கின்றது.

அவ் வாற்றைப் பார்த்துச் சிதை பேசுகின்றார்கள்:

“கோதா விரியே குழைவாய் குளிர்வாய்  
மாதா அணையாய் மனனே தெளிவாய்  
ஒதா துணர்வார் உழைதீ டீனீபோய்  
நீதான் வினையேன் நிலைசொல் லலையோ”

என்று விண்ணப்பம் செய்கின்றார்கள்.

இங்ஙனம் அறியும் பொருள்களையும் அறியாப் பொருள்களையும், அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும், பேசும் உயிர்களையும் பேசாப் பிராணிகளையும் நோக்கித் துன்பமுற்றவர்கள் உரையாடுதலால் அன்னர் மனத்திலுள்ள ஆற்றுமை ஒரு வாறு தீரும்; உள்ளத்தைக் கவர்ந்து எழுகின்ற உணர்ச்சிக்கு ஒரு போக்கு விட்டவாருகும்.

இந்நலங்கள் அமைந்திருத்தலால் தூது என்பது நாளடைவில் தமிழ் மொழியில் ஒருவகைப் பிரபந்தமாயிற்று. தூதக்குத் தெரிந்தெடுத்த பொருளைப் பரிந்தஸூத்து முகமன் கூறி, தலைவனுடைய நலங்களை அதரீடும் எடுத்துரைக்கும் முறையில் அமைந்தது ‘தூது நூல்’ எனப்படும். இத் தகைய நூல்கள் தமிழிலே பலவுண்டு. மலர்களைத் தூவிவிட்டார்சிலர்; மேகத்தையும் தென்றலையும் தூதுவிட்டார்சிலர்; பாடுபட்டுத் தேடும் பணத்தைத் தூது

அனுப்பினார் ஒரு தமிழ்ப் புலவர். பண்ணுடைய பசங் தமிழழை தூதுவிட்டார் மற்றொரு தமிழ்ப் புலவர். ‘பண விடு தூது’ என்னும் நூலில் பணத்தின் சிறப்பும், பாட்டுடைத்தலைவனுகிய மாதை வேங்கடே சனது மாண்பும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. தூதுப் பொருளாகிய பணத்தை நோக்கி,

“வாழ்வதும் உன்னுடைய வாழ்வாமே  
வாழ்வொழித்துத்  
தாழ்வதுவும் உன்னுடைய தாழ்வாமே  
—கூழ்குடித்துக்  
கட்டப் புடலை யின்றிக் கந்தையுமாய்ச்  
சென்று செல்வர்  
கிட்டப் பலகாலும் கெஞ்சிப்போய்—முட்ட  
முட்டத்  
தாங்குவா ரற்றுத் தடுமாறி ராப்பகலாய்  
ஏங்குவார் ஏக்கழும்ஹன் ஏக்கமே—இங்கும்  
பணமென்னும் உன்னைப் படைக்காத சென்மம்  
பினமென்பர் கண்டாய் பெரியோய் ”

என்று புலவர் கூறுகின்றார்.

இனி மதுராச் சோமசுந்தரக் கடவுளிடம் காதல் கொண்ட ஒரு தலைவி தமிழ் மொழியை அவரிடம் தூதனுப்பும் பான்மையில் அமைந்தது ‘தமிழ்விடு தூது’ என்னும் பிரபந்தம். இந் நூலிற் கூறப்படும் தமிழின் சிறப்பைச் சிறிது காண்போம் :

‘இருந்தமிழே; உன்னால் இருந்தேன். இமையோர்  
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’

என்று தம் தமிழ் ஆர்வத்தை அறிவிக்கும் புலவர்,  
‘எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற  
வல்லாய், உனக்குரைக்க வல்லேலனே—  
சொல்லியவுன்

சரடிக்குள் னோலகம் எல்லாம் அடங்குமெனின்  
நேரடிக்கு வேறே நிலனுண்டோ'

என்று தமிழில் தலைசிறந்த நூலாகிய திருக்குறளைப்  
போற்றிப் புகழும் முறை புதியதோர் இனபம் தருவ  
தாகும்.

---

### தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்கி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ்  
நாடு இவ் வலகத்திலே பெருமையுற்று விளங்கிற்று.  
தமிழ் நாட்டுச் செல்வம் பிற நாட்டாரால் நன்கு  
மதிக்கப்பெற்றது. திரை கடலோடியும் திரவியம்  
தேடினர் தமிழர்; கடல் குழந்த நாடுகளிற் குடியேறி  
னர்; பழாய்க்கிடந்த இடங்களைப் பண்படுத்தினர்;  
மெய்வருந்தி உழைத்து அங் நாடுகளையும் செழிக்கச்  
செய்தனர். சுருங்கச் சொல்லின் தமிழர் சென்ற  
இடம் எல்லாம் சிருற்றது; அமர்ந்த இடம் எல்லாம்  
அழகுற்றது. இக் காலத்தில் இது கனவாகத் தோன்  
றலாம். ஆயினும் எத் திசையும் புகழ் மணக்க இங்  
நாடு முக்கொரு காலத்தில் இருந்தது என்பது எவ  
ரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

முற்காலத்துப் பெருமையைத் தற்காலத்திற்  
பேசுவதால் பயன் என்ன? பழமை, பழமை என்று  
சிலர் எண்ணலாம். பழமையை அறிவதில் பயன்  
உண்டு. பழம் பெருமையை அறியுங்கொறும் நம்  
உள்ளத்தில் புதியதோர் ஊக்கம் பிறக்கின்றது. தற்  
காலத்தில் ஹெம்பியிருக்கும் தமிழ் நாட்டை முற்  
காலப் பெருமைக்குத் தக்கவாறு மேம்படுத்த வேண்  
மும் என்று உணர்ச்சி பிறக்கின்றது. இதனுலேயே  
பாரதியார் செந்தமிழ் நாட்டைப் போற்றும்  
பொழுது,

'சிங்களம் புஷ்பகம் சாவகம் ஆகிய  
தீவு பலவினும் சென்றேறி - அங்கு  
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று  
சால்புறக் கண்டவர் தாய் நாடு.'

என்று பாடி மகிழ்ந்தார். கடல் சூழ்ந்த நாடுகளிற் சோழநாட்டுப் புலிக்கொடியும், பாண்டிநாட்டு மீன்கொடியும் பறந்த செய்தியை அறியும்பொழுது சிறந்த இனபழும் ஊக்கமும் நம்முள்ளத்திலே பிறக்கின்றனவல்லவோ?

தமிழ்நாடு இவ் வண்ணம் ஏற்ற முற்றிருந்த காலமே தமிழ் மொழியும் தழைத்தோங்கிய காலமாகும். படைத்திறம் படைத்த பண்டைத் தமிழரசர்கள் பெருங் கொடைத்திறமும் வாய்ந்தவராக விளங்கினார்கள்; அறிஞரையும் புலவரையும் ஆதரித்துப் போற்றினார்கள். கரிகால் வளவன் என்னும் பெருங் தமிழ் வேங்கன், ஒரு தமிழ்ப் பாட்டின் சுவையறந்து, மனமகிழ்ந்து அதைப் பாடிய பாவலர்க்குப் பதினாறு லட்சம் பொன் பரிசளித்தான் என்று சொல்லப்படுகின்றது. இத் தகைய பரிசு பெற்ற பாட்டு 'பட்டினப் பாலை' எனப்படும். இவ்வாறு பெருங்கிலமன்னரும் குறுசிலத்தலைவரும் தமிழறிந்தோரை ஆதரித்தமையால் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் இனிது வளர்ந்தன. மதுரைமாநகரில் தமிழ்ச் சங்கம் அமைத்துப் பாண்டி மன்னர் தமிழை வளர்த்தார்கள். கலீ பயில் தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த புலவர்கள் அச் சங்கத்தின் அங்கத்தினராய் இருந்தார்கள். இத் தகைய சங்கத்தார் நண்றென ஏற்றுக்கொண்ட நூல்களை நாட்டு மக்கள் போற்றிப் படித்து இனபழும் பயனுடைய அடைந்தார்கள். இவ் விதம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆன்றமதிப்பைப் பெற்ற நூல்களில் தலை சிறந்தது திருக்குறள் என்று கூறலாம். சிலகாலம் கழிந்த பின்னர்ச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்கள்

எழுந்தன. பண்டைத் தமிழ் நாட்டின் அறமும் வீரமும் பிறவும் இக் காவியங்களால் நன்கு விளங்கும். சாதி சமயம் முதலீய வேற்றுமைகளால் தடையிருது, அறிவுடையார் தமிழ்ப்பணி செய்வாராயினர். சைவரும் வைணவரும், சமணரும் சாக்கியரும் ஒரு மனப்பட்டுத் தமிழை வளர்த்தார்கள்.

இவ் விதம் சமயப்பொறுமையும் தமிழ் ஆர்வமும் சிறந்து விளங்கிய தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் பினக்கம் தலைக்காட்டத் தொடங்கிற்று. சமண மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பகைமை முதிர்ந்தது. தமிழ் நாட்டு அரசர்களிற் சிலர் சமண சமயத்தை மேற்கொண்டார்கள். சிலர் இந்து சமயத்திலே நின்றார்கள். ஆகவே. எங்கும் குழப்பமும் பினக்கமும் நிறைந்திருந்தன. இந்த நிலையில் இந்து சமயத்தை ஆதரிப்பதற்கு ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றினார்கள். பக்திரசம் நிறைந்த பாடல்களைப் பாடினார்கள்; ஊர் ஊராகச் சென்று உருக்கமான பாட்டிசைத்தார்கள்; கோவில் கண்ட இடமெல்லாம் குழைந்து குழைந்து பாடித் தொழுதார்கள். பக்திச்சுவை சொட்டும் பாடல்களால் உள்ளக்கிளர்ச்சி உண்டாயிற்று. எங்கும் சமய உணர்ச்சியே பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது. அந் நிலையில் சமண சமயத்தார்க்கும் இந்து சமயத்தார்க்கும் பெரும்போர் மூண்டது. இரு திறத்தார்க்கும் வாக்கு வாதம் மிகத் தாக்காக நடைபெற்றது. அதன் பயங்கரச் சமண சமயம் ஆதிக்கம் இழந்தது. சைவமும் வைணவமும் வீறு பெற்றன. சைவசமயத் தலைவர்களாகிய நாயன்மார்களும், வைணவசமயத் தலைவர்களாகிய ஆழ்வார்களும் மக்கள் உள்ளத்தைப் பக்தி மார்க்கத்தில் செலுத்த முயன்றார்கள்; எல்லாம் வல்ல இறைவளையே பாடவேண்டும் என்று பணித்தார்கள். இறைவனது மெய்யான புகழே தமிழ்ப் பாட்டில் அமையத்தக்க பொருள் என்று அறிவுறுத்

தினூர்கள். மெய்ப் பொருள் உடைய மன்னரையும் செல்வரையும் பாடாது, மெய்ப் பொருளாகிய கடவுளையே பாடும் வண்ணம் நம்மாழ்வார் புலவர் களை வேண்டுகின்றார்.

“வம்மின் புலவீர் நும் மெய்வருந்திக்கைசெய்து உய்ம்மினே இம்மன் னுலகில் செல்வர் இப்போ தில்லை நோக்கினேம் நும்இன் கவிகொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்முடின் திருமா லுக்குச் சேருமே”

என்பது திருவாய் மொழி. அருமை வாய்ந்த புலவர் களை நம்மாழ்வார் நயந்து நோக்கி, ‘வாக்கு வளம் பெற்ற கவிகளே, இங்கே வாருங்கள்! மெய்வருந்த உழைத்துப் பிழையுங்கள். பொருளுடையவணைப் பாடி வாய் விளைந்து உண்ண விரும்பாதீர்கள். இனிய கவி பாடி உங்கள் இஷ்டா தெய்வத்தை வழி படுங்கள். அவ் வழிபாடு முழு முதற் கடவுளையே சேரும்’ என்று வழிகாட்டியருளினார்.

மண்ணரசானும் உரிமை பெற்ற மன்னரும் இந்த மனப்பான்மையுடையராய் இருந்தார் என்று தெரிகின்றது. சேரநாட்டு மன்னராய் விளங்கினார் குலசேகரப் பெருமான். சேரநாட்டு மன்னஞ்சியப் பிறப்பதிலும்

“தேனூர் புஞ்சோலைத் திருவேங் கடச்சனையில்  
மீனுயப் பிறக்கும்”

பேறுபெற அவர் விரும்புகின்றார்; அரியாசனத்தில் அமர்ந்து அரசாஞவதிலும் திருமால் நின்றருளும் திருவேங்கடமலையில் ஒரு படியாய்க் கிடந்து அவர் பவளவாயைக் காண ஆசைப்படுகின்றார். இன்னும் அவர் மனத்தில் அமைந்த ஆர்வம்,

“கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து  
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்;

எம்பெருமான் சசன் எழில்வேங் கடமலைமேல்  
தம்பகமாய் ஸிற்கும் தவமுடையோன் ஆவேனே”

என்னும் பாட்டால் இனி து விளங்குகின்றது.

இவ்வாறு நாளைப் பாடாது நாராயணனையே பாடிய ஆழ்வார்களும், சீவர்களைப் பாடாது சிவனையே பாடிய நாயன்மார்களும், நாள்தோறும் தமிழை வளர்த்தார்கள். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தரை ‘நானும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர்’ என்று ஆன்றேர் போற்றினார்கள். தமிழ்நாட்டு மலையும் நதியும், மற்றைய இயற்கைப் பொருள்களும் அவர் தேவாரப்பாட்டிலே பட மடுத்துக் காட்டப்படுகின்றன. மந்தமாருதம் வந்துலாவும் திருக்குற்றுலத் தில் வாழும் மந்திகளை அவர் பாட்டிலே காணலாம். ‘பூவார் சோலை மயிலாட, புரிந்து குயில்கள் இசைபாட, காயர் மாலை அருகசைய நடந்துசெல்லும் காவேரி’ யாற்றின் அழகினை அவர் பாட்டிலே காணலாம்; இன்னும் கண்ணுக்கிணிய நிறமும், காதுக்கிணிய மொழியும் வாய்ந்த கிளிகளைக் காணலாம். சோலையிலே பறந்து திரியும் ஒரு பசுங் கிளியை நோக்கி அவர் பேசும் முறையினைக் காண்போம் :

“ சிறையாரும் மடக்கினையே இங்கேவா தேனைபொல் முறையாலே உணத்தருவேன், மொய்பவளத் தொடுதரளம் துறையாரும் கடற்றேணி புரத்தீசன் துளங்கு மிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே,”

என்ற தேவாரப் பாட்டில் தமிழ் மனமும் தெய்வமனமும் கமழக் காணலாம். பறந்து வரும் பசுங் கிளியைப் பார்த்து, ‘இளங் கிளியே, இங்கே வா; பாலும் தேனும் கலந்து உனக்குப் பருகத் தருவேன். நீ உனது இனிய மொழியால் எனது சசன் திருநாமத்தை ஒரு முறை பேசாயா’ என்று திருஞான சம்பந்தர் வேண்டுகின்றார்.

இவ்வாறு சைவ வைணப் பெரியார்கள் அருளிச் செய்த பாடல்களால் இயற்றமிழும் இசைத் தமிழும் ஏற்றமுற்றன. பண்ணின் திறமுணர்ந்த பாணர்கள் அப் பாடல்களை இன்விசைக் கருவிகளில் அமைத்துப் பாடினார்கள். பண்ணேன்ற இசைபாடும் அடியார்கள் நாடெங்கும் மதிக்கப்பட்டார்கள். இவ் வன்னைம் தெய்வத் தமிழ் மணம் எங்கும் பரந்து கமழுந்த காலம் கி. பி. ஐந்நாறு முதல் எண்ணூறு வரை என்று பொதுவாகக் கூறலாம். சங்க காலத்தில் கற்றறிந்தோர்க்கு மட்டும் இன்பம் பயந்த தமிழ் மொழி இக் காலத்தில் கற்றுர்க்கும் கல்லார்க்கும் களிப்பருஞ் களிப்பாய் நிலவிற்று. பொதிய மலையில் வாழும் அகத்தியரால் ஆதரிக்கப்பட்டு, சங்கப் புலவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் மாது, இப்பொழுது எல்லார்க்கும் இனியளாய்த் தமிழ் நாட்டில் இனிது உலாவினுள். பெருஞ் செல்வத்தால் வரும் இன்பத்திலும் தமிழ்ப் பாட்டால் வரும் இன்பமே பெரிதாக மதிக்கப்பட்டது.

இவ்வாறு பெரியோர் பொருட் செல்வத்தால் வரும் சிறப்பை விரும்பாது அருட் செல்வத்தை நாடி சின்றமையால் தமிழ் நாடெங்கும் பக்தி மயமாயிருந்தது. இறைவனைப் பாடாத நாவெல்லாம் பயனற்ற நாள் என்று பாவலர் கருதுவாராயினர். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களும், ஆழ்வார்களின் மங்களா சாசனம் பெற்ற திருப்பதிகளும் பெருஞ் சிறப்படைந்தன. புதிய கோயில்கள் பல எழுந்தன. கோயில் இல்லா ஊரில் குடியிருத்தல் ஆகது என்னும் கொள்கை ஸ்லை பெறுவதாயிற்ற மன்னரும் செல்வரும் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டார்கள். தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் பெரிய தொரு கோவிலைக் கட்டி முடித்தான். அவன் மைந்த ஞகிய கங்கைகொண்ட சோழன் தன் பெயரால்

அமைத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறந்த தோர் ஆலயம் எடுத்தான்.

கோயில்கள் எங்கும் தோன்றியபொழுது சிற்பக்கலை சிறந்து வளர்ந்தது. ஓவியக்கலை உயர்வடைந்தது. இசையும் நடனமும் ஏற்றமுற்றன. தமிழ் நாடு தெய்வமணமும் கலைமணமும் ஒருங்கே சமமும் திருநாடகத் திகழ்ந்தது.

---

### தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள்

தெய்வம் உண்டு என்று வாதிப்பாரும், இல்லை என்று சாதிப்பாரும் இவ் வலகில் எங் நானும் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தெய்வம் இல்லை என்பார் மிகச் சிலரே. தெய்வத்தை முன்னிட்டே எந்த வேலையும் தமிழ் நாட்டார் தொடங்குவார்கள். வேலை இல்லாமல் வெறுமையாய் இருக்கும் பொழுதும் சிவனே என்றிருப்பார்கள் : அல்லது தெய்வமே என்றிருப்பார்கள் ; தெய்வத்திற்குரிய கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க விரும்ப மாட்டார்கள். கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பது இந் நாட்டுப் பழமொழி.

கடவுள் என்ற சொல்லாலேயே கற்றேரும் மற்றேரும் தமிழ் நாட்டில் தெய்வத்தைக் குறிக்கின்றார்கள். தெய்வத்தின் தன்மையை அச் சொல் தெளிவாகக் காட்டுகின்றது. கடந்து உள்ள பொருள் எதுவோ அது கடவுளாகும். எதைக் கடந்து உள்ள பொருள் என்று ஆராய்வோமானால் கடவுள் என்ற சொல்லின் தன்மை சிறந்து தோன்றும். பிறப்பு இறப்பு என்னும் இரண்டையும் கடந்த பொருள்; நல்வினை தீவினை என்னும் இரண்டையும் கடந்த

பொருள்; காலமும் கணக்கும் கடந்த பொருள்; இவ்வாறெல்லாம் கடவுள் என்ற சொல்லின் பொருளை விரித்துரைப்பர் கற்றறிந்தோர். கவியரசராகிய கம்பரும் இக் கருத்தை விளக்கியுள்ளார்.

“ மூலமும் நடவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய் காலமும் கணக்கும் நீத்த காரணன் ”

அவனே கடவுள் என்பது கம்பர் கட்டுரை.

இவ்வாறு எல்லாவற்றையும் கடவுள் கடந்த வரேயாயினும் அவர் இல்லாத இடம் இல்லை. அவரன்றி ஓர் அணுவும் அசையாது என்பது இங்நாட்டார் கொள்கை. இவ்வண்மையை அறியாது செருக்குற்றுச் சீரழிந்தவர் பலர் ஆவர். அவர்களில் ஒருவன் இரணியன். அவன் மகனுகிய பிரகலாதன் கடவுளே கதியென்று நம்பியிருந்தான். ஒரு நாள் இரணியன் தன் மகனைப் பார்த்து, “ உன் கடவுள் எங்கிருக்கின்றார்களா? இத் தூணில் இருக்கின்றார்களா? ” என்று எதிரே நின்ற கம்பத்தைக் காட்டிக் கடுகடுத்து வினவினான். அதற்கு மறுமொழி கூறலுற்றார்களா தன் :

“ சாணினும் உளன், ஒர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன், மாமேருக் குன்றினும் உளன்,  
[ இங்கின்ற தூணினும் உளன், முன் சொன்ன சொல்லினும் உளன் ”

என்று கூறினான். அங்கு இங்கு என்னதுபடி எங்கும் நிறைந்த கடவுள், நாம் என்னும் ஒவ்வோர் என்னத்தினும் உள்ளான்; சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் உள்ளான்; செய்யும் ஒவ்வொரு செயலினும் உள்ளான் என்று அறிந்து நடப்பவரே சிறந்தோராவர். பஞ்ச ஷதங்களாகிய மண்ணிலும் விண்ணிலும், நீரிலும் நெருப்பிலும், காற்றிலும் கலந்து நிற்பவர் கடவுள். இத் தகைய கடவுளை

"பாரிடை ஒங்தாய்ப் பரந்தாய் போற்றி  
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி  
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி  
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி  
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி"

என்று திருவாசகம் போற்றுகின்றது.

இங்ஙனம் கானுமிட மெல்லாம், கருதுமிட  
மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுளுக்கு  
ஒரு நாமம் இல்லை; ஒர் உருவம் இல்லை. எல்லாம்  
அவர் திருநாமமே; எல்லாம் அவர் திரு உருவமே.

"ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்று மில்லார்க்கு ஆயிரம்  
திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

என்றார் மாணிக்க வாசகர். ஆகையால் நாமபேதங்  
களையும் உருவ பேதங்களையும் பெரிதாகக் கொண்டு  
ஒரு மதத்தார் மற்றொரு மதத்தாரைப் பகைக்க  
வேண்டுவதில்லை; பழிக்க வேண்டுவதில்லை என்பது  
மெய்யறிவுடையோர் கருத்து. கவிஞராகிய பாரதி  
யார் இக் கருத்தைத் தெளிவாகப் பாடிப் போந்தார்.

"தெய்வம் பல பல சொல்லிப் — பகைத்  
தீயை வளர்ப்பவர் மூடர்  
உய்வ தனைத்திலும் ஒன்றாய் ஒங்கும்  
ஒர் பொருளானது தெய்வம்  
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் — சித்தம்  
திக்கை வணங்கும் துருக்கர்  
கோயிற் சிலுவையின் முன்னே — சின்று  
கும்பிடும் ஏச மதத்தார்  
யாரும் ஸ்ரீநிதிடும் தெய்வம் — பொருள்  
யாவினும் சின்றிடும் தெய்வம்  
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று — இதில்  
பற்பல சண்டைகள் வேண்டாம்"

என்பது பாரதியாரின் அறிவுரை.

அன்பே கடவுளின் வடிவம் என்று எல்லாச் சமயங்களும் இசைந்து சூறுகின்றன. எனவே, அன்பு வடிவாகிய கடவுளை அறிவதற்கும், அவர் அருளைப் பெறுவதற்கும் அன்பையே சாதனமாகக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். “எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு” என்று இவ்வுண்மையைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தார் ஒரு பெரியார். அன்பு, தெய்வத்தன்மையுடையதாத லால் அதற்கு எல்லை யில்லை; உற்றர் மற்றர் என்ற வேற்றுமை இல்லை; சாதி குலம் முதலிய பேதங்கள் இல்லை. எல்லாரும் ஓர் குலம்: எல்லாரும் ஓர் இனம் என்பதே அன்புடையார் கொள்கை. கடவுளிடத்து காம் செலுத்தும் அன்பு, பக்தி யென்று சிறப் பித்துச் சொல்லப்படும். பக்தி முதிர்ந்த நிலையில் தெய்வப் பித்து வந்து எய்தும். இவ் வுலகில் எல்லோரும் பித்தரே என்றார் ஒரு பெரியார். சிலர் பொருளாசை பிடித்த பணப்பித்தர். சிலர் பெண்ணுசை பிடித்த பெரும் பித்தர். சிலர் புகழாசை பிடித்த புகழ்ப்பித்தர். ஒரு சிலர் கடவுள் வெறி பிடித்த தெய்வப்பித்தர். தெய்வப்பித்தராக வாழுவேவிரும் புவர் பக்தர். கடவுளைப் பெரும் பித்தன் என்று பாடினாரும் உண்டு.

“தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்  
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் கானேமே”

என்பது திருவாசகம். சிவனடியார்களுள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி தம்மை ஆட்கொண்டருளிய பெருமானை,

“பித்தா, பிறைகுழ, பெருமானே அருளாளா” என்றெடுத்து  
“அத்தா உனக்காளாய் இனியல்லேன் எல்லாமே”

என்று திருப்பாசரம் பாடினார்.

கடவுளை வணங்குதற்கு ஏற்பட்ட இடங்கள் கோவில் என்ற பெயரால் குறிக்கப்படும். தமிழ்

நாட்டில் அழகிய சோலைகளே ஆதியில் கோவில்களாக அமைந்தன. கண்ணுக்கினிய பசுமை நிறமும், செவிக்கினிய இயற்கையொலியும், நாசிக்கினிய நறுமணமும், நாவிற்கினிய நற்கனியும், உடம்பிற்கினியுள்ளிர் சிழிலும் பொருந்திய சோலைகளில் நம் முன்னேர் கடவுளை வணங்கினார்கள்; புஞ்சோலையிலுள்ள அழகிய மலர்களைக் கடவுளுக்கு அணிந்தார்கள்; கொம்பிலே பழுத்த பழங்களைக் கையுறையாக அளித்தார்கள்; இளங்தளிர்களையும் தழைகளையும் கொண்டு அருச்சனை செய்தார்கள். இத் தகைய சோலைகள் பிற்காலத்தில் கற்கோயில்கள் ஆயின. ஆயினும், பழைய சோலையின் அடையாளம் பல விடங்களில் உண்டு. திருச்சிராப்பள்ளிக்கு அருகே திருவாணைக்கா என்னும் சிவஸ்தலம் உள்ளது. அங்கு ஆதியில் ஒரு செழுமையான நாவல் மரத்தில் மக்கள் கடவுளை வணங்கினார்கள். ஆதனால் ஐம்புகேஸ்வரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது. ஐம்பு என்பது வடமொழியில் நாவல் மரத்தின் பெயர். தென்னூட்டிலுள்ள திருக்குற்றுலத்தில் ஒரு குறும் பலா மரத்தில் சகன் கோவில் கொண்டார். அப்பலா மரத்தைத் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிப் போற்றினார். மதுரைக்கு அருகேயுள்ள அழகர் மலையின் பழம் பெயர் திருமால் இருஞ்சோலை என்பது. இப்போது கற் கோவில்களாக விளங்கும் ஆலயங்களிற் காணப்படுகின்ற ஸ்தல விருஷ்டமே முந்காலத்திலிருந்த சோலையைக் காட்டும் அடையாளம் என்பர்.

ஆண்டவன் என்பது கடவுளைக்குறிக்கும் பெயர்களில் ஒன்று. தமிழ் நாட்டு மகமதியரும் ஆண்டவன் என்ற பெயரைப் பெரிதும் வழங்குகின்றார்கள். பழனியிலுள்ள முருகனைச் சைவர்கள் பழனி ஆண்டவன் என்பர். ஆண்டவன் என்னும் சொல் தலைவன் என்ற பொருளைத் தரும். ஆண்டவன் கடமை அடி-

யவர்களைத் தூங்குதல்; அடியவர் கடமை ஆண்ட வனுக்குத் தொண்டு செய்தல். இக் கருத்து, தேவாரம், திருவாய்மொழி முதலிய தெய்வப் பாடல்களில் தெளிவாக விளங்குகின்றது. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்,

“நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்  
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்  
தன் கடன் அடியேனையும் தூங்குதல்  
என் கடன் பணி செய்து கிடப்பதே”

என்று அருளிப் போந்தார். ஆண்டவன் திருவடியே கதியென்று அடைக்கலம் புகுந்தோரை அவர் அருள் கைக்கொண்டு காக்கும். சரணாக்தி என்பது இதுவே, மனக்கவலையை மாற்றுவதற்கு இதுவே சிறந்த வழி யெனக் காட்டினார் திருவள்ளுவர்.

“தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்  
மனக்கவலை மாற்ற வரிது”

என்பது அவர் அருளிய திருக்குறள். தனக்குவமை இல்லாத தலைவனே ஆண்டவன். அவன் திருவடியைச் சரணாடந்தாலன்றிப் பிறப்பால் வரும் துன் பத்தைப் போக்க இயலாது என்பது திருவள்ளுவர் கருத்து. சரணாக்தியின் பெருமையைத் தமிழ் இலக்கியங்களிற் பரக்கக் காணலாம்.

குலசேகர ஆழ்வார் என்னும் பெரியார் திருமால் திருவடியே சரணம் என்று திருத்தமாகப் பாடியுள்ளார்.

“தருதுயரம் தடாயேல்லன் சரணல்லால் சரண் இல்லை  
விரைகுமுவும் மலர்ப்பொழில்குழ் வித்தவாசிகாட் தம்மானே  
அரிசினாத்தால் சன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்  
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தேனே”

என்பது அவர் திருப்பாசுரம். உடல் பொருள் ஆவி யென்னும் சூன்றையும் கடவுளிடம் ஓப்புவித்தலே

சரணைக்தியாகும். அவ்வாறு ஒப்புவித்த பெரியாருள் ஒருவர் மாணிக்கவாசகர். அவர் சரணைக்தியின் தன் மையைத் திருவாசகத்தில் உணர்த்துகின்றார்;

“அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே யனையாய் என்னையாட கொண்ட போதே  
கொண்டிலையோ  
இன்றேர் இடையூறு எனக்குண்டோ என்தோன்  
முக்கண் எம்மானே  
நன்றேசெய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு  
நாயகமே”

என்று பாடினார்.

கடவுளிடம் அடைக்கலம்புகும் சரணைக்தி முறை கிருஸ்தவ சமயத்திலும் உண்டு. இருநாறு ஆண்டு கருக்கு முன்னே ஏசநாதர் சேவையில் ஈடுபட்ட பெஸ்கி என்னும் வீரமா முனிவர், கொள்ளிட நதி யின் வடக்கரையில் ஒரு கோவில் கட்டினார்; தேவ மாதாவாகிய மேரியம்மையின் திருவுருவத்தை அங்கு நிறுவினார்; அம் மாதாவை அடைக்கலமாதா என்று அழைத்தார்; அவர் காவலில் அமைந்த ஜனருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; திருக்காவலூரில் வாழ்ந்த கிருஸ்தவர்க்கு அடைக்கலம் அளித்த மாதாவின்மீது ஒரு கலம்பகம் பாடினார். அப் பாமாலை ‘திருக்காவலூர்க் கலம்பகம்’ என்று வழங்குகின்றது.

இன்னும் தமிழ்க் காவியங்களில் சிறப்புற்று விளங்கும் கம்பராமாயணம் சரணைக்தியின் செம் மையை வீரித்துரைப்பதாகும். இராமன் கானகம் புகுந்த பொடுகு அரக்கரது கொடுமையால் வருந்திய முனிவர்கள் வந்து சரணம் அடைந்தார்கள். அப்பால் தன் தமையனுகிய வாலியின் கொடுமையால் வாடி வருந்திய சுக்ரீவன் என்ற வானரத் தலைவன் வந்து சரணம் புகுந்தான். பின்னர் இராவணன்

தம்பியாகிய வீபீஷனன் வந்து சரணைக்தியடைந் தான். “இங்ஙனம் அடைக்கலமாக வந்தடைந் தோரையெல்லாம் இராமன் ஆதரித்து ஏற்றுக் கொண்டான்; அவர் மனக்கவலையை மாற்றி யருளி னன். ஆகவே அடைக்கலத்தின் பெருமையை விளக் கும் காவியம் இராமாயணம் என்பது மிகையாகாது. அக் காவியத்தின் உட்கருத்தைக் கம்பர் முதற் கவியிலேயே குறிப்பாகக் கூறியுள்ளார்.

“உலகம் யாவையும் தாழுள வாத்தலும்  
நிலைபெற ருத்தலும் நீக்கலும் நீங்கலா  
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்  
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே”

என்பது கம்பர் அருளிய கடவுள் வாழ்த்து. “உலகங் களை யெல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும் விளையாடும் பெருமானே ஆண்டவன். அவனே எல் லார்க்கும் அடைக்கலம் அளிப்பவன்” என்று இராமாவதாரத்தின் உட்பொருளை உணர்த்தினார்க் கம்பர்.

ஆண்டவனுகிய கடவுளின் திருவருளைப் பெறுவதற்குப் பல வழிகளைப் பெரியோர் வகுத்துள்ளார்கள். அவ் வழிகளை மார்க்கம் என்றும் சொல்ல துண்டு. இம் மார்க்கங்களே மதங்கள் என்றும், சமயங்கள் என்றும் போற்றப்படுகின்றன தமிழ் நாட்டில் ஆறு விகைப்பட்ட சமயங்கள் உண்டு என்று அறிந்தோர் கூறுவர். அவற்றுள் சைவமும் வைணவமும் சாலப் பழமை வாய்ந்த சமயங்கள். சமணரூம் சாக்கியமும் சிலகாலம் சிறந்திருந்து நிலை குலைந்தன. தற்காலத்தில் இல்லாமும் கிறிஸ்தவமும் வளர்ந்தோங்கி வருகின்றன. இங்ஙனம் சமயங்கள் வெவ்வேறுச் சிருந்தாலும், ஆண்டவன் காரணமாகச் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளலாகாது என்பதே சான்றேர் கொள்கை.

பண்ணைத் தமிழ்ராட்டில் சமயத் பெறுவதை தலை பிறர், விளங்கிற்று. ஒரு குடும்பத்தில் தமையன் என்னகவும், தம்பி சமண்னகவும் இசைந்து மாழக் கண்ட நாடு தமிழ் நாடு. சேரநாட்டை மாண்ட செங்குட்டுவன் என்பவன் சிறந்த சைவன். அவன் தம்பியாகிய இளங்கோவடிகள் சிறந்த சமணமுனிவர். அம் முனிவரே சிலப்பதிகார ஆசிரியர். அவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். இத் தகைய நல்லோர் வாழ்ந்த காலம் சங்ககாலம் என்று சொல்லப்படுகின்றது. சமயச் சண்டையும் சச்சரவும் இல்லாதிருந்த சங்க காலமே தமிழ் நாடு எல்லாவகையிலும் ஏற்றமுற்றிருந்த காலம். அக் காலத்திற்குப் பின் சமயச் சண்டைகள் மூண்டன. ஆண்டவன் பெயரால் சண்டையிட்டு மாண்டார் பலர். சமயச் சண்டை இக் காலத்தில் அவ்வளவாக இல்லை. சமரச சண்மார்க்கமே இந்நாளில் அறிவுடையோர் போற்றும் சமயம். தர்க்கமும் குதர்க்கமும் ஓழிந்து சமரசம் பரவும் காலத்தை ஆர்வத்தோடு எதிர் நோக்கினார் தாயுமானுர்.

“தர்க்க மிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம் விட்டு கிற்கும் அவர் கண்டவழி நேர்பெறுவ தெங்காளே”

என்று பாடினார் அப் பெரியார். அந் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னான் ஆகும்.

“வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்!”



